

VISVANATHAM

An Historical Drama in Five Acts.

BY

C. S. MUTHUSAMI AIYAR,

Assistant Tamil Pandit, Kalyanasundaram High School,
and Sub-Editor, Tamilakam, Tanjore.

விசுவநாதம்.

மதுரை நாயக்கர் வம்சத்திலகளுன் விசுவநாதன்
பெருமைகளை யெடுத்துக்கூறும்

ஓர் நாடகம்.

இது

தஞ்சைக் கல்யாணசுந்தரம் வைஹஸ்கூல் உதவிப்பண்டி தருத்,
தமிழகம் உதவிப்பத்திராசிரியருமான

C. S. முத்துஸாமி ஐயர்
இயற்றியது.

தஞ்சாவூர்:

கிரு. சு. மஹாயா அங்கு கட்டெலை பகு பிள்ளை.

1906.

Copyright Registered.] MAHAMAHOPADHYAYA—RE. 1.
Dr. U. V. SWAMINATHAIYAR LIBRARY,
MADRAS-41.

T.

M. R. Ry.,

K. Gopalaswami Aiyangar Avl., B.A.,

HEAD MASTER,

**KALYANASUNDARAM HIGH SCHOOL,
TANJORE,**

THIS Drama which narrates the noble thoughts and the commendable deeds of **Visvanatha**, the first of the Nayak Kings of Madura, is most respectfully dedicated in token of his gratitude and esteem by

THE AUTHOR.

மதுரை

காயக்கார்வம்ச திலகனான விசுவாதன் பேஞ்சைகளை

எடுத்துக்கூறும்

இத்தமிழ் நாட்சப்

இத்தனை இயற்றிய ஆசிரி பலேல்

த ஞ. ஸ. ச.

கல்யாணசுந்தரம் கலைஞர்களுக்கு தலைமை உபாத்தியாயர்

மகா-ந-ா-ஞீ

K. கோபாலசாமி ஜயகாரவர்களுக்கு

அவரிடத்தில் இவ்வாசிரியன் கொண்ட மதிப்பீணியும்
நன்றியறிதலையும் காட்டச் சமர்ப்பிக்கப்பட்டது.



அபிப்பிராய்வுகள்.

மகா-ா-ஸீ C. S. முத்துசாமி ஐயர் இயற்றிய ‘விசுவநாதம்’ என்னும் நாடகத்தைப் படித்துப்பார்த்தேன். இஃது இந்த நாட்டில் முன்பு நடந்த சரித்திருத்தைப் பொருளாகக்கொண்டு இயற்றப் பெற்றிருத்தலும் பாவங்கும் படித்துத் தத்தம் ஞாபகத் தில் வைத்துக்கொள்ளும்படி. இனிய அகவல் நடையிற் கடின மின்றி அமைந்திருத்தலும் பாராட்டற் பாலன. தாம் அறிந்த விஷயத்தைகளை மற்றவர்கள் எவிதில் அறிந்துகொள்ளும் வண்ணம் அன்புவைத்து இந்த நூல்முகமாக வெளியிட்ட இவருடைய உபகார சிந்தை கொண்டாடத்தச்சது.

(மஹாமஹாபாத்தியாயர்)

வே. சாமிநாதையன்

சென்னை,
1—12—06. }

பண்டிதர்,
பிரவுடிடன்வி காலேஜ்

* * * * *

மகா-ா-ஸீ C. S. முத்துசாமியையரவர்கள் இயற்றிய ‘விசுவநாத’ மென்னும் நாடகத்தின் பெரும்பான்மையான பகுதிகளைப் பார்த்ததில், அந்தால் பலருக்கும் திருப்திகரமான வகையில் அமைந்துள்ளதைத் தெரிகிறது. பழைய சுதேசமுன்னவர் கவில் ஒருவரது பெருமையை எடுத்து நாடக நூபாக நிலை நாட்டி விளக்கிய நூலாகியரது தீர்ச்சாபிரிமானம் அனைவரும் கொண்டாடத் தக்கது மிக்க கடிநடையாகவும், மிக்க எனிய நடையாகவும் இராமல் இக்காலத்துக் கேற்றபடி. நடித்தரமான நடையில் இந்நூல்முழுவதும் ஒரேவிதமாக அமைந்திருப்பதை இந்தால் படிப்பவு ரெவரும் பாராட்டாதிரார். இவ்வாறு விஷய கௌரவத்தோடு பாதாகௌரவமுடைய இந்துவிள்ளு அருணம் பெருமைகளையாவங்கும் அறிந்து இந்தாலை வாக்கிப்படித்துப்பாரவச்செய்து இதனை வியற்றியவரது ஜாக்கத்தை மிகுனித்துஇது பொன்ற மற்றும் பல நூல்களை அவர் இயற்றுமாறு செய்து ஆதரிப்பார்களாயின், அது தேசபாலைகளின் அகினிருத்திக்கு ஏதுவாமென்பது என் கருத்து. இங்னனம், அன்பன், கும்பகோணம் } வை. மு. சடகோபராமாநுஷாசாரி.
24—9—06. } காலேஜ் தமிழ்ப்பண்டிதர்.

நிலை மண்டிலவாசியப்பா.

எழுத்துங்கிலை தருஷம் விழுத்தகு கொன்றைத்
 தொட்டமதி யோடனி சடைமுடிக் கடவுள்
 செவியறி வுறுத்துபு தெற்கண் விடுத்த
 தன்னிக ரகத்திபன் பன்னிப வியலொடு
 நின்றுநில வுறூஜங் தொன்றுபடு மருந்தமிழ்
 வளர்தர வளர்த்த மதுரைத் தொல்பதி
 கோவிளைத் திருத்துபு கோழுறை புரிந்த
 விசுவநா தப்பெயர் வேந்தனற் சரித
 மணியினங் குயிற்றிய வணியிது வாமென
 வைதருப் பத்தார் செய்தெனி விதுவெனத்
 தமிழ்முது மக்கடம் மறிவுகவர்க் திழுப்ப
 வறமுத ஞற்பொருள் செறிதர விளங்க
 வரசற் கப்பா வழகிதென் றறிந்தே
 யுரையிடை யிட்ட பாட்டென வியற்பா
 வதனு லொருநு லமைத்தற் குரியோன்
 றற்பெயர் புளைந்து தந்தரு விளன்னே
 தொடுகட லகழும் படுமலை மதிலும்
 வளைதர விசும்பின் வளாக ரெனப்படுங்
 தஞ்சையின் மலையிசைச் செஞ்சட ரென்னக்
 தன்னிசை பரப்பி மன்னிய பெரியோன்
 றமிழகந் தழீஇத் தமிழகந் தனக்கே
 பொருதலை மைத்தன மருவிய விசையோன்
 றமிழ்க்கட லெல்லையைத் தன்மதிக் கலங்கொடு
 தெரிதரப் போய செந்தமி ழந்தன
 னுமிசை முத்துச் சாமிநா வலனே.

* * * * *

ஆ. கா. பிச்சை யிபுருக்ம் புலவன்.

திருச்சி,
14—8—06. } }

தமிழ்ப்பண்டிதர்,
எஸ். ஏ. ஜி. காலேஜ்.

மதுரை விவேகபானுப் பத்திராதிபர் மு. ரா. கந்தசாமிக்
கவிராயியற்றிப் சாற்றுக்கவிகள்.

திருவால வாயென் னுங் திருநகரி லரசமுறை
செய்தோ னுகிப்
பெருவாய்மை யாதினலம் பெறுவிசுவ நாதனியல்
பிறங்குங் காதை
மருவாருங் தென்றமிழ் னவரசமு நவரசமா
மலியச் சாற்றிக்
குருவாழும் பொதியமுதற் றமிழகத்திற் றமிழகத்தாற்
குலவச் செய்து (1)

தலைமகன் பே ராணியைந்த தன்றியுமிஸ் நூலிசைநாற்
சலதி சூழ்ந்த
நிலடிசைபெங் க னுமுமங்கு நீராலு மியையுமென
கெடுதூல் வல்லோர்
சொல்விசுவ நாதமெனப் பெயருமிட்டு வெளியிட்டான்
நூப்பமை வாய்மை
குலுமறிவு பொறைசுகுண மாதியெவற் றினுமுதன்மை
குலவி மாண்பன் (2)

ஆங்கிலங்க் கறிந்துயர்ந்து தமிழகத்துத் தலைமையுறீஇ
யயனுட் டோர்ச்கு
நாங்கிலவ ரஸ்லெலெமன் றறிவுறுக்க வருராஜ
நாம நூலோன்
பாங்கிலகு நட்பாள னிங்தென்னே வியப்பளைய
பண்பா னெற்கும்
ஓங்கிலவ ஞைகரனேர் செல்வரையு மூருணிநி
ரொப்பச் செய்வோன் (3)

தளங்குலவு மலர்வாவி சூழ்தஞ்சைத் தமிழ்ச்சங்கங்
தழைப்ப வெப்பதி
வளங்குலவு தரவு மெனுங் தலைவனில னெனவெவரு
மதிக்கும் வண்ணம்
விளங்குமுத்து சாமியெனுங் திருநாமன் விருந்தருத்தி
மிசையும் வேட்கை
யுளங்குலவு பெருவாழ்வான் இவன்சிறப்பென் ஞெருநாவா
அரைக்கற் பாற்றே. (4)

இன்னபுகழ்ப் பிரதாபன் றருமினைய நாடகத்தி
ஞவண்டார்த் தாலும்
அன்னவயி ஞமைப்புரக்கும் வெண்கமல மயினடன
மாடு மாண்பு
முன்னுறவு தாதனினு லகவலேனும் பெயரிதற்கே
மொழிதல் சாலும்
சொன்னலமும் பொருணலமும் அணிநலமும் எந்நலமும்
தலங்கு மன்னே). (5)

மதுரை
16—10—06. }

இங்கனம்,
மு. ரா. கந்தசாமிக் கல்ராயன்.

* * * * *

நாடிப் புகழ்விசல் நாதமெனு நாடகத்தைக்
கூடிப் புலவருணக் கோத்தனித்தான்—கோடிதால்
கற்றுத் தெளிந்த கவிசிங்க நான்மறைதீர்
முத்துச் சவாமியையன் முன்.

நாவலர் கோட்டம்
27—9—06. }

இங்கனம்,
ஆ. முத்துத்தம்பி பிள்ளை,

* * * * *

சரித்திர ஆராய்ச்சியினால் சந்தேகமின்றி ஏற்படும் சங்கதி
களை ஆதாரமாய்க்கொண்டு நாடகங்கள் கதைகள் அமைப்பது
மிகவும் புகழுத்தக்க முயற்சியென்பது எல்லாரும் ஒப்புக்கொ
ள்ளக்கூடியதுதான். மாணவர்க்கு இச்சங்கதிகளை கற்பிக்கும்
மார்க்கங்களில் இது ஒன்று. இவ்விதமான நாடகங்களிலும்
கதைகளிலும் கவனிக்கவேண்டிய விஷயமொன்றுண்டு. சரித்
திர ஆராய்ச்சியினால் ஏற்படும் சங்கதிகளை அதிகமாய் மாற்று
மல் அவ்வாராய்ச்சிக்குட்படக்கூடாத பாகங்களில் கதையின்
துடர்ச்சியின்பொருட்டு சில சந்தர்ப்பங்களையும் விஷயங்களையும்
கற்பணிசெய்து கூட்டிக்கொள்ளலாம்.

தாங்கள் அமைத்திருக்கும் நாடகத்தை முழுமையும் வாசிக் கத்தற்காலம் அவகாசமில்லையென்றாலும் பார்த்தபாகங்கள் மன நைக்கவர்ந்து பூர்த்திபாய்ப் படிக்க ஆவலே உண்டாக்கத்தக்கதா யிருக்கின்றன.

* * * * *

உதகமண்டலம் }
17—9—06. }

தங்கள் விதேயன்,
வேங்கய்ய, M. A.

* * * * *

‘விசுவநாதம்’ என்னும் நங்களுடைய இனிய நாடகத்தை வாசித்து மகிழ்ந்தேன். காலஞ்சென்ற ஸ்ரீமான் சுந்தரம்பிள்ளை யவர்களியற்றிய மனோன்மையைத்தின் போக்கைப்போன்ற நாடகங்கள் பல தமிழிலிலையென்னும் பழநிங்கத்தாங்களியற்றிய இவ்வரிய நாடகத்தின் வாக்கையும், பொருட் சவையையும் கதையின் ஒற்றுமையையும் யாவரும் புகழாதிரார். நம் தேசத் துச் சரித்திரங்களில் பொதிந்து கிடக்கும் பெரியோர் சரித்திரங்கள் நாடக முதலிய எவ்வங்க சூபத்திலாயினும் வெளி ஏறின், அவைகளை வாசிக்கும் சிறுவர்களுக்கு அப்பெரியோர் நற்குண நற்செய்கைகள் படியுமென்பதற்கையமேயில்லை.

ஆயின் விசுவநாதம் நடிக்கத்தக்க நாடகம் அல்ல வென்பாரு மூனர். ஒருக்கால் அப்படியில்லாதிருப்பினும், புராண இதிகாசங்களைப்போல பத்திய ரூபத்தில் படிப்போர் மனங்களிப்பிக்கும் குணம் இதற்கு இல்லாமற்போகவில்லையே. மேற்கூறிய துற்கு ணம் இதற்கு மாந்திரமல்ல, மனோன்மனியத்துக்குமூன்ஸதே. ஆதலால் மனோன்மனியத்தை நன்றென்போர் இதனையும் ஏற்காது தள்ளார்

என் விஷயத்தில், தங்கள் நாடகம் வெகு நேர்த்தியாயிருக்கிறது என்பது பூர்ணபிப்பிராயம். அதிலும் சொல்வன்மையும், வாக்கின் தாடியும் அருமையாயிருக்கின்றன. கடினமான சரித்திரத்தை நாடகமாயாக்கினது வியக்கத்தக்கது. மொத்தத்தில் தங்கள் நாடகம் எல்லாவகையிலும் சிறப்புடையது என்னும் விஷயம் ஒவ்வொரு பாகத்தாலும் விளக்கும்.

* * * * *

திருவனந்தபுரம், }
29—9—06. }

து. அ. கோபிநாதராவ், M. A.

The play of Visvanatham by the learned Pundit Mr. C. S. Muthusamy Iyer is a very successful attempt at dramatising the historical incidents of the time of Visvanatha Naicker, the founder of the Madura Naik dynasty. The English model is followed, though the prose introductions to the scenes form a novel feature in dramatic attempts of the kind. It portrays vividly the various relationships of the then ruling princes (both Hindu and Muhammedan) and sets a fascinating love story in the background of their history. Though the style is high Tamil and the play is thereby rendered unactable, yet there can be no doubt that the literary merit of the work is high and as such, it is a real addition to high class Tamil literature, nay, also to the portion of the history of Southern India which treats of the Naik kings. The work is full of noble poetical sentiments and commends itself to all lovers of Tamil Literature.

Tiruvandram, }
8—11—06. } T. LAKSHMANA PILLAY, B. A.,

Dear sir,

I have looked through with great pleasure your work Visvanatham, a drama relating to the period of the greatness of Vijayanagar. Kindly allow me to say you have done the work admirably in some parts and on the whole it is a very creditable performance in modern Tamil. I was struck with the simplicity of language which has been attained while maintaining the classical grace of diction. In these days when the University requires modern works in the vernaculars, your

work ought to be a welcome addition and I hope the University will make use of the work, as they had done a similar work before, viz Manoninaniyam of the late Mr. V. Sundrāīn Pillay of Tiruvandram. Thanking you for having given me the pleasure of reading an advance copy of your excellent work, and wishing you all success,

Dear Sir,

I am very glad that you are now re-issuing in book form your Tamil Drama of Visvanatham. I read it with considerable interest as it originally appeared in the pages of the Tamilakam. The interesting story which you have woven out of an episode in the history of the Vijayanagar Nayaks and the fine poetical style in which it is written make it very pleasant reading.

It possesses high literary merits which make it, in my opinion, eminently suited for a Text Book in Tamil. In point of literary form and finish your work will bear comparison with Sundaram Pillay's *Manonmaniyyam*.

I am yours sincerely,
K. RAMARATNAM AIYER, B. A.

த னி ய ன் .

கவித்தநெடும் புகழ்விசுவ நாதன்சீர்ச் சரிதைத்தனைக்
 கற்றேர் தங்கள்
 செவித்தலத்திற் கிணிமைதரச் செந்தமிழி ஞடகாரச்
 செய்க வென்று
 புவித்தலத்திற் கணிதிலக மானதடம் பொன்னிவளம்
 பொலியும் பண்ணைக்
 கவித்தலரா ஜூன்புகலக் கவிமுத்து ஸாமிசெய்து
 களிப்பித் தானே.



INTRODUCTION.

VISVANATHAM, as the poet himself styles it, is an historical drama in five acts. It glorifies the deeds of Visvanatha, an ideal hero, and the first of the Nayak line of kings of Madura. He was the son of Nagama Nayak ('Camanayque' in the chronicle of Fernao Nuniz) who was the chief of the guards in the army of Krishna Deva Raya. The early breeding and education of Visvanatha who was a pet in the palace was therefore in the right royal style, and it is said that he was a friend of Achyuta Raya, the brother of that illustrious king of the Second Dynasty of Vijayanagar, Krishna Deva Raya. It is not my purpose here to sketch out a biography of this eminent personage in South Indian History; that, in the main, has been so well done by the poet himself in his work. My chief aim now is to point out the historical basis of this drama. The life-history of Visvanatha is found to cover the first sixty four years of the sixteenth century; in fact he was born along with that century and died about A. D. 1564. His name is always associated with another great hero of Southern India, namely Aryanatha Mudali who was his friend, counsellor, and minister. The poet says that Aryanatha Mudali was 26 years old in the year 1512 of the Christian era. This is evidently an exaggeration, as we find that Aryanatha died about the close of the sixteenth century at the ripe age of nearly 98 years in his new-made home at Solavandan in Madura. It seems to me that perhaps Visvanatha and Aryanatha were of about the same age, if the latter was not a little younger than the former as presumably one is led to think he was. Both Visvanatha and Aryanatha distinguished themselves early in the service of Vijayanagar and both of them gradually rose up the ladder of civil and military service, the latter at first becoming a captain in the army of Nagama.

Visvanatha had more of the softer qualities in him, and to him therefore even a royal alliance by marriage was reserved. It seems that about A. D. 1535 Visvanatha was made the commander-in-chief of the forces for the signal services rendered by him to Achyuta, his friend and master. It was by the same kingly well-wisher Achyuta that Visvanatha was later on commissioned to go to the country of the Pandyas, there to carry on the Government of that land in the interests of the mad king Guna Vira Varman, the last of the nominal kings of that country. On the death of the same insane Tamil king, Rama Raja of Vijayanagar seems to have acceded to the request of the people of Madura and to have virtually installed Visvanatha on the throne of the Tamil country.

The history of Vijayanagar commencing from the accession of the great Krishna Deva Raya down to a few years in the reign of Rama Raya has been laid under contribution to supply matter for this drama, and naturally therefore the poet ought to have had before him a panorama of diversifying incidents from which to select; and I fully believe that he has done his work pretty satisfactorily. He has not sacrificed historical truth very much in the interest of producing a good poetic effect. The selection that he has made of the history of the Second Dynasty of Vijayanagar he has himself given us in his argument (*ததாசுந்திரகம்*), and therefore it is not necessary for me to repeat the same. The relation that existed between Krishna Deva Raya and Ismail Adil Shah of Bijapur, their several relations with the Portuguese at Goa, the condition of international trade, the quarrel about "Raichur and the Doab", the splendid rise of Hindu greatness in the reign of Krishna Deva or Achyuta, the confusion and anarchy that followed the death of Achyuta, the machinations of Ibrahim Adil to bring down the glory of the "City of Victory", the accession of Rama Raya which was a sign of peace — (but alas! only for a short period) — all these are rapidly and playfully touched upon by the poet in his wonderful drama.

whose diction, I think, will equal, if not excel, the late lamented Professor Sundaram Pillai's *Manonmaniyan* for its smoothness. To really understand the historical basis of this drama I would recommend the reader to study Robert Sewell's "A Forgotten Empire" — chapters 9 to 14, and especially the two documents appended to the book, namely the *Narrative of Domingos Paes* and the *chronicle of Fernao Nuniz*.

Ranging as it does over a period of exactly half-a-century *i.e.*, from A. D. 1509 to A. D. 1559 the drama certainly fails to satisfy us on one score, namely that of want of unity of time and place. The poet will perhaps plead that Shakespeare too was guilty in having bodily transported across the channel innumerable infantry and artillery in the space of a few minutes to array them before the walls of Agincourt. But a too rapid scenic change either in place or time sometimes does mar good effect and leaves the audience to question where they are. Happily, however, the interest of the story and the smooth diction transport us right through readily, and we are not left to gape in wonderment. Unity of action is always well kept up, and though descriptions of battles, sieges, courts, camps, marriages, processions, love-episodes, incidents of domestic life, ways of friendship and sweet recreation are all mixed up, they are mixed up in such a way that one is prompted to say in satisfaction, "Well, let us have all these variegated landscapes; we can view them pretty well, standing as we do on this prominent rock."

The threads of the plot that are interwoven to produce a pleasing effect may be analysed into five or rather six events. They are, I think, i. the diplomatic relations of Vijayanagar and Bijapur during three successive generations. ii. the love-episode of Visvanatha and Kanchanai, the hero and the heroine, their trials and their triumph, iii. the causes that led to the battle of Solamaligai and its results, iv. Nagama's treachery, the battle of Solavandan, and the reinstatement of

Chandrasekara Pandya, v. the fresh laurels obtained by Visvanatha in the siege and battle of Raichur, vi. and lastly the crowning glory of Visvanatha at Madura. Of these events No. ii. might be set aside as a pure myth or the fancy of the poet. Krishna Deva is said to have had two daughters only and they were respectively married to Rama Raja and to Tirumal Raya *alias* Jeeva Rai. To events iii & iv, the poet, I know is indebted to the Madura and the Tanjore District Manuals, the works of Mr. Taylor, and the variorum history of South India written by Mr. S. P. Narasimhalu Naidu of Coimbatore. The siege and battle of Raichur is ascribed by most historians and witnesses to Krishna Deva Raya and not to Achyuta as is here done by the poet. His authority is "Achyuta Rayabhyudayam" a manuscript find of Mr. T. S. Kuppuswami Sastriar, a patient labourer in the field. Therein the whole credit is given to Achyuta. But both the Persian historian Firishtah who for some time resided at the court of the Nizam Shahs of Ahmadnagar and Fernao Nuniz who had personal access to the court of Vijayanagar plainly state that the incident referred to occurred in the reign of Krishna Deva Raya in 1520, and Robert Sewell, after a careful sifting of evidences arrives at the 19th day of May of that year as the date of the battle. In the face of such overwhelming evidence, we have to reserve judgment for the present. Perhaps the battle of the Krishra where Malu Khan was forced to retreat and Ismail Adil purchased peace refers to a different event in the reign of Achyuta. But after all according to Nuniz Achyuta was not the right sort of a king to war with Adil Shah, and it is said by the same authority that the debated land "Raichur and the Doab" was eventually lost to the Hindus in 1530. I am therefore led to think that the author Rajanatha Kavi extolled Achyuta to the skies and transferred the glory of Krishna to Achyuta, prompted as he was by self-interest and other considerations. But to come to the point, although the poet might have erred in this respect, the description of the siege and battle of

Raichur is faithful and does not at all suffer in consequence. The diplomatic relations of the two courts of Vijayanagar and Bijapur, and the life-incidents of Visvanatha are generally well depicted, and on the whole the web of the plot is most artistically woven. The play is highly commendable for its beauty.

The characters of the play are likewise varied and present interesting study. The hero and the heroine are indeed ideals, and you vainly search for even a single blemish. The majestic bearing and the catholic spirit of the hero quite in keeping with his breadth of views and love of justice; the soft feminine virtues of Kanchanai ; the extreme loyalty of Murti and her desire to please her mistress; the changing moods of the sprightly Mathivilasini ; the mathematic precision and the calm demeanour with which Aryanatha conducted the military operations at Raichur; the rather enfeebled Achyuta, delighting in sensual pleasures; the treachery of Nagama, the wily Mangamma, the cunning minister prone to vice later on,—all these mingled up in nice proportions add grace to the poem. The critical positions in which Visvanatha is placed try his soul, and after every ordeal he comes out glorious. He would not wound anybody's feelings, but would always help the weak and render service where it ought to be rendered. Krishna Deva is represented in the play not as a mere figure-head but as a king whose words were highly respected. He is said to be resting upon the glory that he had already won. The simple logic of the Jaffnese when they discover Chokalingan deserting the cause of Virasekara is most realistically told, and Puntattai is at once pleased with the argument. The imprisoned lady mourning her fate on the moon-lit night in the upper storey and her rescue by means of a rope-ladder are calculated to rouse our feelings by action. But what is wonderful there is the simple way in which gratitude is expressed. I would fain speak of more

characters, if space would allow me. A host of other characters remain to be pictured, poor Kanakavalli accepting a pittance to live upon, Malu Khan, Salabat Khan and the rest. I leave all these for the careful study of the reader. I would also point out the beauties, the choice expressions, and the nice sentiments, but space forbids my doing this.

In conclusion, I recommend this play very earnestly as a book fit for the reader's leisure-study, fully believing that he will be repaid the trouble of perusal. The poet richly deserves encouragement, and in these days when modern vernacular literature has to be developed, I believe that it is the duty of the educated public to welcome such poets who show adaptability to modern conditions.

With this fore-word I bless Visvanatham and earnestly pray that God will be pleased to secure it the success it so well deserves.

TAMIL SANGAM,
TANJORE,
1st Dec., 1906.

T. RAJAM AIYANGAR, B.A., L.T.,
A Member.



கூ முகவரை . கூ

விசுவநாதம் என்னும் இந்தநால் விசுவநாதனது சரித்திரத் தெ நாடக ரூபமாய் எடுத்துக்கூறும் தன்மையில் அமைந்துள்ளது. இவன் நமது தமிழ்நாட்டின் ஓர் பகுதியாகிய மதுரையை அரசாட்சி புரிந்த நாயக்க ராஜவம்சத்தில் முதல் அரசனும் அவர்களில் திலகம் போன்றவனுமான ஓர் இந்துஅரசன். இவன் இளமை தொடங்கி நல்லொழுக்கம், சந்சகவாசம், பெருந்தன்மை, ஆழந்த அறி, ஆண்மைத்தன்மை, ராஜபக்தி, முதலிய நற்குணங்களை உறையவனும் விளங்கினான். இத்தகைப் பந்துணங்களையுடைய இவனது சரித்தெத்தத்தற்கால பாஷாமிவிருத்திக்கு ஏற்றபடி நாடக ரூபமாய் எழுதினால் இதைப்படிக்கும் மாணுக்கர்களுக்கும் ஏனையோர்க்கும் அவ்வரிய குணங்களும் ஒழுக்கங்களும் படியுமென்பது கருதியும், எனது நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்கியும் யான் இந்தநால் எழுதலானேன். இச்சரித்திரத்திலுள்ள சாராம்சங்களையும் கண்தயின் தொடர்ச்சியையும், என்னால் எழுதப்பட்டுள்ள கதாசங்கிரகமும் நண்பர் மகா-ா-ஸ்ரீ இராஜமையங்காரவர்களால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள முகவரையுமே நன்கு விளக்குமாதலால் அதைப்பற்றி இவ்விடத்தில் எடுத்துச்சொல்வது மிகையென விடுத்தனன்.

இந்தாலுக்கின்றியமையாத சரித்திர சம்பந்தமான பாகங்களைப் பல இடங்களில் தேடி யாராய்ச்சி செய்து எனக்குக் கோர்வையாகச் சேர்த்துக்கொடுத்தும், எனது நண்மையைத் தனது நண்மையாகக் கருதியும், என்னுடன் என்றுங் இணையிரியாத் தோழுமூலமையுங்கொண்ட எனது உயிர்க்குயிராகிய நண்பர் மகா-ா-ஸ்ரீ T. இராஜமையங்கார் அவர்கள் (B. A. I. T.) நாளும் செய்து வருகிற நன்றியை என்றும் மறக்கற்பாலதன்று. தஞ்சைத் தமிழ்ச் சங்கத்தாரால் வெளியிடப்பட்டு வருகிற ‘தமிழகம்’ என்னும் பத்திரிகை வாயிலாக இந்தாலையான் வெளியிடத்தொடங்கிய காலையில் அதில் வந்த சிற்கிலபகுதிகளை மிக்க ஆவனுடன் பார்வையிட்டு மகா-ா-ஸ்ரீ கோவினாதராயரவர்கள் (M. A.) யான் எடுத்துக் கொண்ட காரியம் நற்காரிய மென்றும் இது எவ்வகையானும்

இனிது முழுப்பிரவேண்டுமென்றும் அன்புராட்டிக் கடித மூலமாகத் தெரிவித்து எனக்கு ஊக்கத்தை உண்டாக்கினர்.

இச்சரித்திரத்திற்கு ஒற்றுமையான சில பாகங்களை வட்டமொழியிலிருந்து தமிழில் மொழிபெயர்த்துக்கொடுத்தும் யான் எழுதிவந்த இச்சரித்திரத்தின் கோர்வையை உற்று நோக்கியும் எனக்கு உதவிபுரிந்து வந்த வட்டமொழியில் வல்ல பண்டித சிரோமணியாகிய நண்பர் மகா-ா-ஸ்ரீ T. S. குப்புஸ்வாமி சாஸ்திரிகளுக்கும், மாற்றவேண்டிய பாகங்களை மாற்றியும் சேர்க்கவேண்டியவைகளைச் சேர்த்தும் ஏற்றமான விஷயங்களை எடுத்துக்காட்டியும் இது விஷயத்தில் எனக்கு மிகவும் உதவியாயிருந்த நண்பர் மகா-ா-ஸ்ரீ K. இராமாநுஜ ஐயங்கார் அவர்கள், நண்பர் மகா-ா-ஸ்ரீ O. N. அப்பாசாமி ஐயரவர்கள் இவர்களுக்கு யான் செய்யும் கைம்மாறென்னுளது.

கலாசாலைகளிற் கற்கும் மாணுக்கர்களுக்கும் பயன் தரத்தக்கதாய் இந்துலை அதிக கடினமின்றி எரிய நடையில் எழுதவேண்டுமென்று எனக்குக் கட்டளையிட்டும், அடிக்கடி இதைப்பார்வையிட்டும், எனது சேஷமத்தை நாடி என்னைப் பாதுகாத்தும் வருகின்ற மகா-ா-ஸ்ரீ K. கோபாலசாமி ஐயங்கார் (B.A.) அவர்களுக்கு எந்நானும் எனது நன்றியைச் செலுத்த கடமைப்பட்ட வனுக இருக்கிறேன். இந்துலை அச்சிடுவதற்கு உதவிபுரிந்த கனவான்களுக்கு எனது நன்றியைச் செலுத்துகின்றேன்.

இந்துலைப் பிழைப்பறவும், தெளிவாகவும், புத்தகத்தைப்பார்ப்பவர்கள் மனதைக் கவரத்தக்கபடி மிக நேர்த்தியாயும் விரைவில் அச்சிட்டுக் கொடுத்த தஞ்சை கல்யாணசுந்தரம் பலர் பிரஸ் தலைவர்களுக்கும் ஏனைய நண்பர்களுக்கும் எனது வந்தனத்தைச் செலுத்த கடமைப்பட்டவனுக இருக்கிறேன்.

அச்சுப் பிழைக்கறும், சொற்குற்றங்களும், பொருட்குற்றங்களும், இந்துலைவதே ஒமும் உள்ளனவாயின் அவைகளைத்திருத்திக்கொள்ளும்படியாக நண்பர் அனைவராயும் பணிவுடன் வேண்டிக் கொள்கிறேன்.

இங்களும்,

தஞ்சை, } C. S. முத்துவாமி ஐயர்,
1906 (கு) டிஸ்ம்பர் 11 } தமிழ்ப்பண்டிதர்.

விஜயந்தம்.

கதாசங்கிரகம்:

விஜயநகர் அரசன் கிருஷ்ணதேவராய்து, விஜயபுரி சல்தான் இஸ்மேல் அடில்ஷா செய்துவந்த துண்பங்களைச் சுகியாத வனுகிப் பகைமேற்கொண்டிருந்தான். வடக்கே துறைமுகத்தும் ரேப்க்குர் முற்றுகையிலும் முதுக்கல் போர்க்களத்தும் சல்தான் தனது விரோதத்தைக் காட்டினதுமன்றி, பொதுஷாக இருந்த போர்த்துகையேரோடு உறவாடி அவர் நடுநிலைமையையும் கெடுத்து விட்டான். அரசன் இக்கவலையினால் மிகவும் வருந்திக்கொண்டிருந்தான்.

இப்படி இருக்கையில், சந்திரசேகர பாண்டியன் வீரசேகரச் சோழனால் தன்னுட்டினின்றும் துரத்தப்பட்டு, சேனையையும் செல்வத்தையும் இழுந்து விஜயநகரம் டிருந்து கிருஷ்ணதேவனைச் சரணமாக அடைந்தான். கிருஷ்ணதேவன் அப்பமனித்து, தனது தனகர்த்தன் நாகமனைப் பாண்டியனேடுசௌன்று சோழனை வென்று மதுரையைப் பாண்டியதுக்கு கொடுத்து வரும்படி ஆக்ஞாபித்தான். அவ்வாறே நாகமன் ஓர் பெருஞ்சேனையைச் சேர்த்துக்கொண்டு, பாண்டியனேடு சோழாட்டுக்கு வந்து, சேர்முழாளிகைப்புறத்து வீரசேகரனை. வென்று, ஆவன்யும் கொன்று, ஆவன் நாட்டைடும் கிருஷ்ணதேவன் வசமாக்கி, அந்நாட்டிற்கு ராஜப்பிரதிவிதிபாதக் கிருஷ்ணதேவன் வழங்கி, என்செவப்ப நாயக்களைத் தஞ்சையில் இருந்து, தன் சேனையேடும் பரண்டிபனேடும் மதுரைக்குச்சென்று, அவனுக்கு முடிகுட்டி, அவன்கீழ் மந்திரியாதச் சிவகாலம் இருந்தான்.

விஜயநகரத்தில் நாகமன் சுதங்குவுட் விசுவநாதன் அவன் பின்னவதும் இளவரசருமான் அச்சத்தேடு இல்லையாத துணைவனுக வாழுந்துவந்தான். அப்போது அரசுங்குமிகு காஞ்சியம்மன் விசுவநாதனிடத்தே விகுந்த நாதங்கொண்டு, அதிலே மனம்புரிவதென்று இசைத்து இருந்தான். இதிலிருக்க விஜயபுரி இவ்வரசருமாறாக விடுகின்றது.

திசயங்களைக் கேள்வியுற்று இவனைத் திருஷ்டக்கொண்டுபோய் தனது காமக்கிழுத்திபாக வைத்துக்கொள்ளகினைத்தான். அவன் தன் வார்த்தைக்குட்பட்ட சில பாதகரைக்கொண்டு தன் இஷ்டப்படியே காஞ்சனையைச் சிறைகொண்டு தனது அரண்மனை யிலே அவனை வைத்தான். இதைக்கேட்ட சிசுவநாதன் அரசன் தூதனெனச் சென்று சல்தான் அடில்ஷாவுடன் பேசி வடுகல் துறைமுகத்து மகம்மதியர் ஸ்தானுதிபதியான ரஸல்காலுக்குத்தண்டனை விதிப்பித்ததுமன்றி, அன்றிரவே நிலா முற்றத்திற்கிடந்து புலம்பிய காஞ்சனையின் நிலைமையைக்கண்டு வருந்தி அவனை விடுவிக்க நூலேணியொன்று அமைத்து அதன் வழியே அவனைக் கீழிறக்கி அவனுடன் பொழுது விடுவதன்முன் அங்கரத்தைவிட்டு விஜயநகரம் வந்து சேர்ந்தான். .

இது இங்ஙனமாக, பாண்டிநாட்டிலே நாகமன் தரும நெறி தவறி, பொருளாசையால் பாண்டியனைச் சிறைசெப்பு சிம்மாசனம் ஏறினான். இச்செப்தியைக் கேட்டுக் கிருஷ்ணதேவன் உள்ளங்கலங்கி நாகமனைத் தண்டிக்கவேண்டித் தருமவழி தவறுத் சிசுவநாதனையே ஓர் பெருஞ்சௌணியுடன் அனுப்பினான். சிசுவநாதன் மதுரைக்குச்சென்று தன் தாய் கூறிய அதர்மீவழியை விலக்கித் தந்தையுடன் போர்ப்புரிந்து அவனைத் தளையிட்டுச் சந்திர சேகரனை விடுவித்து அவனைச் சிம்மாசனம் ஏற்றி அரியநாதனை மந்திரியாக்கித் தன் தந்தையுடன் விஜயநகரஞ்சென்றான்.

அங்கு நாகமன் கிருஷ்ணதேவனைப்பணிந்து தனது இராஜத்துரோகத்தை மன்னிக்குட்படி கேட்க அரசன் அவ்வாறே மன்னித்துமன்றி அவனைத் தன் பந்துவாக உறவாடி அவன் மகன் சிசுவநாதனுக்குத் தனது புத்திரி காஞ்சனையை மனம்புரிவித்தான்.

சின்னுள்ளடவில் கிருஷ்ணதேவன் தெய்வலோகமடைய, அச்சதன் பட்டம் பெற்றுத் திக்குவிஜயஞ்செய்யச் சென்றான். தனக்குக் கீழ்ப்படியாது தாழ்த்த குமாநில மன்னர்களைப் பணி வித்துத் தன்னகர் ரோக்கிவரும்போது, விஜயபுரியிலிருந்தும் ஓர் தூதன் வந்து துங்கபத்திரைக்கு வடபால் 10 மயில் அகல மூளை நாடெல்லாம் சல்தான் ஆளுகைக்குட்பட்டதென்றும் அதை யரசன் மறுப்பானுகில் போர் உண்டாகுமென்றும் கூறி ரூண், அரசன் அது தன்னுடேயென்று வாதம்புரியுச் சன்னட-

நேர்ந்தது. அச்சண்டையில் சல்தான் சேனை முறிபட்டோடு ஓர் சமாதான உடன்படிக்கை செய்யப்பட்டது. அவ்வுடைன் படிக்கையின்படி துங்கபத்திரையின் வடபால் காவதாடு விஜய நகரத்தைச் சேர்ந்தது.

கொஞ்சகாலம் சென்றபிறகு அரியநாதனிடத்திலிருந்து ஒரு தாதன் வந்து சந்திரசேகரபாண்டியன் இறந்தான் என்றும், அவன் மகன் குணவீரவர்மன் பித்தேறினுன் என்றும், குடிகளை ரகுவிக்க ஓர் அரசன் வேண்டுமென்றும், மதுரை வாசிகள் விசுவநாதனீய தங்கள் அரசனுகத் தரவேண்டுமென்கிறார்கள் என்றும் கூறினார்கள். அப்போது அரசன் மிகுந்த சந்தோஷமடைந்து விசுவநாதனைக் காஞ்சனையுடன் மதுரைத்து அரசனுகை அனுப்பினான்.

விசுவநாதன் அரியநாதனுடன் மதுரையில் அரசு புரிந்துகொண்டிருக்கையில், விஜயநகரத்தில் அச்சதன் பரமாந்தி நீழற்சார, பெருங்குழப்பமுங் கலகமும் பீதிட்டு நகரம் அணிகுலிந்தது. பிறகு குழப்பங்கள் ஒருவாறு அடங்க இராமராஜன் பட்டத்திற்கு வந்தான். அவன் காலத்தில் மதுரையில் குணவீரவர்மன் இறந்துவிட மதுரை வாசிகள் விசுவநாதனையே முடிகுட்டும்படி விண்ணப்பஞ் செய்துகொள்ள, அரசன் இராமராஜன் காளிகாதேவியையாம், அரசு சின்னத்தையுங் தந்து விசுவநாதனுக்கு முடிகுட்டுவைத்தான்.

விசுவநாதன் ஐங்கள் இன்பமடையும் வண்ணம் செங்கோல் தரித்து அரியநாதனைத் தனது மந்திரியாகவைமைத்துக் கொண்டு காஞ்சனை களிக்கற, கி-பி 1559-வும் முதல் கி-பி 1563-வும் வரைக்கும், அந்தனரும் பெரியோரும் வாழ்த்த மாந்தர்கள் இவனே அரசன் என்று கூற நன்னிலை கோடாது அரசபுரிந்தான்.



விசுவார்த்தம்

இந்நாடகம் வேக்ஸ்பியர் நாடகங்களைப்போன்று ஐந்து அங்கங்களையும், ஒவ்வொரு அங்கத்திலும் அதன் உட்பிரிவுகளாகிய பல களங்களையும் கொண்டது. ஒவ்வொரு களத்திலும் அமைந்த விஷயங்களையும் சுருக்கி வசனமாய் முன்னர்த் தொகுப்பின் நலமென்று கருதிப் பின்வரும் களவிஷயக்கிகை வரையப்பட்டிருக்கின்றது.

அங்கம்—1.

களம்—1.

துங்கபத்திரைநதியின் தென்கரையுள்ளது பூராதன விஜய நகரம் அந்நகரரசன் கிருஷ்ணதேவராயலு. அவன் ஆக்னூ தெஷ்ணமெல்லாம் பரவியது. ஆயினும் நதியின் வடபாலேல்லாம் மகம்மதியர் ஆறுஞகக்குட்பட்டது. மேற்றிசையில் கடலோரமாகப் போர்த்துகியர் என்ற ஐரோப்பிய வர்த்தகர்கள் குடியேறி ஓர் சிற்றரச்சமைத்து வாழ்கின்றனர். இங்ஙனமாக, விஜயபுரியை சுல்தான்¹ இஸ்மேல் அடில்ஷா ஆண்டுவந்தான். இவன் செய்யும் இடுக்கண்களுக்காற்றுது அரசன் கிருஷ்ணதேவன் சபையில் மிகுந்த கவலைகொண்டனாகி இருந்தனன். அப்போது சபையில் நடந்த மந்திராலோசனை இக்களத்திலைமந்துளது. இது நிற்க, சோழன் வீரசேகரன் வஞ்சமாய்ப்பாண்டிநாட்டைக் கவர்ந்து சந்திரசேகரபாண்டியனை முறியடித்தோட்ட அவன் கிருஷ்ணதேவனிடத்தே சரண் புகுந்தான். கிருஷ்ணதேவன் அயயமளித்துத் தனதுதளகர்த்தன் நாகமனை நோக்கித் தென்னுடு சென்று சோழனைச் சிறைசெய்து பாண்டியற்குப் பதியளித்து வாவென வியம்பினன்.

களம்—2.

அரசர்க்குச் செல்வப்புதல்வி காஞ்சனையம்மன். இம்மங்கைக்குத் தோழியர், மூர்த்தியம்மன், மதிவிலாசனிமுதலானவர்கள். இக்காஞ்சனை நாகமன் புதல்வனுயும் நமது கதாநாயகனுமான

விசுவநாதனிடத்தே ஆரூக் காதல்கொண்டாள். இளமையில் அவனுடன் விளையாடியும், பலரூல்கள் பயின்றும், உரையாடியும் வந்தமையின் காதல் மிக்குயர்ந்தது. பருவமுற்ற காலையில் நாதனையன்றி ஒருவனையும் ஆடவனென்று கருதாள். தான் தொழுந் தெய்வத்துக்குப் பல பணிகளாற்றி விளையை மீட்டிப் பாடி நாதனைத் தா என்று வேண்டுவன். உருவெளித் தோற்றங் கண்டு மயங்குவன். தனது அருணமத் தோழி மூர்த்தியம்மனி டத்தே சொல்லிவருந்துவன்.

களம்—3.

அரசன் ஆக்ஞானியத் தாங்கிய தனகர்த்தன் நாகமன் தனது அரிய படைத்தலைவன் அரியநாதனை அழைத்துப்பாண்டினாடு செல்லப் படையிடிட்டினோயோவன்று வினவ, அவனும், சேர்த்தனன். நாமுஞ் செல்லவாம்' என்றனன். அப்போது நாகமன் தன் வீட்டிலே வந்து தன்னைப் பயணாஞ் செய்தனுப்பக் கூடினவர்கள் முன்னிலையில் தனது குமாரன் விசுவநாதனை, இளவரசன் அச்சுதப்பனிடத்தே சேர்ப்பித்து அவனுக்குப் பல நன் மொழிகள் கூறினன். தாயாகிய மங்கம்மன் தன் புத்திரன் பிரிவாற்றாது கலங்கிவருந்தினன். அப்போது விசுவநாதன் தாயைத் தேற்றித் தந்தையுடன் செல்வதே தருமமெனக் கூறினன். பின் ஃர்ப் பாண்டியனும் சேலையும் உடன்வர நாகமன் போர்க்கோல் கொண்டு போயினன்.

களம்—4.

இக்களத்தில் காஞ்சனையின் காதல் மிக்குயர்ந்து வளர்தல் கூறப்படுகின்றது. உதாரணமாய், ஒருநாள் மாலைப்பொழுதில் அச்சுதன், விசுவநாதன் இருவருடனும் காஞ்சனை உத்தியான வனத்தில் உரையாடிக்கொண்டு நிற்றலும்; அப்பொழுது விசுவநாதனுடைய மன்மதவடிவையும், கல்வித்திறத்தையும், வாக்கின் சாதுரியத்தையும், சற்குணத்தொகுதியையும், எண்ணங்களின் மேம்பாட்டையும், எளியவர்க்கிரங்குந் தன்மையையும், தெய்வபக்தியையும், அவர்கள் சம்பாஷணை மூலமாய்க் காஞ்சனையம்மன் அறிந்து வருந்தலும்; தானும் சம்பாஷணையிற் புகுந்து சோலை

யை. வருணிப்பதுபோல இங்கிதமாகத் தன் கருத்து வெளிப் படச் சில வார்த்தையுறைத்தலும்; அவ்வார்த்தையைக்கேட்ட விசுவாதனும் தனதுகருத்து குறிப்பாகத் தோற்றவும், தான் மேற்கொண்ட பக்திமார்க்கம் தனது வார்த்தையால் விள ந்கவும் மறுமொழிக்கூறலும்; நன்குபுலப்படும். அச்சுதன் நினை வெல்லாம் தாழ்ந்த சிங்காரச்சுவையிலேயே பரந்துநிற்க விசுவாதன் எண்ணங்களைல்லாம் மீதுயர்ந்து செழித்தல் புலப்படும்

அங்கம்—2.

களம்—1.

வீரசேகரச்சோழன் தனதுபடைகளை அணிவகுத்துச் சோழ மாளிகைப்புறத்தே தங்கினன். சேனை இருக்கருக வகுக்கப்பட்டு ஒரு குறுக்குத்தானும், மற்றென்றிற்குக் கோலாகலனும், படைத் தலைவராக அமைந்தனர். அரசன் படையில் குபேரன் யானைப் படைத்தலைவன். கோலாகலன் படையில் வில்வலன் வீற்படைத் தலைவன். இவ்விதமனிவருத்து இச்சேனை நாகமன் சேனையை எதிர்பார்த்து நிற்ப, அரியாதன் தாதாகவந்து “பாண்டியனுக் குக் கண்ணிநாட்டைத்தந்து சமாதானஞ்செய்துகொள்ள இஷ்டமா?” என்று வீரசேகரனைக்கேட்டான். அப்பொழுது வீரசேகரன் தனது துணைவர் பல்த்தைக்கருதிப் புன்னகைசெய்து கண்ணிநாட்டைத் தரமுடியாது என்று மறுத்தான். அரியாதன் போர் ஒன்றே நேருமென்று திரும்பி வந்தனன்.

களம்—2.

நாகமன் படையும் இருக்கருகப் பிரிக்கப்பட்டது. அவ்விருப்படைகட்கும் முறையே நாகமனும், அரியாதனும் தலைவராவர். யுத்தகளத்தில் வீரசேகரன் படை நாகமன் படையை எதிர்த்து நிற்க, அரியாதன் கோலாகலனை எதிர்த்தான். அரியாதன் தனது ஆயிரங்காலாட்ப்படைகளையும், நாலாயிரங் குதிரைப் படைகளையுங்கொண்டு அரியபோரிட்டு ஒடிட்போன பகைவர் இருநூற்றுவரோழிய மற்றையால்வரையும் கொன்றனன். கோலா

கதாசங்கிரகம்

கலனுயிரும் கவரப்பட்டது. தனது பக்கத்து ஐந்தாறு வீரர்கள் மாண்டதைக்கண்டு மிகவும் மனம்வருந்திக் காயப்பட்ட எண்ணூறு வீரர்களையும் தக்கவிடுதிகளுக்கனுப்பிச்சேமப்படை வீட்டிலே தங்கியிருந்த தளாகர்த்தன் சதாசிவராயனுக்குக் கடி தம் அனுப்பினன். சதாசிவராயன் எண்ணூறு வீரர்களைச் சேர்த்துக்கொண்டு அரியநாதனைச் சேர்ந்தான்.

[இக்களத்தில் அரியநாதன் வரலாறு செம்மையாய்ச் சதாசிவராயனுஸ் வீரர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது.]

களம்—3.

போர்க்களத்தில் மற்றொருசார் நாகமன்படை வீரசேகரச் சோழன்படை முன்னின்று போர்செப்யத்தொடங்கிறது. நாகமன்பக்கம் ஜெயமோ, சோழன் பக்கம் ஜெயமோ என்று சொல்ல தரிதாகும்படி உச்சிக்காலம் வரையும் சண்டை நடந்தது. அரியநாதன் கோலாகலன் சேனையைச் சின்னுபின்னஞ்செம்தபிறகு, சதாசிவன் தன்னுடன் கொண்டுவந்த எண்ணூறு போர்வீரர்களுடன் விவரந்து போர்க்களத்துக்குவந்து வீரசேகரச் சோழனைப்பின்னே வளைந்துகொண்டான். வீரசேகரச் சோழனுக்கு முன்னே நாகமனும், பின்னே அரியநாதனுமிருந்து போர்செய்தகாலையில் சொக்கலிங்கன் என்னும் ஈழப்படைத்தலைவன் சோழன் படையினின்றும் விவகி அரியநாதனைச் சேர்ந்தான். இவன் அவ்வாறு செய்தது இராஜத்துரோகமன்று. இச்சொக்கலிங்கன் முன்னமே சோழனுல் துரத்தப்பட்ட சந்திரசேகரபாண்டியனுடைய வலதுகையன்னதுளைவன். தனதரசன் துரத்தப்பட்டது முதல் சோழனிடத்தே மிகுந்த அருவருப்புக் கொண்டிருந்தான். இப்போது சமயம் வாய்த்ததும் சோழனையிட்டு விலகினன். அது நிற்க, யுத்தகளத்தில் மாலைப்பொழுதில் பெரும்போர் விளைந்தது; சோழன் கொல்லப்பட்டான். அவன் சேனையும் புறங்காட்டி ஒடிற்ற. அரியநாதனும், நாகமனும் ஜெயபேரியடித்துக் கலந்தனர்.

[இவ்விஷயம் இக்களத்தில், யாழ்ப்பாண வீரர்களும், சிங்கள வீரனும் பேசம் சம்பாஷணையிலைமைந்துள்ளது.]

களங்கள்—4-5.

வெற்றிகொண்டபின் நாகமனும், அரியநாதனும் சந்திர சேகர பாண்டியனும், படைத்தலைவர்களும் இனிது வீற்றிருந்து உரையாடிக்கொண்டிருக்கச், சோழன் மனைவியாகிய கனகவல்லி துக்கமடைந்தவளாய்த்தனது அவலத்தன்மையைப்படி புலம்பிக் காட்டித் தன்கணவன் உடலைத்தரும்படி வேண்டினள். நாகமன் மிகுந்த கிருபையுடன் அவனுக்கு ஆரியப்படையுரையும், ஆயிரம் வேலிகளையும், அரிவையரிற்கிலரையும் ஜீவனத்திற்குத்தந்து, இன்னுரை கூறியனுப்பினன்.

களம்—6.

துங்கபத்திரையின் பாங்கர் ஓர் திவ்யமான பூஞ்சோலையுண்டு. அப்பூஞ்சோலையில் காஞ்சனை தனது தோழியர் ஆயத் தோடும் செவிலியர் கூட்டத்தோடும் சென்று நீராடி மலர்கொய்து பூச்சுடி அழுதுண்டு பாங்கியருடன் பிணங்கியும் பிறகு அவருடனினங்கியும் மன்மதக் கோட்டம் வளைந்து கும்மி கொட்டி விளையாடினள்.

களம்—7.

விளையாடிய இளைப்புத்தீர், அவரவர் தமது இஷ்டப்படி உலாவிவருவதென்று தீர்மானித்தனர் அப்படியே காஞ்சனை துங்கபத்திரையின் கரையோரமாய் மேற்றிசை நோக்கி யாரும் வராத ஓர் பக்கம் உலாவிச் சென்றனவர். அப்பொழுது பிஜதூர் சல்தான் இல்மேல் அடில்வாவின் மகனுன் மாலு என்பவன் சூழ்ச்சியால், காஞ்சனை அபகரிக்கப்பட்டு யாவர் திருஷ்டி யிலும் படாமற் கொண்டுபோகப் பட்டாள். இராவணன் சிதையைச் சிறை கொண்டதுபோல மாலுவுங் காஞ்சனையைக் கொண்டு சென்று விஜயபுரி நகரத்தில் ஓர் மாளிகையில் வைத்தான். இது இங்னுமாகப் பூஞ்சோலையில் மாதர்களும் செவிலியர்களும் காஞ்சனையைக்காணுதுவருந்து நாலாபக்கங்களிலுங்கிரிந்து தேடி அல்லலுற்று நிற்கையில், இளவரசன் அச்சத்தப்பனும் நமது கதாநாயகனுடிய விசுவநாதனும் சோலைக்குள் வந்தனர். மாதர்

கழுக்குண்டாகிய குழப்பத்தின் காரணத்தை யறிந்துகொண்டு காஞ்சனையைச் சேதியவருவதென்று விசுவநாதன் துணிர்தான்.

களம்—8.

சோலையின் வழியே தேடிச்சென்ற விசுவநாதன் அவ்விடங்களிலுள்ள அடிச்சவுக்களையும் வண்டி சென்ற வழியையும் அச்சுதப்பனுக்குச் காட்டிக் காஞ்சனை சிறைப்பட்டனள் போலும் என்று கூறினிற்க, அங்கே காஞ்சனையின் மோதிரம் காணப்பட்டது. மோதிரத்தை உத்துப்பிரலாபித்துக், காரைச் செடியின் மீதுகிடந்த கட்டுண்ட தாமரைப்பூவைடுத்து, அந்த இங்கிதத்தால் காஞ்சனை பகைவரால் சிறை செய்யப்பட்டதை அறிந்து, தான் சிறை மீட்பதாகச் சுபதம் கூறினான். அச்சுதன் ஆதுவே சரியென்று கூற இருவரும் நகர் நோக்கிச் சென்றனர்.

அங்கம்—3.

களம்—1.

விசுவநாதன் காஞ்சனை சிறைப்பட்டாளைன்று அரசனுக்குத் தெரிவித்து அவளை மீட்டுவருவேனென்று விண்ணப்பார்ந்து செய்து கொள்ள, அரசன் அப்படியாகில் “விஜயபுரிக்கு நியே என்தூது ஒகச் சென்று சுல்தான் இஸ்மேலியில்ஷாவைக் கண்டு விகில் துறைமுகத்தில் அவனுடைய ஸ்தானுபதியான ரசல்கான் நமது சப்பல்களைக் கொஞ்சத்தி வர்த்தகத்திற்கு இடையூறு செய்தா வினன்று தெரிவித்து அவ்வாறு அவன் செய்தற்குச் சுல்தானின் ஆக்ஞஞ்சன்டோவென்றும் அவ்வாறு அரசன் உத்திரவு செய் திராவிட்டால் ஸ்தானுபதியைத் தண்டிக்கும்படி கேட்டும் வா” என்றான். விசுவநாதன் அப்படியே புறப்பட்டு வந்தான். இது இவ்வாறிருக்க விஜயபுரிக்கோட்டையில் ஓர் மாளிகையில் காஞ்சனை சிறையிருந்து வருந்தினான். ஒரு நாள் மாலைப்பொழு தில் சந்திரன் தனது ஒளியை வீச மாளிகையின் நிலை முற்றத் தின் மீது சோர்ந்து கூடந்து பிரலாபித்தான். சுல்தான்மாலு அங்கே வந்து தனது காதலைக் கூறி வேண்டினான். காஞ்சனை ஒரு சூழ்சியைத் தன் மனதில் விளைத்து ஒரு மாதகாலம் தவணை ஆறிவிடுத்தாள்.

களம்—2.

சுல்தா னிஸ்மே லடில்ஷாவைக் கண்டு விசுவநாதன் தனது தூதுரைப்ப, சுல்தான் மிகவும் வருந்தி மந்திரி கும்மல்கான் வழி யாக ரசஸ்காலுக்குத் தண்டனை விதித்து ஓர் கடிதம் போக்கினேன். விசுவநாதன் அவன் னிலைமைக்குத் தக்கபடி உபசரிக்கப்பட்டுச் சலாபத்கான் வீட்டில் அன்றிரவு தங்கினன்.

களம்—3.

அங்கிலா முற்றத்துக் காஞ்சனை தனியே நின்று மறுபடியும் வருந்தச் சகியாதவளாய் அன்றிரவே அம்மாளிகையைச் சூழ்ந்த அகழியிலே விழுந்து தன்னுயிரை மாய்ப்பதாகப் புலம்பிக் கொண்டிருக்க, அச்சமயத்து விசுவநாதன் அங்கே புகுந்தான். அவனுடன் உரையாடி அவள் காஞ்சனையென்றே யறிந்து ஓவரா யனை விளித்து நூலேணியை வாங்கிச் சுருளவிழ்த்து னிலாமுற்றத்து நின்ற காஞ்சனை பிடித்துக்கொள்ள ஓர் நுணியை விட பெற்றிந்தான். காஞ்சனையும் தைரியத்தோடு அம்முனையைப் பிடித்து னிலாமுற்றத்து விளங்கிய துவசத்தம்பத்தினடியிற் கட்டினால். ஓவராய் மற்றொர் முனையை ஓர் மரத்திற்கட்டு, விசுவநாதன் விரைவில் வணி எறிர் சென்று னிலா முற்றத்துக் குதித்தான். காஞ்சனை களிகூர்ந்து அகழியை இலக்ஷியம் செய்யாது ஏனியின் வழியே கீழிறங்கினால். விசுவநாதன் பின் தொடர்ந்து வந்து காஞ்சனையை நிலத்திற் கண்டு கடவுளை வந்தித்து நூலேணியை வெட்டி மேலே செய்யவேண்டிய விஷயங்களை நினைத்தான். விசுவநாதன் தனது உடைகளைக்களைந்து காஞ்சனை பூனும்படி செய்தனன். காஞ்சனை விசுவநாதனுக்குவும் விசுவநாதன் ஓவராய் உடைகளைத்தரித்து அவளைப்போலவும் முறையே மாறுவேடம் பூண்டுக்கீவராயைத்தனியே விடுத்துப் பிறகு அவளை ஏற்றுக்கொள்வதற்கு வேறு சூழ்ச்சி செய்வதாகச் சொல்லிச் சலாபத்கான் வீட்டுக்குச் சென்றனர்.

களம்—4.

சலாபத்கான் வீட்டில் காஞ்சனை அவன் மனைவியும் தனது தோழியுமான நூர்ஜலஹானேடு உரையாடிக்கொண்டிருக்க, சலாபத்கான் தனது சேவகள் உடைகளை யெடுத்துக்கொண்டு வெளியே சென்று ஓவராயதுக்கு மாறுவேடம் டூட்டி வீட்டுக்

கமூத்து வந்தனன். பிறகு இம்முவரையும் அவர் நாடு நோக்கிப் பகலெழுவதன்முன் அனுப்பினிடவேண்டிய ஏற்பாடுகளைச் செய்து அவர்களையும் அனுப்பினிட்டான்.

அங்கம்—4.

களம்—1.

விசுவாதன் காஞ்சனையைச் சிறையிட்டு விஜயநகரத்துக்கு வந்து அரசனைக்கண்டு நடந்தது விளம்பு, அரசன் காஞ்சனையை அவள் மாடத்திற்கனுப்பி மந்திரி முதலானவர்களோடு சல்தான் அடில்ஷாஹின் சூழ்ச்சிகளைப்பற்றி ஆலோசனை செய்துகொண்டிருந்தான். அப்பொழுது பாண்டிவாசியொருவன் வந்து பாண்டிய நாட்டிற் சந்திரசேகரனைச் சிறைசெய்து நாகமன் சிம்மா சனம் ஏறிக் குடிகளைவருத்துந் தன்மையைப் பலவாறு எடுத்துக் கூறினான். அரசன் மிகுந்த கோபமடைந்து நாகமனைத் தண்டிக்கும் வழியை நினைத்தான். அப்போது மந்திரிகள் பலவிதமான ஆலோசனைகள் செய்து கடைசியாக விசுவாதனையே பாண்டிநாட்டுக்குச் சேனையுடன் அனுப்புவதாகத் தீர்மானித்தார்கள்.

களம்—2

விசுவாதனும் அவ்வாறே சென்று சோழவந்தான் பக்கத்துத் தங்கினன். நாகமன் தன்குமாரன் வரலைவக்கேட்டு அவன் தாய் மங்கம்மவைத் தாதனுப்பினான். மங்கம்ம விசுவாதனை அவன் கொண்ட கருத்தினின்றும் மாற்றத் தன்னால் ஆன அளவும் முயன்றுபார்த்தாள். விசுவாதன் இராஜபக்தியும் தரும சிந்தனையுமின்னவனதலால் இணங்காமல் தாய்க்கு இதோபதே சம் கூறிவிலக்கினான். தன் கருத்து இயலாதென்று கண்டு தாயும் மதுரைநோக்கிச் சென்றனன்.

களம்—3.

சோழவந்தான் பக்கத்தில் தந்தையும் மகனும் தானையுடன் வளைந்து போர்ப்புரிந்தனர். சண்டையில் மதுரைச்சேனை தளர்ச் சிப்படைய நாகமன் சிறைப்பட்டனன்.

[இப்போரின் வரலாறும், விசுவாதன் வெற்றியும் ஓர் மதுரப்புலவன் பாடுகிற தானை, வஞ்சி, வாங்க மாலைகளால் நன்கு விளங்கும்.]

களம்—4.

அரியநாதன் கூறிய பல நன்மொழிகளையும் ஏற்றுக்கொள் ளாத நாகமன் வீரங்குன்றவும், விசுவநாதன் சந்திரசேகரபாண் டியனைச் சிறைமீட்டு அவளைச் சிம்மாசனமேற்றி அரியநாதனை மந்திரியாக வழைத்துத் தனது தந்தைத்தாயுடன் விஜயங்கர்னோக் கிச் சென்றனன்.

களம்—5.

விஜயங்கரத்தில் காஞ்சனையம்மன் தனது தோழியர்களோடு கவலையற்று விளையாடுபவள் சிற்சிலசமயங்களில் தனதுகாதலை நினைந்து பெருமூச்செறிவாள். ஒருநாள் தன் தோழியோடு கழு லாடிக்கொண்டிருக்கும் பெருமுது விசுவநாதன் பெயரைத் தன் தோழி சொல்லக்கேட்டு, காஞ்சனை மிகுந்த வருத்தமடைந்து சோர்ந்தாள். அப்போது மூர்த்தியம்மனேடு அங்கேவந்த கிருஷ்ணதேவன் காஞ்சனையின் காதலைக் கண்டு அவளை விசுவநாத ஞுக்கே மணம்புரிவிட்டாதென்று தீர்மானித்துக்கொண்டான்.

களம்—6.

விசுவநாதன் கிருஷ்ணதேவன் சபையில் தந்தையை நிறுத்திச் சந்திரசேகரனைச் சிம்மாசனம் ஏற்றிய நற்செய்தியைக்கூற, நாகமன்தான் செய்தபிழையை ஒப்புக்கொண்டவனும் மன்னிடப்புக்கேட்டான். கிருஷ்ணதேவன் அவ்வாறே மன்னித்து நாகபனைத்தமூவிச் சப்பந்தியென்று உறவாடித் தன்மகள் காஞ்சனையை மருமகளாக அங்கீகரிக்கும்படி வேண்டினன்.

களம்—7.

பூங்காவனத்தில் காஞ்சனையும், விசுவநாதனும் சந்தித்து உறையாடிக்கொண்டிருப்ப, அரசனும் நாகமனும் அவ்விடம் போந்து அவர்களைக்கண்டு ஆசீர்வதித்தனர். குருபக்க இவர்களது ஒற்றுமையைக்கண்டு மனதில் தியானிக்க அப்பொழுது தேவகானம் முழங்கி மலர் மழைபெய்தது. மூர்த்தியம்மன் தனது முத்துமஸ்தையை ஓர் மூங்கொடிக்குப் பூட்டி ஆனந்தக்கூத்தாடினள்.

களம்—4.

விசுவாதனுக்கும் காஞ்சனைக்கும் விவாகம் நடந்தது. அந்தக்கல்யாண்த்தைக்கண்டு களிக்கப் பலதேய மன்னர்களும் சிற்றரசர்களும் வந்து நிறைந்தனர். அரசன் கிருஷ்ணதேவன் மிகுந் சந்தோஷத்தோடு யாவரையும் உபசரித்துத் தக்க மரியாதைகள் செய்தனன். மதுரைப்புலவன் இவைகளையெல்லாங் கண்டு பேரானந்தமாடந்தனன்.

அங்கம்—5.

களம்—1.

கிருஷ்ணதேவன் விண்ணலூலகாளச்சென்றதும் அச்க்தராயன் பட்டம் பெற்றுன். தென்னுட்டுக் குறுஙில் மன்னர்பலர்திறைகொட்டுத் தருக்குடன் இருப்ப, அவர் செருக்கையடக்கவேண்டியும் சோழன் கஞ்சி நம்பியைச் சிறையிட்டுத் திருவிதாங்கூர்த் திருவிட்டைப் பணிபவைத்துப் பாண்டியரீன உயர்த்தவேண்டியும் பெரும்படையிட்டி யங்கதன் தென்னுடெட்க்குந் திக்குவிஜயன் செய்தான். அப்போது சுல்தான் இஸ்மேலியல்வதா காவதநாட்டைப்பற்றிய பழங்கன்னடையைக் கிளறப் போர்விளைந்தது. இருத்தினரும் படையிட்டி ஓர்ப்பக்குந் நோக்கிச் சென்றனர்.

களம்—2.

ஓர்ப்பக்குந் முற்றுகை நடந்துகொண்டிருக்கையில், ஒருசார்படைத்தலைவனுன் விசுவாதன் மாலுவின் பெருஞ்சேளை கிருஷ்ணத்திபைக் கடந்து தென்கரையில் வந்துற்றுதென்று கூன் வியற்று, அப்படையுடன் போர்செய்யக்கருதினன். அப்போது அங்கே வந்த காசிப்புலவனுல் அரியாதன் கோட்டையைப் பின்து உள்ளேசென்று வெற்றிக்கொடியை நாட்டிய நற் செப்திபைக்கேட்டு, மனமகிழ்ந்து, அந்தக் கச்சிப்புலவனையே அரியாதனிடத்துத் தாதலுப்பித், தான் மாலுவின் சேளையுடன் போர்புயிய முன்சென்றதைத் தெரிவித்துப்பின்வரும் அச்கதனை விரைவில் வரும்படி செய்கவென்று அறிவித்தனன். பிறகு, தானினைத்தபடியே தன் சேளையுடன் போர்க்களம் நோக்கிச் சென்றனன்.

களம்—3.

விசுவநாதன் தனது பெருஞ்சேளையோடு கிருஷ்ணாதியின் தென்பால் மாலுவை எதிர்த்தான். போரில் மாலுவின் சேளை உடைந்தோட அவனும் புறங்காட்டி ஓடி நகியின் வட்பாற் புக்கனன். இதைக்கேட்ட சல்தான் இஸ்மேலிடல்ஷா மிகவும் வருங் திப் போர்செய்யுங்காலம் இது அன்றென நினைத்துச் சமாதானஞ்செப்துகொள்ள விரும்பிவந்தனன். அச்சதன் தனது காவதாடு தன் வசப்பட்டால் சமாதனம் ஆகுமென்று கூற, அன்று தினம் வெற்றிகொண்ட விசுவநாதன் உடன்படி க்கையைப் பூர்த்திசெய்யச் சென்றான்.

[இக்களத்தில் விசுவநாதன் போர்த்திறம் மதுரைப்புலவனால் அச்சதனுக்குக் கூறப்படுகின்றது.]


களம்—4.

சமாதான உடன்படிக்கையைச் செய்யச்சென்ற விசுவநாதன் இஸ்மேலிடல்ஷா முதலானவர்களோடு இரவெல்லாம் உரையாடி உடன்படிக்கையின் நிபந்தனைகளைத் தீர்மானித்து ஒர் பத்தி ரம் எழுதிமுடித்தான். மறுநாட்காலையில் இஸ்மேலிடல்ஷா கிருஷ்ணாதியைத்தாண்டி த தென்கறைவாடது அச்சதனைக்கண்டு வணங்கி நட்புக்கூறச் சமாதானார் விகழ்ந்தது. இருவரும் ஒருநாள் விவிடம் நட்புடன்றங்கிப் பிறகு தம்தம் நகர்நோக்கிச்சென்றனர்.

களம்—5.

இஸ்மேலிடல்ஷாவுடன் உடன்படிக்கையைச் செய்து கொண்டு அரசன் அச்சதராயன் விஜயநகராஞ் சௌன்று அரசு புரிந்தனன். ஒருநாள் பாண்டியநாட்டிலிருந்து சில தூதுவர் வந்து அரசன் சந்திரசேகரன் இறந்தான் என்றும் அவன் குமாரன் குணவீரவர்மன் அரசாஞும் வன்மையிலன் என்றும் கூறி விசுவநாதனை யனுப்பும்படி வேண்டிக்கொண்டனர். அப்படியே அரசன் விசுவநாதனை மதுரைக்கு அனுப்பினான். விசுவநாதன் காஞ்சைனோடும் தன் மகன் குமாரகிருஷ்ணப்பனேடும் அவ்விடங்கென்று, குணவீரவர்மன் பெயராலரசுபுரிந்து அஶியநாதனுடன் கலந்து ஆலோசனைசெய்து அந்நாட்டிற்குப் பல நன்மைகளை பிழைத்துவர, வடபால் விஜயநகரத்து அச்சதராயன் காலங்கென்றனன். அவன் குமாரன் வெங்கிடாத்திரியின்

காலத்தில் மந்திரி சர் லுவதிம்மன் சூழ்ச்சிகளால் ராஜ்யத்திற்பல கல்காலக்ஞான்டாக பிஜிடூர் சல்தான் இப்ரஹீம் அடில் படை பெடுத்துவந்து நகரை வருத்த, நன்னிலைகெட்ட மந்திரி அரசன் வெங்கடாத்திரியையுக் கொண்டு தாழை தற்கொலைபுரிந்து கொண்டனன். அரச�ுடும்பத்துப் பிரபுக்கள் சதாசிவராயனையும் ராமராஜனையும் தமக்குத் தலைமையாகக்கொண்டு இப்ரஹீம் அடிலுக்கு ஜம்பதுவெல்கூஷம் வராகன் கொடுத்துச் சமாதானம் செய்துகொண்டார்கள். ராஜ்யபாரத்தை வகித்த சதாசிவராயன் சிலநாளில் விலகிவிட ராமராஜனே பட்டத்திற்கு வந்தனன். இத்தனை குழப்பங்கள் விஜயநகரத்திலுண்டாகிச் சீர்குலைந்து வருநாளில் விசுவாநாதன் மதுரையிலேயே யிருக்கும்படித் தேர்ந்தது. பாண்டியநாட்டிற் பல்வானம் பெருகி மாந்தர் இன்புறு நாளில் வெகுநாளாய்ச் சித்தங்கலங்கினவனும் இருந்துமில்லாத வன்போன்ற குணவீரவர்மன் சிவாதஞ்சென்றனன். அப்போது நகரமாந்தர் தமக்கு விசுவாநாதனைப் போன்ற முடி சூட்ட வேண்டுமென்று ராமராஜனுக்கு விண்ணப்பாஞ்செய்துகொள்ள அவனும் அவ்விதமே முடிகூட்டுகவென ஓவராயனை யனுப்பி னன். ஓவராயன் சிலமிராமனேத்தாமர்களோடு கங்காஜலத்தை யும் காளிகாடுதவியையும் அரசின்னங்களையும் எடுத்துக் கொண்டு மதுரைமாநகரம் வந்து நல்லோமாந்தா. அரசனும் தெய்வ பக்தியுடன் கீ. பி 1559(ஏற்கு முதல் 1563(ஏற்கு) வரையில் ராஜ்ய பரிபாலனங்கு செய்துள்ளார்.



நாடக பாத்திரங்கள்.

கிருஷ்ணதேவராயர், விஜயகர் அரசன். அச்சுதப்பன், விஜயகர் இளவர சன். சின்னவெங்கடாத்திரி, அச்சுதன் குமரன். பக்க, அரசன் குரு. சாலுவதிம்மன், கிருஷ்ணதேவன் மந்திரி. தென் ஞால்ராமன், விதுஷ்டகன். செவப்பநாயகன், கிருஷ்ணதே வன் மைத்துனன், தஞ்சையர சன். ராகமன், கிருஷ்ணதேவன் தள கர்த்தன், பாண்டியாட்டடைக் கவர்ந்தவன். விசுவநாதன், கதாநாயகன், காக மன் புத்திரன், காஞ்சனாகாத வன். அரியநாதன், இராமராஜன், சதாசிவராய், ஜீவராய், கிருஷ்ணராய், வரதராய், ஜம்புராய், எடத்தராய், சகளராஜகுமாரன், அச்சுதன் படைத்தலைவன். குமாரகிருஷ்ணப்பன், விசுவநா தன் குமரன். கந்திரசேகரன், பாண்டியன். [ந். குணவீரவர்மன், பாண்டியன் மக வீரசேகரன், சோழன். [தன். கோலாகலன், சோழன் தளகர்த் துபேரன், சோழன் யானைப்படை த்தலைவன். குணவர்மன், வில்லென், { சோழன் படை இராஜசேகரன், } த்தலைவர்கள். சொக்கலிங்கன், ஈழப்படைத்தலை வன்.	சுல்தான் இள்மேல்டில்தா, விஜ யபுரி அரசன். கும்மஸ்கான், { சுல்தான் மந்திரி அஷாடாகான், } கள். சலாபத்கான் சுல்தான் சேநுபதி. உம்மதுதா, { சுல்தான் படைத் அமீர்டீரித், } தலைவர்கள். சுல்தான் மாலு, விஜயபுரி இளவர சன். மங்கம்ம, நாகமன் மனைவி. காஞ்சனை, கிருஷ்ணதேவன் புத திரி, விசுவநாதன் காதலி. வெட்சமியம்மன், இராமராஜன் மனைவி, காஞ்சனை உடன்பிறங் தாள். சின்னம்மன், காஞ்சனையின் சிறிய தாய். மதிவிலரசனி, மூர்த்தியம்மன், { காஞ்சனை கல்துரிரங்கம்மன், } யின் தோழு சுந்தரம்மன், } கள். செவிலி, காஞ்சனையின் செவிலி. மம்தாள், ஓர் காவற்பெண். நூர்ஜஹான், சலாபத்கான் மனை வி. கனகவல்லி, சோழன் மனைவி. பூந்தத்தை, ஓர் ஈழப்பெண். மதுரைப்புலவன், போர்க்களம் பாடும்புலவன். கச்சிப்புலவன், விசுவநாதன் புடை ருயித்தபுலவன். படைத்தலைவர்கள், கடைகாவலர் கள், சேவகர்கள், காலாட்கள், ஒற்றர்கள், யாழிப்பாளை வீரர்கள் சிங்களவீரர்கள், மாதர்கள், தூத ர்கள், சாதுக்கள், நகரவாசிகள், புலவர்கள், இவர்களும்,—நடர்க ஞும், நடிகளும் ஆவார். இடம்—விஜயகரம், விஜயபுரி, சோழனி, பாண்டிநாடு.
---	--



—
வேலுமாயிலும் துணை.

வி சு வ நா த ம் .

காப்பு—வெண்பா.

சில குணமுடையன் செங்கோலன் திண்டோளன்
ஞாலம் புகழ்விசுவ நாதன்சீர்—பாலனைய
பைந்தமிழி னுட கமாப் பாடத் துணையாகுங்
தங்திமுகத் தெந்தை சரண்.

அங்கம்—1.

களம்—1.

இடம் - விஜயநகரம், இராஜசபை. காலம் -காலை.

[கிருஷ்ணதேவராயர் - சாலுவத்திம்மன் - நாகமன் - ராமன் - கேவப் பாயக்கன் - விசவாநாதன் - அச்சுதப்பன் - அரியநாதன் குருபக்க - மற்றொர்சாது - சபையோர்கள் - கோத்தவால் முதலானவர்கள் தம் தம் முறையே வீற்றிருப்ப.]

நேரிசை—ஆசிரியப்பா.

குருபக்க. வாழ்க வாழ்க மன்னனுஞ் சபையும்!

ஆழ்ந்த கவலையோ டரசன்வீற் றிருத்தற்
கேன்ற காரண மியாதோ! வறியேம்.

கிருஷ். ஆன்ற கேள்வி யையனே சரணம்!

அழியன் கவலை யறைதரக் கேண்மின்.
குடியெலா மோம்பிக் குரைகட னுடுத்த
வையக மெல்லா மதிக்குடைக் கீழ்வங்
துய்யப் புரந்த துண்ணரு என்றோ?
இங்நாட் டொருசா ரேழூ யிடைபன்
பன்னு ஞாந்தான் பாங்க ருள்ள
செறிபொழி லலர்ந்த சிற்றூற் றிற்கே

மறிகளை. போற்றுவான்களை விடுத்துத்
தென்றல்கு குழலி தேமலர் படிந்து
மன்றல்க் கலை வாரிச் சிதற
மெப்ப்புள குற்று விழைந்து சாதாரி
கைப்புற குழலிற் கனிந்து பாடிக்
கலை யற்றுக் களிப்புட னிருந்தான்.
அவளைப் போற்சுக மட்டவ தெவரே ?
மாற்றலர் தம்மை மடித்து மன்னுயிர்ப்
போற்றின, துடையிற் பொதிந்து வைத்த
தீப்போ லோங்குஞ் தீராப் பக்கவன்,
காப்புறும் விஜய புரிகா வலவன்,
சுல்தா னிஸ்மேல் சூழ்வினை பலவால்.
கல்லேய் மதிலுங் கணிப்பில் பொறிகளும்
பாதலங் தொட்டுப் படிந்த கிடங்கும்
ஆதர வாக வழைந்தகாட் டரனுஞ்
சேம மாகச் சிறநதே யிருப்பினும்
யாமப் பகைவளை யடக்குமா ரெதுவென்
ரெண்ணியே யிருந்தனன்.

நாகம. வெற்றி வேலோய் ! வீங்கிருட் பிழும்பை
யெற்றிப் பிளக்கு மிரவி யொப்பத்
துன்னலர்த் துடைத்துத் துவச மேற்றி
யென்னக ரையுனின் னினையடிப் படுத்தி
வாகை பூண்டு வான்புகழ் வீரத்
தோகைபை மணநத தோன்றிலே ! யுன்வலிக்
கின்னவ னிலக்கோ ? னிலகுநாண் பூட்டும்
வின்னல மறியான், வெய்ய பகழி
யெய்யவு மறியான், இழிதருஞ் தன்மையன்,
செய்யுஞ் சூழ்ச்சினிற் செகுத்திட ளாகுமோ ?
அன்றியு, மிரவி யமைதர வோங்கி
வென்றியம் பதாகை மீதுற வீக்கி
யெந்திரம் பலவுட னிலங்கு மிஞ்சி
மந்தரம் போல வயங்கும் வடபால்.
வேங்கை யிரித்து வேழ மருப்பெறிந்.
தோங்கலி அள்ள வயர்பொருள். வாரித்
கிளரயின் மநங்குள் செலுத்துஞ் துங்கபதி.

திரையெலு எதியே திகழ்ந்தா சிளக்கும்.
அன்னதி மூழ மார்க்கலி யொத்தது.
பின்னதி ஒகலம் பெரும்புறக் கடலே.
செவ்வியிற் பலருஞ் சேர்துறை யற்றது.
கவ்விப் பற்றுங் கராத்தது. மருங்கிற
செங்குத் தானகற் செறிவுள ததனு
லெங்குத் தானைவந் திழிந்தே ருவது?
மன்னுமர் நதியின் வடகுண திசையிற்
றுன்னுபே ரணைக்கண் டன்னலர் துன்னு
வண்ண மிஞ்சி வாண்றேய்ந் தளாவி
எண்ணக்கும் பொறியோ டிலங்கிப் படையொடு
தலைமா னாருங் கண்ணிகாப் புடைத்தாய்
மலைநிக ரென்று வழங்கு மாட்சியிற்
ரூபைகுண் டெனும்பெய ரமைந்துள வரணேன்
ஊனகு வேற்கரத் தொருப்தி னையிரர்
கறையடி நிகர்தருங் காளை வீரர்கள்
உறைதரப் பெற்ற துணர்ந்துன் றிருவுளங்
ஒலங்க லென்னே? காசினி புரக்கும்
விலங்கல் வலியுடை வேந்தர் வேந்தே!

திம்ம. தானை காவல! சாற்றிய துண்மையே.
ஏனைய வளிநமக் கிருப்பினு, மெதிரி
தன்னுடை நிலையுங் தந்திரப் பெருக்கமும்
அன்னவற் குறுதுணை யரச ராற்றலுஞ்
சிந்தனை முற்றும் செய்தபின் னன்றே
நந்தம் வலியெலா நயக்கற் பாலது?
அன்றியு, மாற்றல ரடங்கின ரேனும்
வென்றியே கருதிமேல் விளைவை யுன்னுவார்.
ஆதலா னம்மிறை யதுதின மவன்செ
யேதங் களைவா னெண்ணிய செய்கை
சீரிதே. (கடைகாவலன் பிரவேசம்)

கடைகா. ஜெய! ஜெய! செங்கோல் வேந்தே!

மாரிபோற் பெருகி வழிகண் னீரினான்,
திருக்கிழங் தவங்போற் ரெளிவிலர முகத்தன்,
“உருவ மாறி யுயர்வான் படிந்த
மஞ்சின் மறைந்த மதிபோன் மேனி

யெஞ்சினன், பகழி யேறிய புண்ணின்·
 ரதிர மாறுபோ லொழுகு மெய்யன்,
 எதிர்ப்படு வாரு மிரங்கத் தக்கோன்,
 அதிர்தரு குரலா ஸைய்கோ வென்றகங்
 குழழுந்தவ னிருகரங் கூப்பியதலையன்—
 கிருஷ். விழழுந்தவ னெவனே விளம்புதி, திம்ம !
 கடைகா. மண்னவ ! வைகை வளாநா டுடையான்,
 பன்னருங்கிளையும் பதியு மிழுந்தோன்,
 தண்மதிக் குலத்தான், சந்திர சேகரண்,
 விண்மதி லோங்கும் வியனகர்க் கடையில்
 நின்றன னின்னரு னினைந்த நெஞ்சனைப்,
 மன்றலங் தாரினுய் !

கிருஷ். (சபையோர்க்கோணாக்கி.)

வானிதிச் செல்வமும்,
 தெண்டிரை வளாகச் சிறப்புஞ், சிற்றிடைப்
 பெண்டிர்தம் போகமும், பேராற் றிடையி ·
 காண்ட்கு குழியியே ! காத லோடு
 பூண்டுற வாடிப் பொன்றுப் புகழை
 எய்தின ரன்றே விருந்தவ ரென்றும்?

(அரியநாதனைநோக்கி.)

வெயிலவன் படுதலும் விரிதலுங், குலாலன்
 றிகிரியும் போலத் திரிதரும் வாழ்க்கை
 யுகுத்தலால் வாடிரம் முழைவந் தோனைச்
 சென்று கொணர்க.

(அரியநாதன் கடைகாவலனுடன் வெளியேபோக.)

(நாகமனைநோக்கி.) சேளிநத தலைவ!

வென்றியே நம்பால் விளம்பினை. வழுதி
 மன்னவன் விதியை வகுத்து நோக்கி
 வென்றுடை யாக்கமிங் கேதாய் விடுமோ?
 கீர்த்தியோ டிந்நாள் கேண்மை மிக்க
 பெரர்த்து கீயர் புணர்ப்பினுற் றந்த
 வெய்யெனச் செல்லு மிருபதி னையிரங்
 கொய்யுளைப் பாய்மாக் கொண்டநஞ் செயல்போல்,
 பகைவது மன்னவர் பண்பை நாடிநம்
 தொகையினு மிரட்டித் துரங்க மாப்படை:

யீட்டித் தருக்குட னிருக்கின்றன்.
கேட்டவென் கவலை கிளக்க லாவதே?

(அரியாதன் சந்திரசேகரனுடன் வருதல்.)
விருத்தம்.

சந்திர. சரணம் விந்தைவாழ் மொய்ம்புறு தாரவ சரணம்
சரண மன்னுயிர்க் கிண்ணருடந்தவ சரணம்
சரண மொன்னலர் முழுதொடு கழலவ சரணம்
சரணங் தண்குடை மன்னவர் மன்னவ சரணம்.

கிருஷ். (அரசனரியாசனத் தேழுந்து)
நிலைமண்டிலவாசிரியப்பா.

ஓழிகா, ஓழிக, வன்னுடை யவலம்.
செஸ்ரியனே! வருக, செவ்விதி னமர்க.
யாதுநின் குறைதா னியாவருன் பகைவர?
ஒதுக, வுன்பகை யொழித்தர சளிப்போம்.

சந்திர. விண்கொளப் பரந்து வியன்புக மோங்கத்
தண்குடைக் கீழித் தாரணி தாங்குங்
தாவல ரேஹே! கஞ்சத் தடஞ்குழ்
தூவலர் சோலைப் பொன்னிளா டுடையான்
வீரசே கரனும் வேந்தன் றருக்கிப்
பாரவெஞ் கிலைவிடு பகழிக் கிலக்கென
யாதொரு தீங்கு மிழைத்திடாத் தமியனை,
வாது புரியா வஞ்சமி லேனை,
மிடிபினி நீக்கி வேல்லகுழ் நாட்டின்
குடிகளை யோம்பிக் குளம்பல நிரப்பி
ஆலையம் புதுக்கி யன்னசத் திரமுஞ்
சாலையுஞ் சதுக்கமுஞ் சமைத்துச் சாந்தமாய்
மாந்தரும் விரும்ப மாண்புறு வேனை,
காந்திய மனத்தின் கதித்தெழு சேனை
கொதித்தெழு மாறு கூட்டிடா தேனை,,
மதித்தவ ஞகி வளைந்தனன் புரியை.
செய்திற னின்றிச் சிந்தை கலங்கியே,
உய்திற னறியா தொருபடை யீட்டி,
முரசொலி கறங்க மூநித் தானையோ
டரசனை யெதிர்த்துட னமர்புரி காலையில்,

அவன்படை வீரரா லக்ஷ்மனர் பலரும்,
இவண்போங் திட்டே னென்பதி யிழுந்து.
தரணிகா வல்ளே ! தஞ்சாவூர் சரணம்.

சிருஷ். (மிகுந்த ஆச்சரியத்தையடைந்து)

இரவலன் போலிவ ஜெய்தி வருந்தும்
தன்மை, யந்தோ ! சாற்றுவ தரிது !
நன்மையே புரிந்து நல்வழி நின்றேன்,
மன்பதை விரும்பு மாட்சிமை கொண்டோன் ,
என்ப திவன் செயல். ஏலையன் வஞ்சன் ;
பொல்லாச் சூழ்ச்சியாற் புக்கிவன் ரூஜை
எல்லா மழிந்திட, விவன் ரூஜை யோட்டிப்
பதினிதி கவர்ந்ததைப் பாரீர், பாரீர்!

திம்ம. துதிப்படாம் போர்த்த துன்னல ரேநே!

உன் ஆடை யாணை யுதய கிரிசென்
றன்னதற் கப்பா லார்க்கலி யோங்கும்.

அவனுறு சூடிகளுன் ஞஞகை யமர்ந்து,
புவன நின்போல் புரப்பா ரிலையென,
கோடையின் மாரியாற் சூளிரந்திடு பயிர்போல்,
ஒடையிற் சூதிகொண் டோடுமீ நெப்பக்,

கார்வரக் கண்டு களித்திரு மாந்து
வார்சிகை விரிக்கு மஞ்ஞை நிகர்ப்ப,

இன்புற் றிருந்தன ரேஜை மன்னர்
துன்பங் தொலைத்துத் துறக்கத் தவர்போல்.

கொற்றவ! நின்குடை சூமரி யெல்லை
யுற்றிடு கண்ணியு மோங்கிய பொன்னியும்

கலந்து வாழ்தரக், கடவு ணினைத்தே
குலந்திக மின்தக் சூரிசிலைத் தூதாய்

விடுத்தனர் போலும். வேலைசூ மூலகம்
அடுத்துநின் ஞைன யமர்ந்து நன்மை

துப்த்திடுவ் காலங் தோற்றிய தைய!—

பொய்த்த வஞ்சப் புணர்ப்புடைச் சென்னியைப்
போரிடை வீட்டானிற் பூட்டியே, வேப்பங்

தாருடை யார்க்கே தார்முடி சூட்டித்,

தஞ்சைமா நகரைத் தாங்கொளத் தகுமால்!

நாகம். விஞ்சையின் மதிவலான் விரித்த விநயம்
நன்கு! நன்கு! ஞால முடையாய்!

தென்கும் ரிக்கரை சேர்வது திண்ணமால்.

ராமன். வந்தனம்! வந்தனம்! வாகினித் தலைவனே!
சிந்தனை முடித்தவென் தெய்வம் வாழ்கவே!
குமரிந் ராடினீர்! குவலயங் குலவுதென்
குமரிந் ராடலுங் கூடலுங் கூடுமே!

(சபையிலுள்ளவர்கள் எல்லோருஞ் சிரிக்க.)

நாகம். மேனுள் வடாதிசை மேவித், துருக்கர்
நானு திசையிலு நலிந்தவ ரோடப்
போர்ப்பெருங் கோலம் பூண்ட நம்வளி
தூர்த்தன் சென்னியின் ரேள்வலி தொலைக்கக்
குன்றலு மாகுமோ? கொற்றவ!

செவப்ப.

நால்வரை

யொன்றிய தாளைக் ஞாடனுறச் சென்று
தாக்கின், வெற்றியைத் தான்பெற லாகுமோ-
ஹுக்கிய தோள்வலி யுகுத்திட நேருமோ-
என்பது கருதியீங் கிருந்தவ ரல்லேம்.
துன்பொடு நம்பாற் ரேண்றிய வேந்தற்
குறுதுணை யாகிநம் முயர்ப்படை டிட்டி
முரசொலி கறங்க மொய்ம்பொடு செல்லுதல்
தந்திர மோவெனச் சிந்ததசெய் தேமால்.

கிருஷ். (நாகமனை நோக்கி)

வளைகழுற் றூஜை வளைதர, வார்திரைக்
களைகடல் சூழுங் கண்ணிநா டேகி,
வெற்றி கொண்டிவண் மீளவல் லார்கள்,
மற்றைய ரெவரே மாற்றலர் சூழ்ச்சிக்
குன்றுடை யாம அறுத்து நின்று
நள்ளா ருயிர்க்கோர் நம்பெனுப் பார்கள்?
ஆதவின், வீர! நம் மாணைமேற் கொண்டு
போதலே புகழ். நம் புரவிப் படையுடன்
சென்று சென்னியைச் சிறைகொடு, நம்பெயர்
நின்றிடத் துவச நிலையைறச் செய்து,
அந்நில நமதர சாக்கிப், பாண்டி.

மன்னவன் றணக்கு மனிமுடி கனித்து,
வருவான் செல்க.

நாகம். வார்முர சொலிப்பக,
கரிவாம் புரவிதேர் காலாட் படையுடன்,
வழுதினின் வரவே, வைகைநா இறுவன் ;
தொழுதனன் களைகழுற் றணையடி விடையே.

சிருஷ். (ரந்திரசேகரணைநோக்கி.)

நான மாடி நறுஞ்சாந் தணிந்து
போனக மருந்திப் பொலந்தவி சிருப்பாய்
கார்க்கடற் றுளை கலப்பா நாகமன்
போர்ப்பெருங் கோலம் பூண்டு நம்பால்
வந்து நல்லுரை வழங்குங் காலையில்,
கிந்தை மகிழ்வுடன் செல்லுக சீரிதே.

களம்—1. முற்றும்.

களம்—2.

இடம்-கன்னியாமடம்—காலம்-எற்பாடு.
(காஞ்சனையம்ம—வீணையைமீட்டிப்பாட.)

கோச்சகம்.

தாதுலரா நறுந்தாமனு் சாத்திமணி விளக்கெடுப்பக்
கோதையர்பல் லாண்டிசைப்பக் கொடியாடத் திருக்கோயிற்
கேதமிலாத் திருப்பணிக் களையிலாக வியற்றிமனங்
காதலுற வடிபணிந்துங் கமலையருள் செய்கிலையே. (1)

தண்காட்டு வயனுடு தனையிறையி மறவிடுத்து
விண்காட்டு வியன்மதில்குழ் விஜயநகர்ச் செல்வியெனப்
பண்காட்டி யாழிசைத்துப் பாடினனிற் பரவியருட்
கண்காட்டி யஞ்சலெனக் கமலையருள் செய்கிலையே. (2)

வேதமுமவ் வேதத்தின் வியன்முடிபு மெய்த்தவர்தம்
போதமுங்கண் உணர்வரிய புண்ணியனுங் கண்ணனையே
நாதனெனக் கொண்டமரு நாயகியே நாதனருட்
காதலுறப் பெற்றிடவுங் கமலையருள் செய்கிலையே. (3)

(வீணைய யோருசார்வைத்துப் பேருமுச்சேறித்து
பஞ்சீனயிற் சாய்ந்து.)
(நேரிசை யாசிரியப்பா.)

ஆயினு, வின்னையா ன அத்துக் கொள்வதென் ?
தாயினு எல்லை நீ, தண்ணருட் செய்வதில்.
உனு ருட்டெடுத் துலகுமல் மாந்தர்
மேனுட் செய்த வினைத்தொடர் பாஸிப்
பிறவியின் பயனைப் பொறுவ ரென்பரால்,
அறியே ஏடி யே ஞற்றிய தொல்வினை.
தண்மதி போலத் தழைத்திடு முகமூம்,
பண்புறு படி கடை, பரந்த நெற்றியும்,
கலங்தவரிக் கருஞுங் கபலக் கண்களும்,
விலங்கலை வென்று விரங்கவாழ் புயமும்,
தருஙிகர் தருங்கொடைத் தாள்தொடு தடக்கையும்,
உருவெளி யாக, விங் கொருவளைக் காட்டிக்
கனங்குழும் பொருத்திமேற் கருப்புச் சிகிலாளைத்
தனங்கவே வெய்த வாருப் புண்ணிற்
றென்ற ஒழையத் தெருமர அற்றேன்.
இன்றெனை யஞ்ச லெனக்கரங் கவித்தென்
மனத்துட் புக்க மன்னவன் வந்தியா
னினைத்த வண்ண நேர்ப்பா னேலயன்
அவமே! யவமே! யமைத்தன னந்தோ!
தவமே யிதுவோ? தரிக்க வல்லனே?
இனைய னன்றிமற் பேரவரா யினுமென்
கனவி லொருகாற் காணப் படினும்,
நண்பாக் கொள்ளே னுனிலைத் தவனார்
பெண்பா லார்போற் பேசி வெறுப்பன்.

(மதிவிலாசனியும், மூர்த்தியம்மனும் உரையாடி உள்ளே
பிரவேசிக்க)

மதிவி. ஏடி! யென்? னிதுவரை யாதுதான் செய்தனை?
போடிபோ! விந்தர் புதுமலர் நோக்காய்
கான்மர கதப்போற் காண்பது காணுய்.
பானிற விதமுப்புறப் பகுதியைப் பாராய்.

வன்ன வகவிதழ் வனப்புமின் ஞாநுதற்
துன்னுகுங் குமம்போற் றலங்குவ பாராய்.
கண்ணென்ன முயரக் கட்டி வைத்தோ
ரெண்ணரு மூசிகே ரிலங்கிய பொகுட்டையும்,
ஈங்கொரு சேய்தன் னெழினு நீட்டிய
பாங்கென வோரிதழ்ப் படிவையும் பாராய்.
வெறிகமழ் மணமும் விராஅப்க் கலந்த
செறிபொடி நலனுங் திகழ்தர நோக்காய்.
இங்கொரு மூவே மேற்றுத் திருத்திய
பொங்கரென் பகுதியிற் பொலிவுற விளைந்த
இங்நிலத் தாமரைக் கிளையெனச் சிறிதும்
உன்னுணட மல்லர யுரைத்திட வெரண் ஞுமோ?
சேடியுன் செய்கை தெற்றெனத் தெரிந்தது ஒரு
ராடவற் குள்ள மழிந்தனை டாக, வுன்
புலத்தைக் காத்திலீ, புலத்தைபாங் காத்திலீ.

மூர்த்தி. நிலத்தவ ரியற்கை நிகழ்த்திடக சேண்மோ.
தன்னினை வயலார் தம்பாற் ரேண்றிடு
மென்னு முரைபோ வேதடி நவின்றும்
மெத்த மெத்த விளம்பினை பாயிரம்,
அத்தனை வார்த்தைக் காளலே னம்மி!
கவலை யென்றதோர் கானகம புக்குழு
விவளோ னின்றேழிபு கிளையெனப படுவாள்?
காளையின் வலியேன் காக மறிய? நீ
வளனம் பேசவ தித்தனை யேர்தாள்?

மதிலி. அருமைக் காஞ்சனை யம்மனைப் பாங்கியா
மருஷிய நமக்கும் வருங்குறை யுளதோ?
உள்ளக் கருத்தெலா மொளியா துரையாய்

மூர்த்தி. கள்ளத் தனமுன கபடமு மறியேன்.
பித்தரைப் போலுளம் பேதித் தவலாய்ச்,
சித்தமுஞ் செயலுஞ் சிந்தியே, நானும்
எய்த்து மேனி யெழின்மிக வாடிப்,
பொய்த்துயில் கொண்டு புலம்பா னின்றுள்
மாது காஞ்சனை, மனத்துய ருக்கீகா
ரேது வெண்ணி ரிநாதிடு வேற்கிதன்

மேலுள குறையும் விளம்ப வேண்டுமோ?

ஏலவார் குழவாய்! இதனைச் சிந்தியா

துன்புக மோதி யுவந்தனை, யுள்ள

மன்புறு தோழி யவல மறியாய்,

பேதை!

மதிலி. உ லகர் பேதமை யென்பது

மாதர்க் கணியென நாழங்கிய சொற்கோர்

சான்றா யினனை வடன்னமதே ராத்னித்

தான்றனி வருநதுந் தையலைக் காண்பான்

வல்லை யெழுக, மதிருத எாய்! அவ

வில்ல நண்ணி யிபற்றக்கைய நாடுதும.

(இருவரும் உள்ளே பிரவேசிக்க, காஞ்சனை உருவேளித் தோற்றங் கண்டு வருந்தி)

காஞ்ச. நாயக! வடி பா ணலிவெலா முணர்நதும,

வாய்திறந் தொருகை வழங்கு சின்றிலை!

காண்பது நனவோ, நனவோ கண்டது? இங்

காண்டகை யுருவ மைமக்கு நின்றதோ?

யாய்யோ? வறியேன். மாத காசமு,

நேயமுஞ் செவ்வியு நிறைந்த முகமும்,

தந்தியின் கரம்போற் றழைத்த கையுர,

விநத கிரிபோல் விளக்கிய புயமு;

புலப்படா நின்றது, பொய்யோ? மெய்போ?

வெலப்படா விவளை வேணிலான் றன்னுருக்

கரந்தென் ஞாருயிர்க் காதலன் மான

வுருவம் பூண்டு வ ஞெனிக்கு வராதன்னே?

முர்த்தி. (தனியே) நில்லு! நிலவடி! கெஞ்ச மழிருதிவள் பல்லுரை கூறிப பரிஷ்டு கின்றனள்!

மதிலி. அதையிடந துன்னி யமாந்தனன் தனியே;

துனையெனப் போரதவா தோன்று கின்றிலர்;

ஏழு! யெவருட னிததனை வார்த்தை?

காஞ்ச. (போருக்கேனவேழுந்து).

தோழியர்! வருக.

முர்த்தி. தோகை! யென்னிது?

துனை விழி கலங்கித், தொடிவளை நழுவி,

அதைமலர் கரிந்கான் உங்கார் பாக்கா

வருந்துவ தென்னை? மாதர் திலகமே!

(மதிவிலாசனி காஞ்சினயுட்கீஸ் பரிசித்து)

மதிவி. அருந்துணை யம்ம! அடிக்கின் ரதுசுரம்.

வெந்தழ லொப்ப வெதும்பு கிண்றது.

பைந்தொடி யாகம் படபடக் கிண்றதே!

காஞ்ச. பக்கத் திருமின்.

மூர்த்தி. பாவை யனையாய்!

துக்கசா கரத்தே சுழன்று வாடினம்.

ஊதையிற் பட்ட வொருமரக் கலம்போல்,

எதப் படப்பார்த் திருப்பது மியல்போ?

உடற்குறு பினியா லொல்கினை யோ? ஏனும்

படப்பல கவலை பற்றிய துண்டோ?

உற்ற வாறெலா மொனியா துரையாய்.

மற்றவை முடித்துண் மனக்குறை தீர்ப்பன்.

காஞ்ச. (மதிவிலாசனியையோக்கி.)

செய்யவள் பாத சேஙவுக் கான

துய்ய ந.முமலர்த் தொடைய ஸாதிகள்

கொண்டிவன் வருக. கோதையே! முனிவரு

மண்டரும் பரவு மாலையஞ் செல்வாம்.

(மதிவிலாசனி வேளியே கேஸ்ல.)

புனத்துட் குதித்திவண் போந்திம் மாடத்

தினத்திற் ரப்பி யிருந்ததிம் மானென,

மலர்க்கணை யெந்தும் வழங்கி, மாமோக

வலையெடுத் திங்கு மன்மத வேடன்,

குயிற்குழாங் கூவக் குரைகட லொவிப்பப்,

பயப்பய வந்து படுத்த வருந்துமென்

மனப்பினி மாற்ற மருந்துமுன் டாங்கொலோ?

கணக்குழம் மேற்பொரு கயனெடுங் கண்ணுய்!

எதினி யென்ன விலக்கியங் கண்டனன்.

ஆதர வாக வழைதர விலக்கணங்

கொண்டபின் அன்றே கூறுவன் காரினக?

மூர்த்தி. வண்டரூ நறுமலர் வார்குழன் மாதே!

இலக்கியங் கண்டதற் கேற்பச் சிலேடை

சொலப்புகுஞ் தனை; யுன் சொற்பொரு எறிகிளன்.

பாங்கியர் மாட்டும் பகரோனு ச்செய்தி
ஈங்குனக் குளதென வெண்ணு கின்றிலன்.
வேட்கை யாவும் வெளிப்படை யாக, மென்
ஞேட்கினை யில்லாத தோகையே! சொல்வாய்.

காஞ்ச. பதவியல் முற்றும் படித்தன னென்றலும்,
அதனுறுப் பிலக்கண மறையென விழைந்து
கேட்டனை யாயினுங், கேள்வனை யொருத்தி
கூட்டுக வென்பார் குவலயத்துள்ளோ?
அறைகழுல் ழுண்ட வாடவர் திலகன்,
விரைகமழ் தாரான், விச்சவ நாதன்,
வந்தெனை யிந்நான் மருவிடா னென்னிற்,
கிந்தனை யுறுதுயர் செப்பவும் வேண்டுமோ?

மூர்த்தி. மெலியேல்! மெலியேல்! மெல்லியேல்! அந்த
மலைநிகர் திண்டோண் மன்னவன் றன்பாற்
சென்றவற் கொணர்ந்து சேர்த்துவன்,
மன்றல் கண்டு மகிழ்ந்துநீ வாழ்கவே!

களம்—2. முற்றும்.

களம்—3.

இடம்—நாகமன் வீட்டில் ஒரு சீத்திரவறை; காலம்—காலை.
(நாகமன், மங்கம்ம, விக்வாத, அரியாத, அச்சுதப்ப
முதலானவர்கள் கூடியிருப்ப.)

நேரிசையாசிரியப்பா.

நாகம. (இளவரசைநோக்கி.)
அச்சுத! வரச ஞைனைய யறிவாய்.
கச்சைக் கடாம்பொழி களிறுதேர் காலான்
புரவிப் படையும் புணர்ந்து பின்வரப்,
பரவை குழும் பாண்டினா டிற்றுப்,
பனைவனை வெல்லப் பயண மாயினன்.
நகுமணி யொளிர்தர நான்ற மாலையாய்!
நின்வழி னன்புற நேயனும் நாதன்
தன்னை யுன்பாற் றந்தனன். பிரியா

தென்று மிரண்டுடற் கேன்றவோ ருயிர்போற்,
நன்றி வாழ்தற் ரேழமைத் தாமால்.

அச்சு. ஐய! விவன்றுணை யாருள ரெனக்குச்;
சைய மொருகாற் சலிக்கினுஞ் சலியேம்
இன்பத் துன்ப மிரண்டிற் குடநதையாய்,
அன்பெனுந தலையா ஸார்க்கப பட்டதாய்,
வன்பகை தொடர்ச்சு வருத்திடற் றன்பொரு
ஸௌன்புயி ரியாவையு மீந்திடத் தக்கதாய்த்,
துலங்குத லன்றீரு தோழமை யென்ப?
விலங்கிந் ரேகுதல விழைத்தின் கிருவரும்
ழுத்த மல்ரோற் போலிதர விளங்கி
ஆத்தும் யோக வானநத் வாரி
திலைத்துப பருகித் தெவிட்டா திருநது
களித்திடற் கேது காட்டி. சின்று'க!

மங்க. (கண்ணீர் ததும்ப.)
காவலன் பின்னவன கழுறிய வாசகம்
மேவிய வுவகை விலைத்த காயினுங்,
குஞ்சைந் தனியே கூட்டி விருத்தி
யஞ்சிறைப் பறவை பகல்வது போல,
தாயிலாப் பின்னோபோற் றனிததுறை தரவென
சேயைப் பிரிந்தி, யான் சென்றிடச், கொடிய
விதிப்பய னிதுவாய் விலைநதது கொல்லோ?
பதியுடன் சென்றுணப் பாரா திருக்கவும்
இசையுமோ வென்னுளம், என்குலக் கொழுந்தே?
பசியறிந் துணக்குருப் பாலமு தூட்டுவா
ரெவருளார்? எனைப்போ ஸெவரைத தாயென
வுவகையோ டதைப்பாய்? ஒப்பிலா மணியே!

விசுவ. அன்னையே! உலகெலா மனிக்கின் றவர்தமக்
கென்னைக் காத்தற் கிரும்பொறை யாமோ?
அறைகழற் றநதையா ரருஞ்சின் னன்பும்
இறைமகன் றுணையு மேற்றிடு வேறுகுத்
தனிமை யெவனுறும்? தளரேல். உனது
மனதுறு கவலையை மாற்றித், தநதை
யுடனுறச சென்று, அவற் குறுபணி யியற்றிப்
புடையமர்க் திருத்தல் புகழையே தருமால்.

அன்றியும், ஒருரை! அடையலார் தம்மை
வென்றிடற் கையன் விரைந்திடு காலையில்,
சீதுய ருமுத்தனன் னிமித்த மன்றால்.

நாகம். நாதனே! உ.லக நயப்ப நவீன் ரஹீன்.

தூய்மையே வுள்ளாங் துணிதிற னன் மு
வாய்மையே மெந்த! மற்றுஞ் சிற்கில
நன்மொழி யுள்ததை நாடி க் கோடி மால்.
உண்ணினை வயலார்க் குரைக்கொண்டது. ஆராய்ந
தெண்ணிடா தொருதொழி வியற்றவோன் ணது.
நவரோடும் பழகுத வினிது தாழ்மையா
யவருடன் பயில லழ ருடைத் தங்காறு
குணங்தண் டொருவாடு க கடுக. கடுன்,
இணங்க யன்பெனு மேம்காற் பிணிப்பாய்.
ஒருநாட் பழகுமுன் ஒவந்தவா கம்மைப்
பெருநட பாளா போற பேஸிரி புகழுந்தவர்க்
கொண்ணிதிச செலவுசெய் குயர்விருந திட்டுன்
கண்ணியிங கெடவேண் காலங் கழி பேல்.
வலிய ரோறகெ தீழல், வந துணை யடைநதா
நலத்தை நோக்கி நயநதிட்டாயெனில்,
ஒன்னால் வெருவ வோட்டி யுன்பகழ்
தன்னையே நானிலானு சாற்றிட நிறபாய்.
எவருரை களையு மேற்றுக் கொள்கா
உவகையோ டொருவற் குறைத்திட சினையேல்.
நின்வயசிற் பிழையெயவ நிசழுத்தினும். அதைன
நன்மொழி யாக ஏயாது கொள்க.
ஒருவரைப பற்றி யுனதிப்பிராயம்
தருவது நினையேல். தகுதிக் கீற்ப
வாடையா புண மணிநது கொள்க
ஆடம் பரங்க எகற்றுக எனெனில,—
உடைநடை தன்னால், ஒருவன் குணத்தை
யடைவடன் காண்ப ரற்றுடை யாக்கள்.
வண்பொருள் கொடுத்தல் வாங்க லுண்ணேல்.
நண்பினை பகற்றும். நலி நது கேட்பையேல்,
கடனை வாங்குதல் கணக்கறு செலவுக்
கிடனும் இல்லிற் கிடரிழுத் திடுவதாய்.

ஆதலால், இவையெலா மறிந்துநீ மேலாம்
போத மேவிப் புகழுட னிற்பையேல்,
பொய்ய வென்றுளைப் புகன்றிடா குலகில்,
ஜெனே! என்மொழி யனைத்துங் கொள்கவே.

(அரியாதனைஞாக்கி.)

மன்னவ னுணையும், மதிக்குலத் துதித்த
தென்னவன் குறையும், சேர முடிப்பான்
நின்றனன், வென்றி னினைந்த கெஞ்சடன்.
குன்றுறம் தோளினையும்! குரைகடற் றுளையை
யீட்டினை யாயின், இன்னே வழுதி
நாட்டினை கோக்கி நடத்துக. நாமும்
எழுந்தனம்! எழுந்தனம்!

அரிய. (இணையடியைத் தோழுது) ஏற்றி ஏற்றித்
தழும்புறு வரிசிலைத் தடக்கை வீர!
இடிகுரன் முரசோலி யெழுவெழுந் திட்டதிப்
படியினை வளைந்தவேற் பரவை யாமெனத்,
திக்கெலூ மொருவயிற் றிரண்ட தாமெனப்,
புக்கதன் ரூணை, பொருவில் வீர; நின்
றிருவுளப் படியே சேர்க
விரிகதிர் முத்தம் விளைதமிழ் நாடே.

களம்—3. முற்றும்.

களம்—4.

இடம்—உத்தியானவனம்; காலம்—எற்பாடு.
(அச்சுதப்ப, விசுவாநாத, காஞ்சனையம்ம, ஒருசார்
பூக்கோய்து உலையாட)

நேரிசை யாசிரியப்பா.

அச்ச. அகோ! பார் அன்ப! அழகொடு மொவிந்து
தொகாது பெருகுந் துய்ய மணங்கமழ்
மருதைத் தழுவி, வண்மலர்த் தோற்றி,
அருங்கொடி மூல்லை யனைந்தது பாராய்!
அண்டமாம் புருடன்அங்கம் போர்த்துக
கொண்ட படாம்போற் குலவுதல் காணுய்!

விசுவ மாட்சிமை யாக மகிழ்ந்துநீ கண்ட
காட்சி யுண்மையே ! கழறுவன் கேண்மோ.
மெலியார் வலியரை விரும்பிச் சேர்தலும்,
வலியா ரவரை மருஷி வாழ்தலும்,
உலகிய லெண்பதை உற்று நோக்குக.

அச்சு. அலகிலாக் கேள்வி யறிவுடையாய் ! அதன்
பொருவறு மலரின் புதுமையென் சொல்கேன் !—
விரிதரு ககனம் விளங்குதா ரகையினஞ்
சொரிதருஞ் சோதியோ ? சோமன் கிரணத்
துண்டத் தொ துதியோ ? துலங்குவ காணுய !
அம்மலர்க் கலையா எனங்கவே வெய்து
மம்மர் விளைத்து மாத்தை யலைப்பனால் !

விசுவ. ஏலைய மலர்தனக் கிளையிலை யென்றே
தானங்க செய்து தயங்குவ காணுய !
கொடியிடை நடங்கக் கொழுகொம் பேறிப்
படர்தர நின்ற பான்மூலைய நோக்கின்,
கடிமண மார்ந்துதங் நணவரைப் புல்லுங்
கடிமலர்க் கருங்குழற் கண்ணியர் போலுமால் !

அச்சு. மீதனிற் பிளை மேவிக் கோதவோர்
மாதுளங் கணியவண் வயங்குதல் கூத்தர்
காலுயர் காம்புறக் கைத்தலை தொங்கவிட
டாலுத லொட்டா வலைசுவ து பாரார் !

விசுவ. தீதற வொருதொழிற் சிந்தனை யுறுவா
ராதர மாக வடங்கு மாறுபோல்,
காமா திகவெலாங் கலப்பவு மங்கதை !
போமா றுறுத்தைம் புலசையு மொடுக்கித்
தழைக்குடின் மேவித் தல்கீ மாக
விழைக்கு மாதவ விருடி கட்கிளையெனப்,
பொருந்திய தவத்தைப் பூண்டிருக் கின்றது ; என்
அருந்துளை வா ! இத னகம்புற நோக்காய் !
நிறைமொழி மாந்தர் நிள்கலை பயின்று,
பொறையடிட னடங்கிப் புகழ்பெறுந் தன்மைபோல்,
சண்டுநி கண்ட விளையிலாக் கணியுட்
காண்டகு செந்நிறக் கற்களை நிகர்ப்ப

விசுவநாதம்

நீர்த்துளி நிரம்பி நிலஷ்ட மேற்கேல்
போர்த்து நின்ற பொலிவையும் பாராப் !

காஞ்ச. (தனியே நின்று)

அச்சத னுரைக்கெலாம், ஆங்கவ னுள்ளமும்
மெச்ச மெச்ச விளம்புகின் ருண்விடை.
என்னே ! இவன்கலை யிருந்தவா ? இவன்குணம்
பொன்னே யெனிலது புகலவும் பொருவுமோ ?
தோய்ந்த பொருணயஞ் சொன்னயம் பலவும்,
வாய்ந்த நலமிகு வார்த்தையி னழமும்,
மெள்ளப் பலவுரை விரும்புவா ருள்ளங்
கொள்ளு மாறு கொடுக்கு மாற்றலும்,
என்னே ? இவற்கிணை யிருங்கடல் வளாகத்
துன்னி யொருவரை யுரைத்திட வொண்ணுமோ ?

அச்ச. நிலவிறி செழுந்தபன் னிறமுறும் பூப்போ
லலர்தலை யுற்ற வலரியை நோக்குக !

விசுவ. கல்லா வொருவன் கற்றவர் நாப்பண்
எல்லா மறிந்தவ னெனவெழுந திருந்து,
விரைநது பலபட விளம்பும் பயனிலா
வுரைகளில், அவனுடை யுணாவிற் ரேற்று
துதித்திடு மற்புத வுரைகளைப் போலக்,
குதித்தெழு பூவின் கோலாநி காண்டியால் !

அச்ச. தங்கிய மகிழுபா கருக்களின் திருற்றம்,
மங்கைநல் லார்கள் மணவறைப் பந்தாரில்
கரதலம் பொருந்துமண் கலசம பலவுடன்
வரமுறு பாலிகை வாங்கினிற் ரலையுறும்.

ஒனிர்தரு நின்றதை யுவந்து காண்க நி !

விசுவ. உள்ப்பினிப் பெலலா மொடுங்குமா றுயர்ந்த
சிவப்புகழ் வாய்ந்தொளி சிறந்த யோகியர்
தவப்பெரு நறுமணா தழைத்த சரீரா
தேசடன் கலந்து திகழ்வது மானுமால் !

அச்ச. காசினங் கனினுங் கனக மாலையாப் !
வாணியிற் பூததிதழ் வாடிய தாமரை
மேவியர நறுந்தேன் மிகுந்து நண்பகல்
நீரிற் படிதலா னீனிற வான்த
தார்தரு செக்கரை யொக்கும் ! ஒக்குமால் !

விகவ. தோழ ! சீ சீரிற் ரூலங்கிய தேஜையே
யாபுச் சின்தனை யாப்ந்து நின்றனை.
மாலை வந்திட மலருங் குவிந்தது.
காலையி லலர்ந்து கவினுறச் சிறந்த
பங்கயம் வாடிய பான்மையைக் கருதி
யிங்கித மாக வியம்பிளை ; கேண்மோ !
தாமே யுவநது, தம்பூட லாவி
யேம மாதி யிசைபெற வளித்து, அங்
கிரவல ரின்பம் பெறறதைக் கண்டு,
பரவச மாகிப், பங்கயக் கண்க
ளானந்த வாரி யரிவி பெருக,
வானங் தமதென வாழ்வுறு வள்ளலார்
மானவே, தம்பான் மகிழ்ந்து வந்து
கான முழுக்குங் களிவண் டருந்த
மதுவினைத் தநது வாய்ந்த வுடறபய
னிதுவெனக் கொண்டு, இங் கிரங்கி யிரவலர்
வருஞ்செயற் குரிய மாதவ மிலையென
வருஞ்சிச் சோர்ந்து வணங்கி நின்றன !

அங்க. பளிங்கிடை வசசிரம படப், படி. குயிற்றித்
தளங்கொளச் சமைத்த தடமலர் குவளை,
காசினைப் பறிக்கக் காமுகர்ப் படுத்தும்
வேசை மாதர் வேல்விழி களைப்போல்,
அவியங் காட்டி யழைக்கின் றதைய !

விகவ. புவியெலாங் காக்கும் புரவலன் மதலாய் !
கற்பகச் சோலை காட்சி மிக்குறப்
பற்பல வளங்கள் பயிற்றுவான் வேண்டியே,
ஆசினி புரப்போ ஞயிரங் கண்களால்
காசினி யுற்றினின் காவளங் கண்டனன் :
அன்னவன் கண்க ளைனத்து நிழலாய்த்
துன்னியித் தடத்திற் ரூலங்கின போலாம் !

காஞ்ச. (தனியே)
அருங்கலை வினோதன். அறிவெலு மளக்க
ரிருங்கரை கண்டோன். என்னுயிரிக் கொதலன்.
மண்ணெடு மிசைத்த மாண்புறு மொழிகளின்
தன்மையை நாடிற் ரகவுட்ட யோர்களும்

கிரத்தினிற் சூடுஞ் சிரோமணி போல்வான்.
 ஆர்களி போலவாழ்ந்த வறிவினன்.
 பார்மலீ போலப் பரந்தவெண் ணத்தினன்.
 இவனுட ஞெருமொழி யெழில்பெற விசைத்தே,
 யவனிலை பைய வறிவா னமைய
 மிதுவே! ஒ! ஒ! வெழிற்பன் னசாலை
 வதிதருங் குயிலின் வார்த்தைக் குருகி,
 யதனுள் னமைத்த வழகார் பளிங்கி
 னிதமுறு பிடத் திருந்த மயிலுங்
 களிநட மற்றுக் கலங்கி யுள்ளாங்
 தெனிவில தாகித் திகைத்த செயலையே
 கற்பனை கலப்பநங் கருத்தையு மவ்வழி
 யற்புத மாக வறைந்து, அவ னுள்ளா
 மறிந்திட னலமாம்! (விசுவநாதனை நோக்கி)

ஜெயன்மீர்! கேண்மின்!

செறிந்த கொடிகள் சிறப்பொடு படர்ந்த
 சாலையை நோக்குமின்! தனிக்குயி லொன் று
 மேலிருங் திசைநயம் விவாம்பு கின்றது.
 உள்வொளி பரப்பு முயர்பளிங் கிழுந்து,
 தெள்ளு தேனிசை தெவிட்டா துண்டு,
 களித்திடு கின்றதிக கலாப மயிலும்!

அச்சு. ஒளிப்பருங் காத அற்றவோ ராக்கீவ
 மனக்கினி யவனென மதித்திடி. வலவீனத்
 தனக்கொரு துணையெனத் தான்பெறக் கருதி
 யன்னவஸ் குணங்க னைத்தையு நினைந்து
 தன்னாந் தனியளாய்த் தயக்குவள் போலக்
 குயிலிசை கேட்டுக் குனிநட மொழித்து
 மயிலிது னின்றது, வம்மின்! காண்மின்!

விசுவ. மங்கை மொழியிலண் மதிக்கத் தக்கது!
 நங்கை! என் னுரையு நயக்கற் பாலது!—
 னின்னுரை மிக்க நேர்க்கை கொண்டது!
 முன்னவர் பெரியார்; முத்தியை நாடு,
 மீசனைச் சேர, வெரியின் மெழுகுபோல்
 பாசப் பவக்கடற் பத்தியா ணீந்திட
 வுள்ள முருகி, “ ஒளிமணிப் பாவாய்!

என்னிலூள் ளொண்ணெய்போ லெங்கும் பரந்தாய் !
 கரும்பின் சுவையே ! கருத்தினுட் கருத்தே !
 விரும்புவா ரூள்ளம் விளக்குமெய் விளாக்கே !
 கண்றினைப் பிரியுமோ காராம் பசதான் ?”
 என்றுதான் கதறி, எவணினைச் சேர்வது
 என்னத், தலைவி யிரங்கற் றுறையாத்,
 தன்னுடைச் சீவன் றன்னையே தலைவியாப்,
 பரமனைப் புருட்டனுப், பாடிக் கூடினர்
 கரதலங் கூப்பியென் கண்கொளத் தக்கவர்,—
 என்பரா வணிந்தோ னினையடிக்கென் று
 மன்பருக் காழி யருமறை முனிவதும்,
 தேவினுக் கினிய திருத்தான் டகஞ்செய்
 நாவினுக் கரசனும், நள்ளிருட் பொழுதரன்
 சந்தெனக் கொண்ட தம்பிரா னஞ்சு
 சுந்தர மூர்த்தியுஞ், சொல்லி னமுதையே
 காணிக் கையென்று கரைந்து பாடிய
 மாணிக் கவாச கனும், புகழ் வாய்ந்த
 காளினைச் சென்ற கண்ணைன மறித்த
 வாலி நாட்டும், ‘அத்தைத் தின்றுதான்
 அங்கே கிடக்கும்’ என் றருவிச் செய்ய,
 சங்கை யொழிந்து சரண்புரு புலவன்
 எம்மாழ் வாரென விவசத்த வாய்மொழி
 நம்மாழ் வாரும், நானில மேத்தவே !—
 நீடு மத்தை நினைந்தனை, நங்காய் !
 தோடு மன்பினுற் றேஷக்யுட் படுத்திப்,
 பாங்குடன் குயிலும் பாடு கின்றது.
 ஆங்கது போல, அகிலமும் புரப்போன்
 இகடையரு வன்பொடு மிரங்கு மன்பரை
 யடைந்திட அன்னியே யவாவுறு கின்றனன்,
 பைந்தொடி ! (அச்சுதனைநோக்கி)

அச்சுத ! பாரினில், மாந்தர்
 விந்தையை நல்லை வெஃகிய பொருளை
 விரும்பியே கலந்து விவாகஞ் செய்வு.
 தருவமர் குயிலுங் தனித்த மயிலு
 மொன்றி யிரண்டுடற் குயிரொன் ரூகியே

நின்ற நிலையை நேர்ந்து நோக்குறிப்,
ஆடவன் மனமு மரினை யுள்ளமு
நாடி யொன்றுத னன்மண மாமால் !

(ஓர் சேவகனும், மூர்த்தியம்மனும் உள்ளே பிரவேசிக்க)
சேவக. ஐயன்மீர் ! உங்க எச்சவ மிரண்டுஞ்
செய்ய கல்லீன சேரப் பூண்டு,
காற்றை முகந்து, காற்குளம் பெற்றி,
யாற்றூனு வேகத் தமைந்து நின்றன.

அச்சு. நாத ! செல்லுதும் ; நங்கையர் திலகமே !
போது நாங்கள்.

(சேவகன் பின்னேவர அச்சதனும், விசுவாதனும் விரைந்து
செல்ல.)

காஞ்ச. (பன்ன காலையை நோக்கிச் சேன்று)

புகன் ற சூயிலு
மேகிடத் தனியே யிரங்குமென் மயிலே !
சோகமா பினையோ, தொடிவளை போல ?
(பளிங்குமேடையிற் சாய்ந்து)

திருந்திய பளிங்குஞ் சீதளாந தருமென்
நிருந்தனன் ; அதுவு மெரிபோற் டுதே !

(முல்லைமலர் மேலே உதிர)
நலங்கொளக் கொடியாய் நாலுளை வளர்த்தேன்.
பொலங்கொண் மலரோ ! பொறியா பினையே !

(அன்றிலின் குரலைக்கேட்டு)

அன்றிலே ! யன்ற னருங்குரற் கேட்ப
வின்றென தாவி யிரங்கு கின்றதே !

(இளங்தென்றல் மகரந்தம்பூசி நிர்த்திவலை வர்ரியிறைப்ப)

தென்றலே ! கொடியாய் ! தீவலையோ டெழுந்த
மன்றலம் பொடியும் வாளாக் கொணர்ந்தனை !

எனித் தனைவிரு தெடுத்தனை ? ஏழை
தானித் துளையுங் தரிக்க வல்லளோ ?

(அந்திவாளை நோக்கி)

வடவைபோற் பரந்து வளர்ந்த செக்கரே !

கடிதொழிற் கஞ்சினன். கடரோன் ரூடுகடற்
பட்டனன். இனியிப் பாவையைச்

சுட்டன யென்பது சொல்லவும் வேண்டுமே?

(பூரணசந்திரன் உதிக்க)

(விருத்தம்)

எஞ்சம் பொருளைப் பெறத்திரைக ளைப்பாற் கடலைக் கடைந்திடுநாள், துஞ்ச ணீக்கு மழுதுடனே தோன்றி வளர்ந்தா யானாலு, நஞ்சின் வாடை பட்டதொரு நயத்தா விந்தக் கயத்துள்ள, கஞ்ச மலரோ டென்னையுநீ கடிவா னெண்ணி வந்தனையே.

(1)

தண்மைக் கிரணம் பொழிந்துலகக் தழைப்பாக் குளிர்க்கி தனைநல்கு, மொண்மைக் குரியா னென்றுள்ளை, யுறைத்தார் பெரியா ரதுநிற்க, பெண்மைக் கென்றே யெரிகதிராய்ப் பிறங்க விந்தப் பேருலகோர், உண்மைக் காத அறுத்துவ னென் றுரைத்த மொழியை விளக்கிடவோ.

(2)

(வேறு)

மார வேள்குடை மன்னிய நாளவன்
தீர முற்றுந தெரிந்தனை கண்ணுதற்
போரி ஸங்கம் பொடிந்தது கண்டார்
நேரி னிற்க நினைந்தனை நேர்மையே

(3)

பொங்கி னின் று புகைந்தெரி யுட்டினை
நங்கை யர்க்கிடர் நல்கினை யாதலின்
அங்க நானு மழிந்துற லாயினை
யெங்கள் பாவ மிருந்தது திங்களே!

(4)

பொன்னெனு மெபிறந் தேடுகழ் பூண்டனை
யென்னி லேழைய ரேங்குறச் செய்வதே
யுண்னி னின்ற துனக்கழ காகுமோ?
வெண்னை நோக்கி யெழுந்திடு திங்களே!

(5)

நேரிசையாசிரியப்பா

மூர்த்தி, ஏதழி! யம்ம! எதிரிவ னிருந்த
வேதையை மறந்தனை, பேதுறு னின்றனை.

பொழுது சென்றது. பொன்மலைக்
கெழுக, எழுக, ஏந்தியை ! எழுகவே!

களம்—4. முற்றும்.

அங்கம்—1. முற்றும்.



அுங்கம்—2.

களம்—1.

இடம்—சோழமாளிகை, சோழன் படைவீடு. காலம்—மாலை.
(வீரசேகரன், கோலாகலன், துணவர்மன், இராஜசேகரன்,
வில்வலன், குபேரன் முதலானவர்கள் வீற்றிருப்ப)

நேரிசை யாசிரியப்பா

வீரசே. பற்றல ரேவநம் பாங்கர் வந்த

வொற்றறைப் பிடித்ததா வுரைத்தனை. அவராற்
பகையவர் சூழ்சியும் படைத்துள வலியுந்
தொகைபெறுஞ் சேனைத் தொகுதியி னுழமும்
அறிந்தனை கொல்லோ? ஆர்களி போலச்
செறிந்த நம்படைக் திரவணி வகுத்துப்,
முகுதிக் டோறும் படைத்தலை வீரர்
தகுதியிற் செலுத்தக் தந்தனை கொல்லோ?

கோலா. விரைகமம் பைந்தார் வீர சேகர!

திரையெனப் பட்டருநங் திறனுடைப் புரவியின்
அளவுநான் கிரட்டி யாயிரம். கரியின்
வளப்படை பிரண்டுநா ரென்ன வந்தது.
வேலொடு வாள்வில் மின்னிட நின்ற
காலா ஸிருபதி னுயிரக் கணக்கொடு
வந்த படையிரு வகுப்பா வகுத்துத்,
தந்தம் படைக்குத் தகுந்தள கர்த்தர்
நாகம னரிய நாதனை னின்றனர்
ஆக, அவருள வறிந்துநந் தானைப்
பினிரூலி கொண்ட பிறங்கன் மானுங்
களிரூண் றிரண்டு கலந்த நாறுந்,
தரங்க நிகர்ப்பத் தாவிச் செல்லுங்
நுரங்கப் படையின் றூகுதியெண் னையிரங்,
களைக்கழற் கச்சணி கைப்படைக் காலாள்

இனமிரு பத்தோ டிரண்டுசு மாயிரம்,
ஆகநம் படையிரன் டணியா நிறுத்தினன்.
வாகை நெடும்புகழ் மன்னல ! நீயு
நாலு மன்னலை நாயக மாக
வேளை வீரரோ டெ மூலதா யெண்ணினன்.

வீரசே. அன்னதே செய்கை, யம்ம ! அழகிதே !

கன்ன மதம்பொழி கரிப்படை யாவும்
என்வயிற் ராகு ; இருந்தனன் குபேரன்
வன்படை கொண்டு வருத்தினிக் கடலை
மந்தரம் போல மதித்திட நிற்பான்.

தந்திர நடத்துந தடக்கைச சிலையணி
விலவலன றன்னை விழழந்து கொள்கந்.

குபேர. மலவலித் திண்டோண் மன்னல னென்வயிற்
பொருத்திய நண்பெணப் பொருட்டாச செய்தது; இங்
கருத்தியு முளதெனக் காணைப் படைமேஸ் !
களிற்றிடை யாலுக கலந்திடி ஸ், அவைகள்
வினிடேஷி யோடு பொருமபோர் செய்யுமால் !
மேனுட் பாரத மெய்ப்போ ரிடையில்,
ஆலைப் படைக்கோ ரதிபதி யான
பகுதத நல்லார்டோரு படைத்துள வலியெலா
மகித்துத தூங்ளா மதித்திடக் காட்டி,
மன்னல துறைத்த வாய்மொழி தவரு
தின்னே காத்தற கிருந்தன னெண்ணியே.

(ஓர் போர்வீரன் பிரவேசித்து)

வீரன். பார்த்திப ! நமது பாசறை வாயிலில்
யார்த்தை கொண்டு வந்தன ஞெருவன்.

வீரசே. தருக ! (அரியாதன் உள்ளே பிரவேசிக்க)

அரிய. தந்திரந தழழத்த காவல !

அருகு வந்தது—“ இங் கவிர்மதிக் குலத்தான்
அரச தந்தவ ணா வணங் குதியோ ?
விரைசெய் தாரணி வெற்றிலே ஞைமன்
களைவழி யானி கலங்க நிற்றியோ ?
பளைவளஞ் குழப் படைத்தனின் னூட்டைக்
காத்திட நினைதியே, கண்ணிநா டொரீ இத்

தீத்தொழில் விட்டுன் மேய்மா ஞுதியோ ?
 இங்கா டிரண்டைடு மிழங்கு சாதியோ ?’,
 என்னு வறிந்து வாவென வியம்பினன் ;—
 வந்தன னிதுவென் வரவுக் கேது. நின்
 சிந்தனை யாவுஞ் செப்புக நினைந்தே.

வீரசே. (நிந்தனை தோன்றுச் சிரித்து)

பற்பல வுரைபோற் பகரக் கற்றிலன்,
 விற்படு கணையால் விளம்புவ னைளை,
 வைகை நாடிதை வழங்க மாட்டேன்,
 உப்பை நாடி யுயிர்பிழைத் தோடுமின் !

(அரியங்காதன் வெளியே செல்ல)

கேட்டிரோ தூதன் கிளாந்த மொழியெலர்ம் ! . .
 நாட்டினை விட்டு நயந்து போவதாம் !
 அல்லது தொல்லை யரும்பதி தன்னையு
 மெல்ல விழுங்கு விழுங்கு சாவதாம் !
 குபேரன் வில்வலன் குன்றி நிற்பதாம் ;
 விபோ ! என் றவனடி வீழுங்கு பணிவதாம் !—

துபேர. பக்க தேவர் பகர்ந்த குழ்ச்சியை ?

கொக்கின் றலையிற் கொதிப்பு வெண்ணையை
 வைத்துப் பிடிக்கும் வார்த்தை போலாம் !
 கைத்த மொழியெலாங் கருதலென் பயனே ?
 நாளைப் பொழுதே நமக்கு வெய்யபோர் !
 காளைய ரியாருங் காமின் ! சாவல ;
 இன்றிர வினிதா விழுங்கு துயில்கு !
 குன்றினின் றிரவி குதித்தெழு காலீ,
 வென்றி மடாந்தை விழுங்கு
 நின்றிட, வீர நிலைத்திட வெழுவரப் !

கனம்—1. முற்றும்.

கனம்—2.

இடம்.—நாகமன் சேமப்படைவீடு. காலம்.—நண்பகல்.
 (ஓர் ஒற்றனும் நான்கு காலாட்களும் நின்று உரையாட)
 நேரிசை யாசிரியப்பா

ஒற்ற. காலாள் ! இன்று காலையினடந்து

கோசிய போரிற் கொற்றங் கொண்டதா
விளம்பினே ; யாவும் விரித்துக் கூறுக !—
களத்தின் மாண்ட கருதலர் செயலும்,
கோலா கலனுயிர் கொண்ட வாறும்,
நாளா வகைப்படை நலிந்த விதமும்,
மேவலர்ச் செகுத்த வீரன்
ரூவறு மரிய நாதன் றகவுமே!

1-ம் கா. சண்டையென்றால் சண்டையா ! அரியாதர் சண்டை
யல்லவா சண்டை ! காலாட்கள் இருபதுவரிசை. ஐந்தாறு
பேர் வாட் பிடித்தவர்கள். ஐந்தாறு பேர் விற் பிடித்தவர்கள்.
குதிரை வீரர்கள் நாலாயிரம். அங்கங்கே கொடித்தலை வீரர்
கள் நின்றூர்கள். ஆனைகுண்டு சேப்பண்ணு, வெங்கிடகிரி
வரதராயர், ஜம்புராயர், சித்தூர் விக்கிரமராயர், துப்பாக்கி
கிருஷ்ணப்ப நாயுடுகாரு !

2-ம் கா. அட்டே, இதெல்லா மென்னடா ? இவர்கேட்டதற்
குப் பதிலா ?

1-ம் கா. ஒரே போடு பார்த்துக்கொள் ! சாக்கிரதை !

2-ம் கா. மீசை துடிக்கிறது, வீரப்பனுக்கு மீசை துடிக்கிறது !

1-ம் கா. உனக்குக்காலம் கிட்டிவிட்டது ; சொல்லுகிறேன்,
கேட்கமாட்டேன் என்கிறுய ! (வாளையுருவிக்ஸோண்டு)

இந்தா ! ஒரே குத்து !

ஓற்ற. அடே ! சண்டைபோடாமற் சொல்லுங்கள்.

1-ம் கா. சண்டையா ? ஒரே பிண்டமாய்ப் பிடித்துக் காற்
றிலே ஊதிப்போடுவேன் ! நேற்று வந்த பயல் !

2-ம் கா. (தனியேயின்று) இவர்காற்றிலே ஊதுவார் !

ஓற்ற. அடே ! மறுபடியும் சண்டை வேண்டாம். நடந்த வர
லாற்றைச் சொல்லுங்கள்.

1-ம் கா. ஐயா, முடியாது ! இந்தப்பயல் ! புத்தியில்லாத முன்டம் ! என் முதுகிலே ஒளிந்தபயல் ! பேரங்கிக் குண்டைப்
பார்த்துக் கொட்டாவிவிட்டபயல் ! இந்தப் பயலுள்ள மட்டும் நான் இங்கே வரவில்லை ! (வேளியேசேல்ல)

2-ம் கா. மோசந்தான் ! பேரங்கிச் சத்தத்தைக் கேட்டுக் கிணற்
றிற்குள்ளே ஒளிந்த பயலையா இவன் ! எனக்குக் கடுக்காய்
கொடுக்கிறேன் ; போகட்டும், போகட்டும் ! நான் சொல்கிறே

சீனயா வரலாறு, கேளுங்கள் ! நமக்கெல்லாம் பிரங்கிக்குண்டு விடும் வித்தையைப் போர்த்துக்கீயர் சொல்லிக் கொடுத்தார்கள் எல்லவா ? அந்த வித்தை எங்களுக்கு உதவியாயிற்று. படை யிரண்டுக் கைகலந்தன. கண்ணெடுத்துப்பார்க்க முடிய வில்லை. கூப்பிடுதொலைக் கப்பாலே, ஆகை நடுவில் நழைந்தாலும் தெரியாது ; புல்லு வளர்ந்து கிடந்தது. அங்கே படுத்துப் பதுங்கிக் கிடந்தார்கள். சண்டை உண்டாயிற்று. பார்க்கிறவர்கள் கண்கள் பஞ்சடைந்தன. ஆகாசம் மூடப் பட்டது. வீரர்களும் வீரர்களும் தாக்கினார்கள்,—வாளொடு வாள், வில்லொடுவில், அம்போடம்பு, காலொடுகால்,—என்ன சண்டை ? சொல்லியா சாத்தியம் ? கொஞ்சநேரம் ஒன்றுந் தெரியவில்லை. விழித்துப் பார்க்கிறேன். தூளிதூளியாப் புறப் படுகிறது. ஆகாசம் செவந்து போயிற்று. ஒரு பெரிய ஏரியிலே, அலை ஒன்றேடொன்று மோதுகிறதுபோல, முந்து கிறது, பின்துகிறது, நடுங்குகிறது, துவசம் விழுகிறது, துவசம் கிளம்புகிறது ; எக்காளம் ஒலிக்கிறது, எக்காளம் சாகிறது, ஒலி ஒலி ஒலி என்று இறைகிறது, ஆ அ அ அ என்று அழுகிறது ; கொஞ்சநேரம் பார்த்தேன், சோலாகலன் சேனை பின்னிட்டது. புல்லுப்புதர்களிலிருந்து குண்டு கிளம்பி விட்டது. ஒன்று, இரண்டு, ஆயிரம், பதினையிரம், கோடி கணக்கில்லை ! ஒடுக்கிறார்கள், விழுக்கிறார்கள், கிளம்புகிறார்கள், பதுங்குகிறார்கள், தியங்குகிறார்கள் ; என்ன பண்ணி என்ன ; உதைபடுகிறார்கள் ! ஒடுக்கிறவர்கள் மேலே குதிரை ஏறுகிறது, குண்டு பாய்கிறது, இரத்தம் ஊத்துகிறது !

3-ம் கா. நம்முடைய பக்கத்திலே கேட்பானேன் ? தப்படிக் கிறது, கொம்புதுகிறது, கொடியிழிக்கிறது ; ஒரு பக்கம் ஜம்பு ராயர் நகர் பிளக்கிறார். ஆகை குண்டு சேப்பண்ணு பம், பம், பம், பம், பம்மென்று சங்கதுகிறார் !

4-ம் கா. போடா ! சம்மா, சம்மா அளக்காதே ! நம்முடைய பக்கத்திலே எத்தனைபேர்களிறந்தார்கள் ? எத்தனை பேர்கள் காயப்பட்டார்கள் ? அதை யெல்லாம் எடுத்துச் சொல்லுகிறா ? குப்பல் குப்பலாகக் கைபோனமுண்டம், கால்போன முண்டம்,-ஆ ! ஆ ! மெய்க்கச்சின்றது ! காக்கை, கழுகு, பருந்து வட்டமிடுகின்றன ! “தண்ணி, தண்ணி”, என்கிறன். தண்ணி கொண்டுவர ஒருவன் இரும்புத் தலைப்பாகை எடுத்துக்

கொண்டு ஓடினான். பக்கத்தில் ஓர் கால்வாய். அதில் தண்ணி எடுக்கக் குணிந்தான். இரத்தம் கட்டி கட்டியா விழுகிறது! தள்ளித் தள்ளிப்பார்த்தான்; எடுக்க, எடுக்க இரத்தம்! ஜோ! பாவம்! எங்கே போவான் தண்ணிக்கு? குழுதன் இரத்தத்தையே வாரிக்குடித்தான்!

ஒற்ற. நல்லது! எத்தனைபேர் சுமார் இறந்துபோயிருப்பார்கள்? எத்தனைபேர் காயம்பட்டிருப்பார்கள்?

2-ம் கா. யாருக்குத் தெரியும்? சுமார் ஜந்தாறு, அறநாறு பேர் செத்துப்போயிருக்கலாம். ஏழுநாறு, எண்ணாறுபேருக்குக் குறைந்தா காயப்பட்டிருப்பார்கள்?

3-ம் கா. அவர்கள் சேதியென்ன?

2-ம் கா. என்ன! ஒழிப்போனவர்கள் இருந்தாறுபேர் இருக்கலாம் மற்றவர்கள் எல்லாம் போனவர்தாம்!

3-ம் கா. இதெல்லாங் கிடக்கட்டும், சேஞ்சுங்கள்! அரியாதர் சண்டையே சண்டை! நல்ல அரபிக் குதிரை, அந்தச் செக ப்புப்புள்ளி வெள்ளோக்குதிரை எசுமானன் சொற்படியே கேட்கும். அரியாதர் கையில் ஒரே பட்டாக்கத்தி. கோலாகலன் மேலே பாய்ந்தார். குதிரையும் குதிரையுங் தாக்கின. கோலாகலன் வாளாலே நேரே தலையைக்கட்டி ஒரு போடு போட்டான். என்ன? நாதாரா பின்வாங்குவார்? அப்படியே ஒருவ ணாச்சஸ் வளைந்தார்; கத்தியை நிட்டினார், கோலாகலன் வாள் தாளாப்போயிற்று! இவர் முனைந்து ஒருவெட்டு வெட்டினார் அவ்வளவுதான்! கோலாகலன் கக்கரிக்காய்தான்! சங்கத்தை ஊதினார், முன்டத்தை உருட்டினா, தலையைக் கொண்டே போய்விட்டார்! அப்புறம் என்ன? சண்டையேது? சேகீ எது? எல்லாம் போய்விட்டது.

4-ம் கா. ஐந்த அரியாதர் யார்? எந்த ஓரிற் பிறந்தார்? வளர்ந்தார்? எமனுக வல்லவா வந்திருக்கிறூர்! இவர்களைதயைக் கொஞ்சஞ் சொல்லுங்கள்.

சதாசி. (ஷ்டுக்கேட்டு உள்ளேபிரவேசித்து)

அடே, அரியாதன் வரலாறு தெரியாதவருண்டோ? கேஞ்சுங்கள் சொல்லுகிறேன்.

நேரிசையாசிரியப்பா

தொண்டைநா டென்னுங் தோகை முகமெனப்

பண்டைநா ஓமைந்த பதியெனுங் காஞ்சி
 தன்னிலே, பரந்து தழைத்த மேய்ப்பு
 டென்னுங் கிராமத் திசைபெற வந்தோன் !
 வேளாண் குடிக்கோர் விள்க்கே போல்வான் !
 தாளாண் மைக்கோர் தலைவன் ! நான்கொடு
 முப்பது சென்ற முன்னுண் உணர்ந்தோன் !
 பைப்பணி தலைமேற் படிந்துளின் ரூடச்
 சிறுவனங் கொருபாற் றிகழ்தரக் கண்டு
 மறுவறு மறையவர் மந்திரி யாவனென்
 றுரைத்தனர் ! கணித வுண்மைநூல் கடந்தோன்
 திரைக்கதி போலத் திகழுங் கொய்யுளை ;
 பரிமா வோட்டவிற் பாண்டவர் நகுலன் ;
 செருவலன் ! போர்த்துகற் சேனு பதியாம்
 ஒப்பிலாக் கிரிஸ்டோ வோதிலி கூரிதோ
 தப்பிலாக் குண்டு ஷத்திடுங் குழலாம்
 பிரெங் கிர்ட்டைப் பிரயோ கஞ்சொல
 நேரமையிற் கற்ற நிபுணன் ! வில்வாட் .
 பயிற்சியில் வல்லவன் ! பஸ்படை விநோதன் !
 எயில்வளைத் திடுதலி லேற்ற முடையோன் !
 இன்னவன் வயதா பிரத்தைந் நூற்றுப்
 பன்னி ரண்டெனப் பகர்தரு மாண்டில்
 இருபத் தாறென் றியம்புவர் ; நாகமன்
 செருஷ்த் தாரச் சேனைத் தலைவனுப்,
 அவனுக் குதவியா யமைந்த வீர
 னிவனே யென்ன வேத்திட நின்றேன் !
 அற்றைநாட் டொடக்க மான ரேய்ச்கூர்
 முற்றுகை, ஐந்து மூன்று நூறுடன்
 கொண்ட பதின்மூன் மூண்டில், கோல
 கொண்டா சல்தான் கூலி குட்புஷா
 சொல்லரும் போரிற் சூழ்ந்தவன் ! ஏடர்
 சுல்தா னல்லா வூடனி மாதுஷா
 சண்டைவென் றவன் ! சிவ சமுத்திரத் தோடு
 பண்டுசீ ரங்க பட்டண முற்றுகை
 கிடத்தினன் ! உதய கிரிப்போர் வல்லான் !
 திடமுள கிருஷ்ண தேவ ராயனும்

மன்னவ வெடு; முதன் மந்திரி சோதரர்
 தன்னுடைப் புத்திரர் தகுநா டெந்தில
 கோப மந்திரி, குடையில வரசர்,
 மாபுகழ் கொண்டதா மாஜி பண்டிதர்,
 தம்மிறைக் குறுதி தனைப்புகல் சாலுவ
 திம்ம ஞதியர் சேரத், திருவளங்
 தன்னின் மதிக்கத் தக்க புகழோன்!
 மன்ன னிராஜ மகேந்திரன் சென்றவன்,
 உரிய ராயரோ டுடன்ப டிக்கையைப் .
 புரியத் தூது போனவன்! ரேப்ச்சூர்
 எழுதர முற்றுகை யிவனால் வெற்றியே
 பழுதற நா மும் படைத்தது! இல்மே .
 லலிக்கிவன் பெயரை யறைந்திடின் மெய்ம்மயிர்
 சிலிர்த்துளங் தளர்ந்து சிங்கசொற் பானமாம்!
 அவன்றள கர்த்த ஞஞ்சலா பத்கா
 னிவற்குச் சலாஞ்செய் திருக்கிறுன்! இவனையே
 புண்ணிய மகம்மது போற்கொண் டாடுவர்!
 கண்ணிய மெல்லாங் கருதி உம் மாதுஷா
 அமிர்பி ரீதோ டைனவரு மிந்நான்
 எண்மாயான் பவுனென் றிருப்பர் உலகோர்!
 என்னே பலபட வியம்புவ துளது?
 நன்ன டத்தையே நயந்தவன்! உள்ளங்
 கரைந்துநின் றெளியரைக் காப்பதி இலகம்
 புரந்தருள் செய்யும் புகழ்த்திரு மாலே!
 கண்டக ராவி கவர்வதிற் கையிலையிற்
 கொண்ட சிவமெனக கூறத் தகுமால்!
 தருமத் தாபனஞ் செய்வதிற் சரோருகப்
 பிரமனென் றிவனைப் பேசவும் படுமே!
 ஆதலி னிவன்செய லைனத்து மோர்ந்து
 மேதினி யுள்ளார் னிரும்பிப் பிற்றைநாள்
 இவற்கிங் காலய மெழில்பெறக் குயிற்றி,
 யுவப்புட னிவன்புக மோதிய னிற்பரால்!
 அன்றியும், புகழ்சா வரிய நாதன்
 வென்றியுங் குணமும் னியமு நாஞும்
 பார்ப்பத் தனது பக்கத் திரானேல்,

போர்ப்புவி நாகமன் பொழுதுபோ காதுகாண் !

இத்தகையரிய நாதனுக் கிந்த

கத்துவா ரிதிபோற் கலந்து நின்ற

காலாட் படையைக் கலக்கிக் களத்திற்

கோலா கலையிர் கொண்டவன் சேனையை

யாசறக் கொன்றன என்ன வீணவரும்

பேசிய தவற்குருப் பெருமையாகுமோ?

நல்லது! நிற்க, நாடுமின்! ஆங்கண்

தொல்லை வாய்வுஞ் தோற்கு மாறு

நாடி யொருவு னம்பால்

ஓடி வருகிறேன்; ஒதுங்குமின் சிறிதே!

(ஓர் ஒற்றன் பிரவேசித்துச் சதாசிவராய்னீட்த்தில்

ஓர் கடிதத்தைக் கோடுக்க)

(கடிதத்தைப்படித்து)

வீரர்களே கேட்டிரோக! பாடைக்கலையைச் சுடித்துப்படித்துக் கின்றேன்.

“.....

போரில் வெற்றிகிணைத்தது. கோலாகல் னுயிர் கவரப்பட்டது. இதுநிற்க, நமது வீரரில் இறந்தவர் தொகை ஜூந் தாறு. இவர் நிலையைக் காண வென்மன மிரங்குகின்றது இறந்தவரை யடக்கஞ் செய்வதும், காயம்பட்டவர்களை டோலிகளி வேற்றிப் பாசறைக் கலுப்புவதுங் தொழிலாகக் கொண்டு நின்றனன். மற்றொர் சார், நாகமனுக்கும் வீர சேகரனுக்கும் நடக்கும் போரிலிருத்தந்தாரும் ஒத்திருத்தலை யொற்றர் கூறக் கேட்கின்றனன். விரைவி லவனுக்குத்தனிப்பிய விரும்பினான் ஆதலின் பாசறையை நோக்கிப் போந்த பாடுற்ற நமது வீரர்கட்டுக் தகுந்த விடுதிகளைமத்து மருத்துவன்பால் விடுத்து, என்னுறை வீரர்களையணிவருத்த பஷ்டயிடன் நம்பால் விரைந்து வருக—

இங்குணம்.

அரியநாதன்.”

நேரிசையாசிரியப்பா.

வீரர்கான்! சங்கு வீணே நிற்டா

நேரமோ வில்லை! தீவிர! கேண்டின்!

நொடியினுங் கோல நோக்குமா அறுவன்;

கடிதி னேசிக் கைப்படை கலப்ப
நாமு மரிய நாதனீச்
சேம மாகச் சேருதும் விரைந்தே!
களம்—2. முற்றும்.

களம்—3

இடம்—சோழமாளிகைப் புறத்தோர் வேற்றிடம். காலம்—
எற்பாடு.

(முன்றுயாழ்ப்பாண வீரர்களும், ஒரு சிங்கள வீரனும்
உரையாழிந்து)

1-ம் யாழ். உ ஸ்ட. ஸ்டிடிற்கிரண்டூ மன்னுவாருளாரோ? யாழுஞ் சோழன் ரூணையில் வீரரெனத் சாமைக்கிறேன். இங்குனே நமது தானைகளை அபியநாகன் மாட்டுஞ்சினர் ஆண்ணவர் பிளைத்ததா. யாரு போழாட்டைச் செலுத்தி பிப்பாண்டு நாட்டிற் சேவகம் புரிந்தாம். இவ்வணம் இத்தன்னடத்தலீஸ்வா தவறினதுப்பொ ரெஙக்கருதிலேம். கேண் மின்! வீரர்கள்! நம்படைத்தலீவா அரியநாதனை யலூகு வும், வீரசேகரஞ்சன் கைகலூடு நமதுனாம் எழுந்தரே? போர்டுரிந்தா டெல்லாப்ப கடித்தனமே யன்றி வேறில்லை

2-ம் யாழ். வற்சட.ம் ஆண்டு பன்னிரண்டு சுழிந்த ஏன்னர், சாமையும், சோனமும் செழித்துறை, வைவை நன்னாதி ஸிர் மல்க, சாமனை கோமிலருச்சகைகொன்று, சதுக்கங்கள் பல்பா— விழாமுத்த எப்பாண்டுத்தலீவன் நகரங் துறந்தோடத் தோன்வாலி குண்ணிய பாடு புரிவதென்னே! என்னே! புல விழுந்து விற்கின்றனம்

3-ம் யாழ். சொக்க சிங்கன்றுவான் அபியநாகன் பாற்படுக்கு அழியாகவ்வைக்கிட்டனாவன். அது நிற்க, மத்தளத்தை யிருப்புறும் மறைதல் போல இத்சோழப் பெருமானுக்கு அப்பக்கம் நாகம்னும், இப்பக்கம் அபியநாதனுங் தாக்கும் போன்று, அங்தோ! பாவம்! இவன் என் செய்வன்? தானை புறங்காட்டி அப்பறும் இப்பறும் இரிந்தோட, யாழும் பின் னிட்டோடி வந்தனம்.

சிங்க. அங்கு! அதோ! அம்மா!

(பூந்தத்தையுள்ளே பிரவேசித்து)

பூந்த. எங்கனம் வந்தீர்? போர்க்களம் விட்டன்! நங்க டமையக்கள்க்குரே? போர்ப்புரிந்தாயிற்கே? என்வந்தீர்?

1-ம் யாழ். போர்முடிந்ததாக வந்தேம்.

பூந்த. என்னே! நம்மிறைக்கு வெற்றியோ? நம்வீரம்நாட் தினிரோ?

2-ம் யாழ். எம்படைத்தகலைவன், பழிப்பரடைய மேரலரோடு கலப்ப, யாழும் அன்னமிட்டாலேனுடி பாகைத்தல் அழகல்ல வெந்த காளையை விட்டுப் பிரிந்திவண் போந்தனம். இனியாமவன் சோகிளம், பாவரும் இங்நாட்டை விட்டு நம்முடைய நடு தேருது மென்கருதினம்

பூந்த. என்னை!

1-ம் யாழ் டுந்த்தலத்தக்குப் போர்வண்ணாக்கருப்.

2-ம் யாழ். நங்காப்! போர்வண்ணாஸ் காறுவஸ், கேளாப்!

கதிரவன் உச்சன்று சென்று சீசர்த்தாவும் யாம பிராக்க விங்கன் படைச் சூற்றினின்று வெடைய போர் விளைத்தனம். நாகமன் சேகீன்யை பறுதுவல் வீராகநங்க்கு குற்று வின்றனம். இருபடைக் கடலும் றவை, வெற்றியிங்கங்கு. தோல்வி வினங்கள் என்று கண்டறிதல் வாலாக்கிடப்ப, எற்பாடுற்றது. அங்கேன ஒரு பொரும்பரடை எர்பின்னுல் விளங்குற்றது. அபபடை அரியாகன் படையாம். அண்ணவா காற்றி ஜாங் கடுகடு போந்தா எப்பீப ஸெல்லிக்கறிதா. யாம நாகமன் படையை வீட்டல்லிலகி பொருநார் திரிது சிலவரிரிதோடச, சிலவர் பாரிது வீட்டு, சிலவர்சலககிக் சோர விழுத்துப் போர் புரிமதனம் வில்பொழுது எங்குனே போர்ப்புரிந்தாம? இங்குத்தே? அங்கட்டு? வீரமேகாச சோ முன் பாலோ? அரியாதன் பாலோ? பாமறி பீயர்! சோக்க விங்கன் என் செய்தான? மர்வெருந்தால் நங்படை போர் சலித்தது போல் வாலாவசைது நின்றது. பின்னர், அந்தோ! அரியாதனையே சேர்ந்தது அங்கும் விளைத் தோ போர், அம்ம! பெருங்கொடுமை! பீசமுன் என்செய்வான்? பாவம்! குபெரன் யானைப்படைதான் அற்று வலிகது போருக் கிரங்கொண்டு பகைவர் குண்டுக் காற்றுவதாய் அங்குமிங்கும் பினிவெறுவிகாட்டி வீரரையுருட்டியும், பரிமாவைத்துளைக்க ரத்தான் மாட்டியும், துவசம் வீட்டியும், தேரைச்சாய்த்தும்,

குபேரன் சொற்படி வின்றுடிப்பலருமெச்சப் போர் ஈடாத்தியது.

காலீப் பொழுதெல்லாம் வெற்றியே கண்டார்க்கு மாலீப் பொழுதெல்லாம் வெற்றியற்றதே! இன்னம் சொல்வதென்னே? அரியலை! இவ்வுரத்திற்பட்ட காய மெல்லாம் புகழை உருத்தன! இன்னதோர் படைத்தலீவன் எம் படைத்தலீவனுக, யாழுஞ் சேவகஞ் செய்தனமே! எமது வானூர் வீணைவள் வைவா? உண்மையறைக்குப் புகுந்திட்டி, ஸீரேசேகரனுக்குக் கூற்றுவன் கூற்றுவன்வளன். இந்னின்ற சொக்கலிங்கன் கூற்றுவன். அந்நின்ற வரியாதன் கூற்றுவன். மற்றும் யாமல்லாத ஸீரேலேவாருங் கூற்றுவர். அன்னவன்சோற் றை. என்று நேற்றை யன்புடனிருப்போமென்று ரெல்லோருங் கூற்றுவர். மீற்றை நாள் வஞ்சங் கொடு இன்னே கொடுமை விழைத்தாரெல்லோரும் பொல்லாத கூற்றுவரம்மே! சோழன் இருபுறத்துச் சேனைகளோடு போர் புரிதலாற்றுது தடுமாறிப் பெருங்காலிடத்து மோதப் பெரும் பெனவத்தே கும்பொடிந்த நாவாய் போல வகைந்து சற்றேதாங்கினன். இவன் துவசமற்று வீழ்தல் திண்ணமெனத் தோற்றிற்று. மீறகு சேனை புறங்காட்டத் தானைத்தலீவர் வீழு, யாளியப் படையல்லோலப் பட்டோடக், கொய்யுளைப்பரியா பொட்டிடன்று வீழ்ந்திறப்பக், காலாள் கவந்தமாய் வின்றுட, ஸீரேசேகரன் தலையும்லடவி னின்று பிரிக்கப்பட்டு நாகமன் கொண்டாடப் போயதே! அரியாதலும் தான்கொண்ட படையைப், பல்லியங்கடல் பூால வாரவாரிப்ப, ஸீருத்துள்ளொலி விண்ணகஞ் சார, வெற்றித்திரு கொடிப்தாடச், செலுத்திச் சென்று நாகமனுடன் கலந்தனன். நாகமனும் அரியாதனைத்தனது அகலங் தழுவினன் யாழுஞ் தொல்லி யெனும்போவை மனங்து பழிப் புக்கவாய் வந்தனம். இவ்வண்ணமே போர் வண்ணமும் ஈம்வண்ணமும் காணுய்! நங்காய்!

பூந்த. அந்தோ! கோழன் வினை இஃதாயிற்றே?

நீர்வளம் பொருந்தி நெடிது நாள் வளர்ந்த சோழமண்டலமும், செந்தமிழ்த்தாய்க்குச் சிற்றிலாகவும், தடாதகைப்பி ராட்டியின் கொல்குலமன்னர் ஆளையிற்படிந்ததாயும், நம்மவர்க்குப் புகலிடமாயதுமான கண்ணிநாடும், இன்னே விஜயநகரத்தாரடிமைப் பட்டதோ! ஐயகோ! ஈசன் செயலிங்

தாய்முடிந்ததோ ! யாழுங்கன்னி நாடொரீஇ ஈழம் விழைத் தாயிற்றே !

சிங்க. போதும் ! போதும் ! வருத்தமென்ன ?

பூந்த. மெய்யே ! வருந்தல் வீணே ! இவ்வெறுவளியில் நிற்பார்க்குத் தீங்குவிளையும். யாழும் இல்லை நண்ணுதும், வம்மின் ! அகம்புக்கு, சுதஞ் செல்லா னுன்னுவும் ! மாலை நனுக்கிறது. வெரில்லவன் குடகடற்புக்கு மறைந்தனன். வம்மின் ! வம்மின் !

களம்—3. முற்றும்.

களம்—4.

இடம்—நாசமன் பாசைற். காலம்—மாலை.

(நாகமன், செலப்ப நாயக்கன், சந்திரசேகர பாண்டியன், அரியநாதன், சோக்கலிங்கன், சதாசிவராய், சிருஷ்ணராய், வரதராய், ஜம்புராய், எடத்தராய், முதலானவர்கள் தம்தம் முறையே வீற்றிருப்ப.)

நேரிசை யாசிரியப்பா.

நாகம. தோண்மையே துணையாத் துண்ணலர்த் துடைத்துயராண்மையே பூண்ட வரிய நாத !

சென்னியும் யானுஞ் சேரக் களத்திற்குன்னிய வெம்போர் தோடங்கிய காலை, வெற்றியுந் தோல்வியும் விளம்ப லரிதாய்க்கற்றவெம் போர்வலி காட்டி நின்றனம், ஆயதோ ரகமையத் தரும்படை. யோடுகீநி காய்சினக் சோலா கலனுடான் பொருதவன்னாமு மன்னவன் வாண்படை பிரிந்துத வெண்ணமுஞ் செயலு மிழுந்து நிற்பககண்டவன் றலையைக் கடிந்த வண்ணமும் மண்டலமாக வளவளை வளைந்து கொண்ட வாறுங் கூறுக.

அரிய.

வேலோய் !

தண்டிடன் சென்று தரியலர் படையைச் சாடினன், நமது தானை வீரருங்

கூடுக் கலந்து குண்டுக் னோச்சிப்
புரிந்த போரெழு புகைப்படாம் பேர்ப்பக்
கரிந்தவர் சாம்பிக் கலங்குங் காலீயில்,
நம்முடைய யனிக நாட்டுய வீர
மெம்ம நேரா வியம்பற் பாலதோ ?
இடையிற் செலுத்திப் விழுளி யாலவர்
படைக்கட லீலாதுபட்ட தன்மையை
சொல்லவும் பொறுபோ ? சோமியு நினமு
மெல்லைக் டோறு மிழிந்து படிந்திட,
வெருவியே சிலவர் விரைந்தோ டினார் பலர்
செருக்களுத் தேசியால் சிக்கிடின் ரூர்கள்.
அங்னதோர் காலை யடியது— புகுந்து .
துண்ணி வெம்பீபா தொடங்கிப் பாகவன்
நலையைக் தளவிக் தாலை பூறந்தா
மலைந்துபண் பட்ட மறவனை நிறுத்திச்
சேமப் பண்டியிற் சிலவரை ; சேங்க்கார்
பாமக் கடலைபோற் பரந்து வின்ற
சோழன் றூலையை சூழந்தனன் குழ்ச்சியால்.—
ஈழத் தாலைக் கிளைவன் இவன்காண !
வளவன் சேகரன் வஞ்சலை பறிந்தோன !
சளத்தி வெண்டாற் கலங்குஙன், வழுதி
மிரிவாற் றது பேதுது மனத்தன !
உரிய செப்பையன் ! உள்ளாந் தாபோன்
இவலீப ஓரந்துத வீரும்புக மாமே !

(சோக்கலிங்கன் எழுந்துபணிய)

நாதம். எவ்வெப்போற்றுா வீரும்புக மாமே
அவளைப் போற்றுத் தடிபன் கடமை.
உவந்தன னாமர்க ! வுயர்ப்படைத் தலைவ !—
தவந்தனம் யாவுந் தன்மன யடங்கித்
துன்ப மாதி தொடர்த வேணு
இன்ப மாகக்கொண் டிருத்த லாகும் !—
மன்னவன் வழுதி வள்ளா பெழுந்து
துன்னுங் காலீ, தொடர்து சென்றவற்
குறுதுளை யாகிமற் றுன்பதம் பெறுக.

சந்திர. குறுநிலம் புரக்குங் கொற்றவர் மகுட
கோடியாற் மேய்வறுங் குறைகழல் வீர !
நீடிய புகழையே சிருபற களிகக
நின்ற தன்மையென் ! சேசமிக குடையோன் !
குன்றூப் போவலி கொண்டவன் ! நன்றியான்
செவ்விதிற் செங்கோல் செலுத்து நாளையில்,
தெவ்வ ரியிச ஒவுகளு் செப்தனன் !
இனைய னனாறிமறை ரோணை ரிராருமீனங்
மனக்கிணி யாலீல, மதித்தலை யதுவை

நாகம காலை தொடங்கியான கண்டவெம் போரில
தோலா நினறுபோ வதாற்தனன் சோழன் ;
பரிதி சூசசும் படிப்பால், ஆன்னவன்
விரிகதி ரெராப்ப வொகுகிண ரெலுத்திப
பொருத் போலை ட் புதால், யாறும்
விருது காட்டி விவாக்கிய காலை .
ஏற்பா ஏற்றிட வெதிரிபா டூருன;
மற்பா ஏற்றதோன் வலநதுடி த திட்டதால்;
இதற்குக் காரிய மெண்ணி விருந்தான்,
அதற்குன் வரலை யாய்சிங் றறிந்தனன் !
(ஒரோந்தன் பிரவேசித்து)

ஒற்ற. தேய்மதி போலத் தெளிவிலா முகத்தாள்,
ஆய்மல ருகுநத வருங்கொடி யன்னூள்,
தாஷிப புகையாற் ஸூவர நின்றபோ
ப்ரோவியப் ப்ராவையென் றுரை சகத் நக்காள்,
விழிவழிப் பெய்து விலூரீ வென்ற
பொழுகழுன் கீனகொண் டெரஸ்தி நின்றனன்,
விரிந்திடு குழுளன், வெய்துயிர் புலாயாள,
பரிந்த வுரையிடன் படுகொம் நின்றனன் !
மெல்லியள் ! பாதம் வெதும்பிடட்டு பரலிஷடப்
புல்லிட நின்றது ! புவன மேங்குறுப் !

நாகம. சோக முற்றகா சொன்ன
தோகையைக் காணத தோழ ரெழுக்கேய.

களம்—5.

இடம்—களத்தின் ஓர்கார். காலம்—மாலை.

(கணகவல்லி தலைசிதறண்டேடந்த கணவனுடலோக்கி)

விருத்தம்.

காவலனே யென்னருமைக் காதலனே கார்க்கடல்கும்
ழுவலய மாண்ட புருந்தரனே பொன்றினையோ
பாவியிழைத் திடுவிரதப் பலனிதுவாய் விளைந்ததுவோ
ஆவித்தியே யென்றலையி ஸன்றமைத்த வாறிதுவோ (1)

தாட்டக மாகத் தரிபலர்முன் னின்ற செயல்
கேட்டே னிருந்தேன் கேடிலையென் ரூப்பாண்டி
நாட்டாசை யாலே நடந்தவென் தாருயிரைக்
காட்டாரோ வென்னுசைக் காதலைனக் காட்டாரோ (2)

மன்னு மனக்கினிப் யனவாளா மனுகுலதீன
யென்னுவி யேங்கி யிடர்க்கடலிற் பட்டுழலா
பொன்னுடு செங்கோல் புரிவானீ போய்கினையோ
ஒன்னுர் படைக்குளையா னுண்ணக் கொடுத்தேனே (3)

(வேறு.)

வடவைபோ விராண்டு பாலும் வந்துளை வளைந்த சேளைக்
கடலிணை னின்ற வென்றி காண்கிலேன் களத்தில் வீர
ரிடையிலுன் தூட்டலைக்காண வெத்தவஞ்செய்தே னாந்தோ
விடவாரா நங்கு மந்த வெண்மதி யொத்தே னையா (4)

(வேறு.)

பையரவின் பருமுடியும் பருப்பாதமுங் தணறயடியும்
பரிக்கு மிந்த

வையமதிக் குடைகிழவில் வளரவற நிற்பதிறை
யன்ன ருய்ப்பத

தையலர்தங் கற்புயரத் தனியரசு புரிந்தபெருங்
தகையே செல்வம்

[என்
பொய்யெனவே துறந்தனையோ மறந்தெளையும் புண்ணிய
புலம்ப வைத்தே. (5)

(நாகமன், அரியாதன், சேவப்பாயக்கன், சோக்கலிங்கன்
முதலானவர்கள் உள்ளோபிரவேசிக்க)

கொன்றையணி பரமனுறை கூடல்பெற நினைத்ததுநற்
கொள்கை யன்றென்

கீருன்றல்வே பலவறங்க ஞாராத்தேனை யிகழ்ந்தனைபோர்க்
கொருப்பட்டாயே

அன்றுதா துணர்ந்திலையே யாக்கைதலை வேறூக
வழைந்து நின்ற

வின்றுதா னரிந்தனையோ வென் துறையு மின் துறையா
விருந்த வாட்டூ.

(6)

நேரிசையாசிரியப்பா.

நாகம. தோகை யடைந்த துயரம் பெரிது !

சேவப்ப. நாகம ! கொடிது நங்கையி னவலம் !

அரிய. எத்துணை மனவலி யெய்திய மாந்தரு
மித்துணைத் துயருக் கிரங்குவ தியல்பே !

கனக. (இரைஞ்சிந்று)

பேதை பாவியாப் பெண்பிறக் தேனிம்
மேதினி யாட்டோர் வெய்ய பொறையாப்ச
சுற்றமு மிழங்கேன், சோகமு முற்றேன்,
நற்றவ னிழந்து நானல மந்தேன்,
நாடு மிழங்கேன், நாண்டுறந் திங்கு
தேடியே வந்தேன் றிக்குவே றில்லை!
யாவி போற்றவு மறியே னெருவழி
வாவிநீர் வற்றிட வாடிய மீன்போல்
ஆயதென் செயலு மாக்கமு மிழங்கேன்,
தாயக மானீர் ! தமியனைக் காத்தற
கெவரினி யுள்ளா நியம்பற் பாலார் ?

நாகம. புவனி வேந்தன் பொன்றிடக் கண்டது
விதிவச மாகும், வீனை மவலம் !
பதிபடு துயரம் படருறேல், அம்ம !
ஆரியப் பண்டிய ரரணே தந்தனம் ;
வேரியங் கமலம் னிளங்கு வேலிகள்
ஆயிரங் தந்தனம் ; ஆர்க்கு நாபுரச்

சேயிலை யாரிற் சிலரையுந் தந்தனம்;

அங்க ருளதே யமர்ந்து வாழ்க ;

கனக. இங்கலாந் தந்தி ரேழை யுய்ந்தனன்,
நாயக னுடலும் நல்குவீ ரைய !

பாய்திரை யுலகம் பழித்திடா வண்ணம்
எங்கோ னுடலை யீமஞ் சேர்த்துவன்.

நாகம. நங்காய் ! தந்தனன், நயந்து கொள்க.

கனக. விடைதரக் கொண்டேன், விரும்பிய வெல்லாம்
அடையப் பெற்றே னைய ! நீர் வாழி !

(ஓர் சேவகன் வீரசேகரனுடலை எடுத்துக்கொண்டு பீன்வர,
கனகவல்லி வேளியேசெல்ல)

நாகம. பொன்னி நாட்டின் பொவிதே நீர்வளாம்!

அன்னதற் கிளையென வமைந்தா டுண்டோ ?

ஆதலி னஃதே யவனியின் றிலகமாம் !

மாதவப் பயனுன் மற்றதைப் பெற்றேஞ்

னன்றுசெருக்கை யெத்தா திருந்து,

நன்றாப் புரத்தல் நமது கடனே !

மன்னவ னுணை வரவை நோக்குதும் !

இந்நாடா ருதற் கேற்ற முடையோன்,

சீரிய சிந்தையன் செவப்ப நாயகன்,

கூரிய மதியன், கோணனத் தகுமால் !

நாயக ! வென்னுரை நயந்து கொண்டு

தூயநாடோம்பத் தொடங்குக ;யானும்

அரிய நாதனே டணிமதிற் பாண்டி

பரிவுடன் சென்று, பல்லியந் துவைப்பச்,

சந்திர சேகரன் ரூர்முடி சூடச்,

சிந்தை யுவந்து செந்தமிழ் நாட்டைத்

தென்னவன் செங்கோல் செலுத்த,

மன்னவ னுரைப்படி வழங்கவேண் னினனே !

களம்—५. முற்றும்.

களம்—6.

இடம்—நகர்ப்புறத்தோர் பூஞ்சோலை, காலம்.—காலை.

(தாதியரும், சேவிலியரும், தோழியராயங்களும் செருங்கி நின்று உரையாட, நடவே காஞ்சனையும், மூர்த்தியம்மனும், சீன்னம்ம னும், வெட்சமியம்மனும், மதிலிலாசனையும், கஸ்தூரிரேங்கம்ம னும், சந்தரியம்மனும், விளையாட)

நேரிசையாசிரியப்பா.

காஞ்ச நறுந்தேன் பெப்தேன், நங்கை ! இவ் வள்ளம்,
முறுவல் கொண்ட முகத்துடன் வாங்கிப்
பருகியென் ஞேழி ! பவளவாய் திறந்தே
யொருமொழி யெனதுள முவப்பக் கூறுவாய் ! .

மதிலி. (காஞ்சகைன் நீட்டியவள்ளாத்தைத் தனது கையால் விலக்கி) வள்ளமும் வேண்டேன் ! வார்த்தையும் வேண்டேன் ! உள்ளம் வெறுக்க வூரைத்ததே போதும்.
மலர்களைக் கொய்து மருவிய காலையில்
அல்பட வூரைத்தாய், அன்னது கிடக்க ;
நீர்விலை யாடல் நிகழ்ந்த போதும்
ஒருநர பகர்ந்தாய், உள்ளங் கலங்க !
தீயினுற் சுட்டபுண் ஊள்ளாறு மாருதே
நாளினுற் சுட்ட வடிவென் றுணர்ந்திலை.
போடிபோ ! உந்தன் பொதுவுறு நிலைமை
கோடிய செய்கை கொடிது ! கொடியனுய !

(மதிலிலாசனி விம்மிவிம்மிக் கண்ணீர் சோரிந்து நிற்ப)

காஞ்ச. (அவளைத் தழுவிக் கண்ணீரைத்துடைத்து)

என்னடி பிழைப்பட விசைத்தேன், ஏழை !.

துன்னிய கண்ணீர் துளிப்ப நின்றனை !—

நதியுறு புனலை நலிய வெற்றினை !

மதியிலி யானு மகிழ்விலை யாட்டில்

பேசிய வூரைகளைப் பிழையெனக் கொள்ளேல்.—

ஏசுத லெனக்கு மியற்கை யன்றுகாண,—

கண்களோ சிவந்தன, கமலவாண் முகமோ

பெண்களிரங்கப் பெரிதுவா டிற்று !

இழைகளுங் குழைகளு மிலங்கப் பூண்டோம்.

விழைங்கு கொய்த விரிமலர்த் தொகுதியைக்

குழையக் கோதிய கூந்தலின் முடித்தேம்.
 மழைகளுக்கான்னுய் ! வருக ! வளைக
 ஆடையா பரணம், ஆரம் புனைக,
 சேடிய ரியாருஞ் சேர்ந்து கும்மி
 கொட்டுவம், ஏழுக ! கோதையே ! விரைந்து,
 பொட்டு மணிந்து, பூண்பன பூண்டு,
 வள்ளம் பெய்த மதுவினை யருந்தி,
 உள்ளங் களித்துன் னாடல் தீர்ந்து,
 செவ்விதிற் போதுக ! சித்தச னலத்தை
 நவ்வினேர் விழியாப் ! நயந்து பாடுவம்!

மூர்த்தி. மாதருங் கலமே ! மதிலை சனியே !

எதுண்க் கரிதுகாண், ஏழை ! நீ செய்யாம்
 சாலமோ பெரிது ! தமனியப் பாவையின்
 சிலங்க் மொழியுன் சிந்தனையச் சுடுமோ ?
 வைகறை யாம மணற்றட மலிந்த
 செய்கறைப் பாங்கரச் செறிந்த பொழிலிடை
 நங்கையர் சூழ்தர நாமிவ னுற்றை
 செங்கைசிவப்பச் செழுமலர் பறித்துத்
 துங்கபத் திரையிற் ரேய்ந்துநீ ராடிக்
 கொங்குலா மலரைக் கோதையிற் சூடு
 ஆடையுங் கலனு மழகுறப் பூண்டு
 நீடுறப் பொலியு நித்தில மாலையும்
 சாந்தமும் புனுகுந் தைவரக் குங்குமங்க
 காந்திட நுதலிற் களிப்புட னணிந்து
 மதுவை யுண்டு மனங்களித் திட்டனம்.
 இதுவெஞ் செயலா யிருப்ப, ஏழை ! நீ
 வாடிய முகமும் வருத்தங் காட்டிக்
 கோடிய சிந்தையுங் கொண்டனை யாகி
 நின்றனை ; பாவம் ! நினக்கிது செயலோ ?
 இன்றுன் கூந்த லெடுத்து முடிப்பேன் !
 வாடி ! யென் கண்ணோ ! வாடா மலர்களைச்
 சூட்டுவன் ! கலனுங் தோடும் பூட்டுவன் !
 திலகஞ் சேர்த்துவன் ! தேணையு மூட்டுவன் !
 இலகுற வெழுவாய், ஏந்திமை யாரோடும்
 இனிதி னடி யின்புற் றிருப்போம்.

மதிலி. வனிதை காஞ்சனை வார்த்தையை மறுத்தேன்.

வள்ளங் கொடுத்தால் வணங்கி வாங்குவன்.

உள்ள மகிழ்ந்தேன். ஒண்டெடாடி ! வந்தேன்.

(மூர்த்தியம்மனும் மதிலிலாசனியும் வேளியே சேல்ல)

சின்ன. காஞ்சனை யம்ம ! கருதிய வாடவில்

யாஞ்சலை பாட வியாதோ விசைப்பது ?

காஞ்ச. மன்மதன் கோட்டம் வளரு மாதனம்

நன்மதிக் குடைக்கீழ் ஞாலம் புரப்போன்

சீரினைப் பாடிச் சிற்றிடை துவள்

நேரிழை யாருட னேயமாப்ப பாடுதும்

பாங்கியர் ! வருக பாடவு மாடவும்

பாங்குஷூட யார்கழும் பரிந்து வருக !

வாழி ! யென் மூர்த்தியு மதிலிலா சனியும்

தோழிய ரோடுங் தூலங்க வருவர்

வம்மின் ! வம்மின் ! மாதரீர்

கும்மி வசந்தனைக் குறித்துக் கொட்டவே.

[மூர்த்தியம்மனும், கோலங்கோண்ட மதிலிலாசனியும், உள் வே பிரவேசிக்க, தாதியர், சேவிலியர் மருங்குகுழ்ந்து நிற்பத் தோழியராயம் கோட்டம் வளைந்து கும்மியடித்தல்]

(மதிலிலாசனி முறை வைக்க, மற்றவர் எல்லோருஞ் சேர்து சோல்ல.)

சித்தசன் கும்மி.

மதிலி. கையிற் றரித்த சிலைகரும் பாமலு

னெப்யுங் கணையு நறும்பூ வாம்

மைய விழைப்பதும் பொய்யருக் கொண்டிந்த

வையத்தை வென்றனன் மங்கையரே

(1)

அந்தச் சிலைக்குயர் நாஅரி வண்டுகை

லானவை பச்சைப் புசங்கிலி தான்

கந்துக மாகவுங் கொண்டனன் காணந்தக்

கருப்பு வில்லியும் வல்லியரே.

(2)

ஆர்கலி யேமாரற் கறைங் தொவித்திடும்

பேரிகை யாமல யக்கர் லூங்

தேரெனச் செப்பியே செங்கைகள் கொட்டி நீர்

சேரக் கும்மி யடியுங்கடி.

(3)

அம்புலி யைக்குடை பாகவே கொண்டவ
னங்களை யார்ப்படை யன்கங்கு லை
யும்ப வெனக்கொண் டியர்ந்தவ னென்றிடை
யொசிக்கு கும்மி யழியுங்கடி.

(4)

தேஜைப் பழித்தசொன் மாஜை மருட்டிய
சேல்விழி யீர்கோசி லங்கா எம்
மீனத் துவசமுங் கொண்டனன் மாரணே
மேதினி வேந்தனு மெல்லியரே.

(5)

இத்தசன் செந்திரு மாமகன் வித்தகன்
செப்பிய வைகளுந் தப்பற வே
இத்தனை யுந்தனக் கங்கமாக் கொண்டன்
னிசைப்ப தென்னினி யேழூயரே.

(6)

வாழி திருமகள் வாழி கலைமகள்
வாழி மலைமக என்புறு நங்
தோழியர்நாளுந் தழூத்து நலன்கொடு
வாழியர் வாழியர் வாழியரோ.

(7)

நேரிசையாசிரியப்பா.

கேவிலி. போதுமே கும்மி ; பொலந்துடி யிடையும்
மாதே ! வருந்தும், மலர்க்கர நோகும் ;
ஆரஞ் சிந்திய தாடை நெகிழிந்தது ;
வேர்வையு நுதலில் விளங்க அற்றது ;
பாதனு சலித்தது ; பருமணிச் சிலம்பி
ஞதரப் பூட்டு மற்று விட்டது ;
வார்குழல் சரிந்தது ; வாட்ட முற்றனை ;
நேரிழை யார்களு நெடி.து சோர்ந்தனர் ;
வஞ்சியே ! நிறுத்துக !

ஊஞ்ச.

மதிவிலா சனி! யுன்
பஞ்சமூந் தனிரடி பாடுற் றதுகாண் !
நன்குன் பாடல்! நன்குன் தாடல்!
மென்குயின் மொழிக்குளம் வியங்தனர் பாங்கியர்.

மதிவி. அம்மணி ! யுன்சார் அமைங் திருத்தலே
அம்ம ஞேருக் கியைந்த பாக்கியம்.

ஆக்கமும் பெறுவேம், அழகும் பெறுவேம்,
வாக்கு முறுவேம், வருங்குறை யில்லேம் !

காஞ்ச. மூர்த்தி ! யென் செய்தி ?

மூர்த்தி. மூர்த்தியின் செய்தி
நேர்த்தி ! நேரம் கிளைந்து விண்றனன் !

காஞ்ச. பாங்கிப் பரயர்ந்தனர், பகலவன் கிரண
மோங்க வூற்றதால், ஒண்டொடி யார்களே !
களைப்புத் தீரவிக் கடி பொழி லகத்தும்
முளப்படி சில்பொழு துறையின், பின்னர்
பொன்னூளிச் சிறிகையிற் போதும்,
நன்னகர் மாக்க ணயந்தெத்திர் கொள்ளவே.

களம்—6. முற்றும்.

களம்—7.

இடம்—சென்ற களத்தினிடமே. காலம்—சென்ற களத்தின்
காலமே.

(மாதர்களும், சேவகர்களும் அல்லவுற்று நிற்ப)
நேரிசை யாசிரியப்பா.

மதிவி. ஆற்றினிற் பார்த்தேம் ! அகன்பொழிற் பார்த்தேம்
காற்றென வுருவங் கரந்துபோ யின்னோ ?

சின்ன. யாவரு முளப்படி யாங்கனு முலாவுக
மேவிய பொழிவிடை மெல்லிய ஸீரென்
றுறைத்த வோதிம மொக்கலைப் பிரிந்து
விரைத்தடஞ் சோலையை விட்டே கியதோ ?

சேவக. பன்ன சாலையும், பங்கயத் தடமுந்,
துன்னு சூழலாந், துருவிப் போந்தனன்.
மங்கைகாண் கிலனு வாளா வந்தனன் ;
ஏங்குற் றன்ளென் மேழையே னறிகிலன் !

மூர்த்தி. சிற்றிடம் விடாது செவ்விதிற் ரேடினம்,
கற்றவர் மதிக்குங் காஞ்சனை காண்கிலன் !

கந்த. (தனதுவணோக்கரநேரித்து)
ஏதடி செய்வது ? ஏழையே மின்த

வாதனைக் கோவிவண் வந்துளின்றனம் ?

மன்னவன் கேட்கின் மனநிலை கொள்ளுமோ ?

அன்றை தான் கேட்கி லாற்றுவாள் கொல்லோ ?

மாந்தர் மருங்கு மருஷி யாழும்

போந்து புகல்வதிட்ட புன்மை மொழியோ ?

சேவிலி மாயமோ ? வஞ்சமோ ? நேயமா நின்ற

வாயழு மவல மாயதே ! யந்தோ !

கரைந்து நிற்பதுங் காலக் கழிவே !

விரைந்து சென்றிதை வேந்தற் குரைப்பதே

செயலாம். (அச்சத்ப்பனும் விசுவாதனுமாங்கண்வர)

அச்ச. • • • என்னே ! சேவிலி ! பெண்ணே !!

விசுவ. துயரம் துமக்குச் சூழ்ந்த தென்னையோ ?

சேவிலி. ஜூயன்மீர் ! வருக ! ஜூயன்மீர் ! வருக !

வையகம் புரக்கு மன்னவன் பின்னவ !

நங்கைய ரியாரு நாடினர் வந்திடப்

பொங்கர் புகுந்து, பூக்களைக் கொய்து,

புனல்வீளை யாடிப், பொருந்திய காலையில்,

இனத்துட னுடிய விளைப்புக் தீர

மேயினர் மாதர் வேறு வேறுகப்

போயினன் காஞ்சனை ; புக்கிட மறிகலேம் !

ஓடையுஞ் சோலையு மொருங்கு தேடி-

வாடினம் ; பதைத்து வருந்தினம், அயர்ந்தேம் ;

செய்வ தோர்கிலம் ; சேயிழை பிரிவா

ஞப்பினை காணு துணர்வு குன்றினம் ;

காற்றிற் பட்ட கலமெனச் சுழன்றேம் !

ஏற்றுமி னெங்களை யிடர்க்கட விருந்தே !

அச்ச. எங்கனுங் தேடினர், ஏந்திழை காணர்,

இங்கிதன் மாய மேதோ வறிகிலம் !

விசுவ. நங்கையை நாடுதும் நண்ப !

துங்கபத் திரையின் சூழ வெங்குமே !

களம்—7. முற்றும்.

களம்—8.

இடம்— சேன்றகளத்தினிடமே. காலம்—காலை.

(விகவநாதனும் அச்சுதனும் தேடிவர)

நேரிசையாசிரியப்பா.

விகவ. இவ்வடிச் சுவடு மேந்திமூடு யடியே!

நவ்விநேர் விழியா ணாந்த வழியே!

சிறிய வடிப்பிதோ! செல்வது காண்க!

வெறியவிச் சூழலை வேண்டி வந்தனள்!

ஆ, விது கண்ப! வடிகளை நோக்குக!

பாவை யிங்கு பயந்து நின்றனள்!

இன்ன லொன்றவட்ட கெதிர்ப்படக் கண்டு,

மின்னுறப் பாதம் பெயர்த்து வைத்தனள்!

நாலடி பின்னுற நாடி நோக்கின!

காலடி பலவுங் காண்பன காணுப்!

வஞ்சமே! காதல! வஞ்சியைச் சிறைசெய

நஞ்சமே யனையவர் நாடினர்! மெய்யே!

அந்தோ! இங்ஙன் அரசே! பாராய்!

பந்தஞ் செய்தனர் பாவையை யென்பது

தோன்றிய விந்தச் சுவடு சொல்லுமே!

ஆன்ற பெட்டியொன் றுமைவிட மிதுவே!

பண்டி யுருளை பதிந்த சுவடும்

கண்டனன் காணுப்! கனங்குமூடு சிறையே

பட்டன ளாகும்! பழிபட நின்றேம்!

அச்சு. மங்கைக் கிந்த மறுவுமெய் தியதோ?

(விகவநாதன் ஓர்மோதிரத்தைக்கண்டேதேது)

விகவ. நங்கையி னழி! நகுமணி பாழி காண்!

காஞ்சனை யென்றபோர் காண்க! காதல!

வாஞ்சை கொண்டுநம் வரவை யுன்னியே

வாங்கி யிட்டனள்!—வளரு முட்செடி

தாங்கு சின்றதென்?

(காரைச்சேடியின்மீது கிடந்த ஒரு பந்தையேதேது.)

தாமரைழுவிது!

நாரினற் சூடி நடுவிற் றுணியுஞ்

சேரக் கிடத்திய செயவினை நோக்காய்!

அச்சு. இதனுற் குறித்த விங்கித மென்னையோ ?
புதனுப் போந்த புண்ணியிக் குரிசிலே !

விசுவ. வேரியங் கமலமே மெல்லிய லாக,
நாரே நண்ப ! நஞ்சையைப் பினித்த
பாச மாகப், படிந்த தூசங்
கூச விடாதுவாய் கொடுத்தபந்தா,
காரைச் செழியே கண்டகர் குழுவாத்,
தாரைச் சுவடே சுகட நெறியாக்,
கருதினன் ரேழு ! கனங்குழை பிங்கிதம்
அரிசரிது ! ஆயிழை யறிவு மரிதரோ !

(நாரைவிலக்கிப் பூவை நோக்கி)

பூவே ! யுன்னைப் புரப்பவ ரிலையோ ?
சாவா திருந்தேந் தளைப்படக் கண்டும் !
அரசன் புதல்வியே யருங்குல விளக்கே !
விரசவார் போற்றும் வில்லுமிழ் மணியே !
தானையு மரனுங் தாவறப் படைத்துங்
தேனே ! விதியின் செயலு மிதுவோ ?
பாவியே மியாங்கள் படைத்த வலியு
மோவியம் போல வுயிர்ப்பில் தாயதே !
வாடினை நீயும் ! வருத்தந் துய்த்தனை !
தேடி யானுளைச் சிறைப்பீட் கிலனேல்
வாழு நாஞும் வறிதாய் விடுமே !
தாழுமே வீரந் ! தனிச்சிலை குன்றுமே !
அச்சுத ! என்றியா னரிவையைக் கொணர்வதே
நிச்சயம் ! அன்றுதா னித்திரை கொள்வேன் !

அச்சு. (பேருமுக்சேநிந்து)

பேபதையாள் பெய்யும் பெருங்கண் ணீரே
வாதை யாயவன் வாழ்நகர்ச் சுடுமே !
நாத ! நீயே நாரினை விலக்கிப்
போதைக் கொண்டனை ! புகன்ற சுபதமும்
உரைத்து னின்றனை ! யுஹவது கூறில்,
விரைக்கருங் குழலை மீட்பவ ணேயே !

விசுவ. வார்த்தை யாடி வாளா நிற்பதோ ?
பேர்த்து மாதரைப் பேதுற லொழித்து ;

களம்—8]

விசுவாநாதம்

கள

நன்னகர்க் கேகி நாமும்
மன்னவர்க் குரைத்தவன் வார்த்தைகொள் வோமே!

களம்—8. முற்றும்.

அங்கம்—2. முற்றும்.



அங்கம்—3.

களம்—1.

இடம்—விஜயபுரிக்கோட்டையில் ஓர் உன்னதமாளிகை.
காலம்—மாலை.

[மாளிகை நிலாமுற்றத்துச் சோர்ந்து கிடந்த
காஞ்சனை தனியே புலம்பல்.]
நேரிசையாசிரியப்பா.

காஞ்ச. பேதையர் குழுவைப் பிரிந்ததால் வந்த
வாதனை யோ? விதி வயந்தா னிதுவோ?
செந்திரு மகளின் றிருவடித் துணைகளை
முந்து பூசனை முன்னினின் றேன்! அவள்
அருளு மிதுவா யமைந்தது கொல்லோ?
மருளு மென்னை மனச்சிறை கொண்டவர்
இச்சிறை மீட்டெனை யேற்றிடு வார்கொலோ?
நச்சி நாதரு நயந்திடா ரென்னில்,
என்சிறை நீக்குவா ரெவரே! யிலங்கையிற்
பொன்சிறைப் பட்டனள் போலு மாயினேன்!
சின்னுள் வருந்தியச் சீதை யம்மனுந்
தன்னு யகனைச் சார்ந்த வாறுபோல்
நலங்கொள் வேனே? நலியு மிந்த
விலங்கிற் பட்டுளம் வெதும்பி நிற்பனே?
பஞ்சரங் தன்னிற் பட்டு வருந்தும்
அஞ்சிறைப் பறவையும், அலைபுனற் பிரிந்து
வாடிக் கிடக்கு மச்சமும், தன்னினங்
கூடிக் கலந்து குலவா மஞ்சனுயும்,
காட்டி னுலவிக் களிப்பதை விட்டு
வேட்டுவர் வலையில் விழுந்த மாஜையும்,
குரங்கின் கைப்படு கோதையும், காற்சமூல்
கறங்கையும் போலக் கலங்கி னின்றனன்!
நான் மொழிந்து நல்லுண விழுந்து

மேனி மாசற மெலிந்து விட்டது !

ஆயமும் விட்டில் வறிவிலா மிலேச்சர்

சுய முணவை யேற்று மிருந்தனன் !

எற்குயி ரிழத்த லெண்ண மாயினுங்

தற்கொலை புரிதல் தகுதி யன்றென

ஆன்றேர் கூற்றுக் கமைந்து நின்றனன் !

என்றெனைக் கொள்ளா திருப்பரே வாவி

பேபேனை ! இந்தப் பிறவியும் பழுதுறும் !

(காவற்பேண் உள்ளேபிரவேசித்து)

மம்தா. காலு மாகையாற் காவலன் மகனுர்

சல்தான் மாலுவுன் சூழற் புக்கனன்.

காஞ்ச. தொல்லை விதியின் சூழ்சியே கொடிதாம் !

அதனினுங் கொடிதில் வறிவிலான் செய்கை !

முதனு எறிவிலி மொழிந்தனன் காதல் ;—

மன்மதன் கலையால் வருந்தினன் ! பைந்தொடி !—

என்றுதா னிரந்தன னிரந்தவற் கெதிர்மொழி

ஒன்றல் தீகை னோதினன் ! பண்டு

மன்றலால் சூழலாள் வைசீத கிக்கிடர்

இழைத்த விலங்கை யிராவணன் பாடும்,

மழைத்தடங் கண்ணியை மன்ன ராவையினில்

மான மழித்த மாசணக் கொடியோன்

போனகதியும், பொங்கரா நுங்கு

மமயத் தடவியி ராவைக் கொன்று

தமயந்தி யென்றன் ரூபங் தீரென

வேண்டிய வேடன் விவிந்த விதியும்,

அகவிகை யிடத்தி லாகை மிக்குறப்

புகுந்தவட்டுணர்ந்த புரந்தரன் பாடும்,

சொல்லினன் ! கேட்டிலன் ! சூழ்சியா விவைனா

வெல்லுது மெனவே வேண்டினன் றிங்கள்

ஒன்று தவணையா, வொருப்பட்டனனவன் !

இன்று வந்ததற் கென்னி மித்தமோ ?

[சல்தான் மாலு உள்ளே பிரவேசிக்க. காவற் பேண் வேளியே

செல்ல.]

மாலு. ததைமலர் வாளி தனுவினிற் ரூடுக்கு

மதனாலுஞ் சலாமிடு மாதர் திலகமே !
 என்னுடை யிதயத் திருக்குங் கண்ணே !
 தென்னுண் டேனிற் றதிக்குங் கரும்பே !
 மாந்தனி ரொத்துரு வயங்கு மின்னே !
 காந்தனிற் செவங்து காட்டுங் கரத்தாய் !
 மழைநிகர் வடி த்த மணமுறுங் குழலாய்
 உழையின் கண்கள் ! உனதிரு கண்கள் !
 முருக்கிதழ் ! பூத்த மூரன் மூறுவல் !—
 உருக்கொளித் தொதுங்கு மொண்கிறைத் தோகை !
 கண்களுன் னுநுவே கருதி நின்றவு !
 எண்ணமு மவ்வா றிநுங்க திங் சொலாய் !
 தவலை கூறித் தமியனை வருத்தினை ! .
 இவணைனை மருவி யின்பந் தருவலையே
 அப்வன் அன்றை இயங்குவன் கோதையே !

காஞ்ச. நைதரத் தவலை நங்கி நின்றனன் :—
 மன்னவ வென்றன் வாப்பையைக் காத்து !
 பின்ன ருன்றன் பேதுற லொழிப்பேன்.

மாலு. கண்மனி ! யுனது கருத்துப் படி.யே
 எண்ணருங் கால மாபினு மிருப்பன் !
 காதலி யாகக் களித்துக் கூடிலென்
 மாதவப் பயனை மதிப்பன் !—

காஞ்ச. மன்னவ !
 உன்னுள மறிந்தேன். ஒருமதி தாழ்த்துப்
 பின்னது முடித்தும். ரேஷதயேன் விரதம்
 முடியுங் காறு முன்வரா திருங்க
 வடியாள் வேண்டினன் !—

மாலு: அணக்ருண தூள்ளட
 படியே யாற்றுக படைத்த நோன்பையும் !
 துடியிடை ! அந்நாட் டோன்றுவன் சௌல்வேன் !
(மாலு வெளியே செல்ல)

காஞ்ச. (பேருமுச்சேறிந்து)
 சிறையிடைப் பட்டுச் சென்றன நாட்கள்
 உறைவிட மேவரு முணர்கிலார் போறும் !
 நாதனும் வருகிலன் ! நாடுவர் கொல்லோ ?

பாதக னஞ்சும் பார்த்து நின்றனன்.
 தெய்வமு மென்வயிற் செயிர்த்து நின்றதோ ?
 உய்வு மெனக்கினி யுண்டா குங்கொலோ ?
 காவன் மனிகை கடப்பது மரிதாம் !
 தாவறு மகழியுங் தைவர னின்றது !
 உயர்நிலா முற்றத் தொருசார் போந்திச்
 செயலா ரகழியிற் சிந்துதல் செயலாய்
 முடியுமோ வறிகிலன் ! முந்துமோ நாதன் ?
 அடியாள் காணவு மாகு மேமகொலோ ?
 கண்டகர்க் காகக் கரைத்திடி இயிறை
 விண்டலந் தொடுபுகழ் வீரனை விழுதல்
 கூடுமோ ? இறவிநான் கொள்ளுமோ பயனும் ?
 நாடுவ ரீயினும், நானுறு மிடந்தான்
 அறிவரோ ? சிறந்த வறிவுறு நாதனுக்
 குறிப்பனே பொழிலிடைக் குறித்த விக்கிதம் ?
 தெரிந்தெனை பீட்குஞ் செயலை நாடியே
 இருந்தனன் கொல்லோ ? எமுந்தனன் கொல்லோ ?
 என்ன தக்திர மியற்றி பென்னை
 மன்னவன் கொள்ளுனோ ? வருந்தி வானுன்
 வானா வளர வெத்தனை
 நாலோ துயர நலிய விருப்புதே !

களம்—1. முற்றும்.

களம்—2.

இடம்-விஜயபுரி, கல்தான் கோவுமண்டபம். காலம்—எற்பாடு.

[கல்தானில்மே லடில்ஷா, கும்மல்கான், அஷா-கான், சலா
 பத்கான், உம்மதுஷா, அமீர் பீரித், முதலானவர்கள் தந்தமாசனத்
 துழுறையே வீற்றிருப்பது.]

நேரிசையாசிரியப்பா.

கல்தா. தூ துவர்த் தருச ! (அமீர்பீரித் வெளியே செல்ல)

துணைவ ! மதித்துநி

யோதுக, தூ துவர் போதுறு செயலை !

தும்ம. மன்னவர் மன்னவ ! மாற்றலர் தென்பாற்
 துன்னிய நாட்டிற் றுங்கபத் திரையின்

பாங்கர் முதலாப் படிந்த காவதம்
 தாங்கள் கொண்டதாத் தம்மனத் தெண்ணி
 அங்நில முழுதவராணைக் குரித்தென
 இங்நிலை யுணர்த்தவே யெதிர்ந்த தாகுமோ?
 முளைந்தவர் நம்மை முதுக்கவின் முறித்துப்
 புனைந்தனர் தாரும்; போரிற் பங்கலைக்
 கொண்டனர் கூவி குட்புவா வணங்க;
 விண்டல மனாவும் வியன்மதில் ரேய்ச்சுர்
 பன்முறை வளைந்தனர் படைகளால்; யாமும்
 வன்முறை குன்றி வலாங்கி நின்றனம்;
 ஆதவின், முதுக்கலை யடிப்படி குதையாத்,
 தீத்ரு பங்கலைச் செங்கைக் குதையா,
 மத்திய நாட்டினை வார்சிலை யாக,
 வத்தியி னமைத்துவின் னுயர்மதில் ரேய்ச்சுர்
 அம்பா, நமையிலைக் காகவுங் கொண்டனர்;
 நம்பால் வந்ததும் நாட்டி ஆரிமையைக்
 காட்டுதற் காகுங் காவல ரேரே!

(அமீர்பிரித் விசுவாதன், ஜீவராம் இருவரோடும் வர.)

விசுவ. (கல்தாஜை வணங்கி)

தோட்டுனை விஜையை துடிக்கும் விஜய!
 விஜய நகராள் விஜய தேவன்
 விஜய புரிக்கெனை விடுத்தனன் வந்தேன்!
 விருப்புடன் கொள்க விளம்பு மொழியை.
 கருக்கொள் மேகங் களைத்து நீருண்ணும்
 ஆர்கவித் துறையி ஸ்டாதன செய்தனன்,
 தார்கவிப் புரவியன், தானு பதியா
 வைத்த ரசல்கான்! வடிகற் றுறையில்
 மொய்த்தா வாய்களை முருங்கெரி கொஞ்சத்திக்
 கடலிடைப் புதைத்துக் கருதிய வர்த்தகம்
 இடருறச் செய்தனன். இனைய செய்கையும்,
 போர்த்து சியர்தம் புனர்ப்பினு வன்று!
 பார்த்திவ னிவையெலாம் பார்த்தெனைத் தூதாப்
 போந்துரைத் துள்ளம் புகலென விட்டனன்!
 வேந்துன தாஜையை மேற்கொண் டன்னே?
 அல்ல தவன்செய லமைந்த வாரே?

சோல்லுக ! அவன்செப் தொழி லே யென்னில்
தக்கதோர் தண்டனை தருதியோ ? வலது
பக்கலுற் றவற்குப் பரிந்துபே சதியோ ?
உரைத்ததை யுரைப்ப நேற்றன தலைஞல் ;
வரைத்தட்டங் தோளினுப் மனக்கருத் தென்னே ?

கல்தா. நாத ! நின் ஆரைக ணயங்து கேட்டனன் ;

போதுக ! வென்றுரை புகலு முன்னோரே
பேசினோ யாதலிற் போச்சி விழுந்தனன் :—

ஆசனத் தமர்க ! வடைப்பல் ராயினும்
வீரமிக் குடையறை விழுந்து கொண்டிடும்
வாரமே செய்கையா மதித்து நின்றனன் !

நாதனு மரிய நாத ஓம் போரிற்

பீராதகம் ! அம்பைப் பொழிசில் தரித்த
பட்யாதா மென்சரலா பத்கான் பகர்தாக
கியாதிபைக் கெட்டனன் ; கிடைத்ததுன் வரவும் ;
அமர்க ! நின்வர வழிநாதனன். அமைச்ச !

தமர வேலைந் தானு பதியின்

செயலை நோக்குதி ! செவ்விது ! நாவாய் •

துயல்வரு துறையிற் ரெம்பிற்கிணட பூரு
வாற்று கின்றது மழுகிதீ ! யம்ம !

சாற்றுவ தினிபென் ? தவறிழைத் தவைன
வர்த்தகத் தலைவனு மதித்தல் செய்தீம் !

காந்ததூக் கிணங்காக் காரியஞ் செய்தலை
உன்றெழுபி விழுந்தினி யுறுதயர் கொள்கவென்
நின்றே நிருப மெழுதுக வவற்கு ;

நாகமன் குமர ! நீ நாடி வந்தது

வேகமார் நதியின் விழுவி றம் வடாால
முன்னர்ப் புதித்திப முதுக்கலை ; பங்கலை

அந்திலை ரெப்ச்குர் அரணையு மாட்சி

கொண்டிட நிவிர் குறித்த வுரிமையை

விண்டிட வாமென விளம்பி பிழுந்தேம் !

அன்னது குழிப்பெனி லக்கங்களி கொள்ளுமா

றென்ன வுரைப்பதென் றிறுப்பதே நியம்பேனே !

விசுவ. அன்ன தரச ! வழைந்து கிடந்தது,

பின்னது முடிவு பெறும் படியாக !

உன்னிலை யறிந்தன ஆரைத்ததை யுரைப்பேன் !

இன்றிருந்திரவி யெழுந்திட வெழுவேம்;
விடையுங்தருதி !

கல்தா. ஹீரேனே ! செல்க !
படைத்தலைக் கிழவு ! பரிந்துடன் கொண்டுன
தில்லி விருத்தி யிவரை
வல்லை விடுதி வைகறைப் பொழுதே !
களம்—2. முற்றும்.

களம்—3.

இடம்—காஞ்சனை இருந்த உன்னத மாளிகையும் அகற்ப
புறத்து இராஜ வீதியும். காலம்—யாமம்.
(சந்திரன் பிரகாசிக்க. காஞ்சனை நிலாமுற்றத்து நின்றல்ருந்த.)
நேரிசையாசிரியப்பா.

காஞ்ச. இருப்பதோ டைந்துநா னிறந்தன. இறைவன்
வருவதோ காண்கிளன். வாணு டுறப்பதே
சரதம் ! தகிரிக்குந் தலையென
விரத மீருந்ததும் விணுய விட்டதே !
விருத்தம்.

வண்டிருக்கு மலர்த்தாரான் வனசமல் தெடுத்தடியேன்
வகுத்த செப்பகை
கண்டிருக்கு மெனிலிறையுங் தாழாது சூழுமெனக்
கருதி யானி
கொண்டிருந்தே னித்துணையுங் கோதில்பெரு விரதமொன்று
குறித்து நின்றேன்
பண்டிருந்த விதிப்பயனைப் பாயநிலத் துள்ளவரியார்
பறிக்க வல்லார். (1)

தருமநெறி யுடையபெருந் தகையருளாற் றமியேன்றன்
றளையை கீக்க
வரும்வருமென் றெண்ணிவழி பார்த்திருந்தேன் வற்றுத்
வஷசக்குள் எானேன்
இருநிலத்தி லென்போல்வா ரினிப்பிரலார் பிரந்தாலு
மிடரு ரூப்கள்
பெருமைதிகழ் விஜயங்க ரிறைமகளாய்ப் பிறந்துபெற்ற
பேறு நன்றே. (2)

(வேறு)

பாதகன் றவரீணாள் பார்த்து நின்றான்
 எதினி யென்னுவ துள தீம் மாளிகை
 மீதிவர்ந் தகழியில் விரைந்து வீழ்ந்திவண்
 சாதல்ல ஸதினித் தாழ்க்கற் பாலதோ.

(3)

(விசுவாதன் வீதியில்வர காஞ்சனை மேலும்வருந்த.)

கண்டது முண்டுகொல் கணித்த செய்கையும்
 கண்டகர் நாடிதைக் கண்டறி வார்கோலோ
 பெண்டனி மூக்குளம் பேதுறு மோவெனைக்
 கொண்டிட நாதனுர் குறித்துற் றூர்கோலோ.

(4)

விசுவ.

நேரிசையாசிரியப்பா.

கொண்டிட நாதனுங் கூடின னென்றாள்!—
 ஒண்டொடி யாரோ? ஒதிமம் போல
 உலாவுத லொழிந்தய லொதாங்கி வருந்தி
 நிலாமுற் றத்து நின்றன டனியே (காஞ்சனையை நோக்கி)
 காஞ்சனை!—.

காஞ்ச. (கீழ்நோக்கி) யாரது?— காதல!— நாத!—

விசுவ. ஆம்! சிறை மீட்ப வறிந்து வந்தனன்.

வருந்தேல். கொள்க மனத்திடம். மாளிகை
 இருந்தே யுன்னை யெளிதிற் கொள்வன்!

காஞ்ச. மாளிகை யிருந்தேன், வளைந்த தகழியும்;
 மீனுவ தெப்படி?—

விசுவ.

விசுவ னுன்பாற்;

கயிற்றே ணியைக் கையிற் பிடி த்துச்
 செய்ய துவசஞ் சேர்த்திய தூணில்
 செவ்விதிற் கட்டுக. சேரமற் றேர்முனை
 யிவ்விருக் கத்தி லிறுகப் பிணிப்பன்.

அன்னது கூவி லமமத்த வேணிபோல்
 துன்னும்; அஃது துப்புடைத் தாகுமோ
 வென்று கானுமா றேறுவ ணிறங்குவன்!

பின்றை யவ்வழி பிடித்துச் சுருக.—

ஜீவராய்!— (ஜீவராய் கயிற்றேணியை பிரவேசிக்க)

வருக, சிக்கிரங் தருக!

(கயிற்றேணியை வாங்கி)

பாலையே ! யெறிவன், பற்றிக் கொள்காலே !

[கமிற்றேணியின் மற்றோர் முனையை விட்டெறியக் காஞ்சனை பிடித்துக்கோள்ள.].

நன்கு ! நன்கா நாட்டிய தாவரிலை
வன்புடன் கட்டுக.

[காஞ்சனை தூணிற்கட்ட, விசுவாதன் மற்றோர் முனையை மரத் திற்கட்ட]

வாக்கயிற் ரெணி

அமைக்க தழுடுகே ! பரிவை ! சாண்டி.—.

(விசுவாதன் ஏணி ஏறிச்செல்ல)

காஞ்ச. சுதைமையொடு விரதநான் கைக்கொண் டதுங்கள் வரவைத் தந்தது. வருக மெல்லவே ! .

(விசுவாதன் நிலாமுற்றத்துக் குதிக்க)

விசுவ. அரிவை ! கயிற்றி வழங்கு செல்க—

நாட்டஞ் சிதைறால், நண்டி !— காஞ்சனை !

காட்டிலை தவறைல், களிர்க்கை பிடியும்

தன்ரோல்; இறங்குக —

[காஞ்சனை ஏணிவழியேயிறங்கி வீதியில் வந்து]

காஞ்ச. (ஜீவராயனோக்கி) தயையுடைக் குரிசில் !

உள்பிணி பொழுதிக்கைஞக் குதவி செய்தனை

மறங்கட்டை நன்றி ! (விசுவாதன் இறங்க:

மன்னாவா ! வருக !

(விசுவாதன் வாகோயிருவி ஏணியைவெட்ட)

பிறப்பின் பயனைப் பெற்றன வாடியேன் !

விசுவ. அரிவை ! இவனுற மழுகுடைத் தன்று.

விரைவினிற் செல்லுதும், விவம்புவன் கோராய் !—

உன்னையான் பீட்க வுதவி புரிந்தவன்

இங்கர்த் தாணைக் கிறைவன் ;—என் ஒழுமன்

சலாபத் காண்பைன சாருதும். அவனை

யலாண்மற்றிருந்து ரதிந்திடா ரிதைன !

ஆதலி ஊருவங் கரங்தவன் விரைக்கு

போதலே நெறியாம் ! சுனுக வென்னுடை,

பெண்னெனு முருவம் பிறராறி யாமல்.

(விசுவாதன் தன்னுடைக்னைக் களைந்துகோடுக்க)

நன்னாவன் யானும் நன்பன் ஜீவராய்
ஆடையைத் தமித்தே !

[காஞ்சைன விசுவநாதசீனப்போல் வேடமாற விசுவநாதன் ஜீவரா
யைப்போல் வேடம்பூண]

ஜீவரா. யருமைத் தோழ !

வேடம் பூண்டூர் ! விளங்கிமூ தனக்கு
முன்போல் வேட மொப்ப நின்றேதே !

காஞ்ச. நின்போ ஒருவம் கேர்ந்தன ஞாகன் !—

விசுவ. காதல ! ஆக்கு கழகை நில்லாய் !

போதுவம் நாங்கள் ; புகுந்த பின்னர்
இழைக்குஞ் சூழ்ச்சியா லெமூந்துசீன
அழைப்பவன் சேவக ஞகீ வருகலே !
ஜீவராயைத்தனியீய விட்டு இருவருஞ்செல்ல)

கவம்—3. முற்றும்.

காலம்--4.

இடம்—சலாபத்கான் வீடு. காலம்—வைகறை.

(நார்ஜிலூனும், காஞ்சைனயும் உரையாட)

நேரிசையாசிரியப்பா.

நார்ஜி. வார்டுனற் கிருட்டிசீன மருங்கு திகழுஞ்
சீரார்டூர் தன்னிற் கீழன் றி வளர்ந்தேன.
தாதை பெண்ணைச் சாஸ்பத் கானுக்
கீத லெண்ணிரி யிருந்தனன். சல்தான்
குட்புஷா தம்பி கூலியி மாதுஷா
உட்படுத் காத அடையனு யுற்றே
தவர்ந்தெனக் கொண்டு கடுகினன் கிருட்டிசீன.
தவத்தின் பாண்மையால் நையலே, உன்றன்
நாத ஞங்கு நண்ணினன். அறிந்து !
வேதனை யொழித்து விடுத்தனன் பதிக்கே !—
அன்னவன் செய்த வரிய நன்றியை
என்னருங் கணவனும் யானு மறவேம் !—
உன்குறைத்திர்த்தே யொழித்தனன் சிறை
மென்ப துவற்கோ ரெளிய செய்லே !

நாதனுஞ் சிறந்த நாயகன். அவனது
காதலுக் கேற்ற காரிகை நியே!—
கேளாடி காஞ்சனீ! கேளி ரெனக்குமுன்
நாளிலென் படிவ நலத்தைக் கண்டு
நுவலரு நாமம் நூர்ஜீஹா வென்றே
நவின்றனர். நங்கை! உன் னலத்தையிப் பொழுது
நோக்கி அனக்கு நூர்ஜீஹான் ஸேஹவீன்
ஆக்கிய நாம மனித்திடத் தகுமால்!—

[விசுவநாதனும், சலாபத்கானும், சேவகனைப்போல வேடந்
தரித்த ஜீவராயும் உள்ளேவர்]

சலா. எடுத்த வேடம் இராய! நி களைக!—
கொடுத்த் வாணைபோற் கொணர்ந்தனன் மேறுமுனை
நாதனே! வைகறை நண்ணிய தாதலின்
போதலே துணிக!—

விசுவ. போதலெவ் வகையே?

நூர்ஜீ. ஐயரே! நீவி ரகல்வதே குறித்தீர்!
மெய்யன் புடையார் விலகல் கொடிது!

விசுவ. அப்ம! நீ யுரைத்தது மன்னின் மிகுதியாம,
எம்மனேர் நிலைமை யிருந்த தறியாய்!

சலா. நூர்ஜீ! யன்பு நுவலக் காலமோ?
பார்ப்பவரறியாய் பான்மையி விவர்கள்
இன்னே யெழுந்தன ரேகுத வினிதே!

நூர்ஜீ. கண்ண வின்மொழிக் கயிரவ வாயாய்!
என்னை மறப்பையோ? ஏக்கின யாயினும்
உன்னை மறவேன்! உனக்கியான் கடிதம்
எழுதுவ நூர்ஜீஹான் ஸேஹவீ னென்று;
பழுதிலா நண்பு பாலித் திடுவாய்!

காஞ்ச. எம்மலை நகர்க்கியா மேகுவ மாயினும்
அம்மணி! உன்னையு மறப்ப தாகுமோ?

விசுவ. நன்ப! இருவரே நாடி வந்தனம்!
பண்படு சொல்லியிப் பாவை தண்ணெடு
ஆவ ராகினேம்! மூதார் கடக்க
லாவதோர் கரும மகத்தி அன்னினன்:—
என்னுடை காஞ்சனீ யேற்றுப் போதத்,

தன் னுடை தன்னீயே தரித்த நண்பனே
இனதெழி லாடையே யுத்துக், காலென
மனமெனக் கடக்குமுன் வயப்பரி யேறி,
நியுடன் போங்கு நெறிக்கொள் விட்ட
தேயு மாறே யெழுவ தெண்ணினன் !
உபாய மிதுதான் உன்மன மேற்குமோ ?

சலா. (சிரித்து)

சபாஷ் ! நாதனே ! தந்தன னுடையும் ;
தரித்துக் கொள்கீ ! சலாபத் காலென ;—

[நூர்ஜஹான் சலாபத்தானுடைகளைக் கோண்வேந்துதர]

விசுவ. சிரித்து நூர்ஜஹான் சிருடை தந்தனள் !

வாங்கினன். உடுத்துரு மாறுவன். நூர்ஜஹான் !
பாங்கிக் கென் னுடை பண் னுக !

(நூர்ஜஹான் காஞ்சனைக்கு விசுவாதன் வேடம்பூட்ட, விசுவா
தன் சலாபத்தானுடைகளைப்பூண)

தோழனே !

கூத்தெலாங் கண்டு கொண்டனை புண்ணகை !
காத்திருப் பவர்கள் காவலைக் கடந்து .
போவதற் கான புக்குரை யுளதேல்,
ஈவதுன் கடனும். எனக்கது பயிற்றுவாய்.

காஞ்சனையும் விசுவாதனும் முறையே விசுவாதன் சலாபத்.
கான்போல் வேடம்பூண்டு ஜீவராயுடனிற்ப]

சலா. என்னைப் போனாரு வெடுத்த தன்மையால்,
அன்னதற் கிங்கித மறிதல் வேண்டும்.

உருவிலு மொத்தாய் ; புரவியும் பெற்றுய் ;
இருளிலு மறியா ரென்னிலும், வாயிற்
காப்பவர் இங்கிதங் கழறுவ ராதலின் .

ஏய்ப்ப தியலா ! தெதிர்மொழி கூறிச்
செல்லுதல் சிராம். செப்புவன் கோடி !—

சொல்லுவர் வீரர்கள் தொழுதுனை நின்றி,
“துதாபஜூஸ் துதாநஹி

முகம்மது பஜூஸ்பீர்நஹி”

என்றே, அறிவுடை யேந்தலே ! அதற்கு

“மக்காபஜூஸ் மாவாநஹி”

பாலேஹ் ஜாநே ராஜா சோடியே”

ஏன் முரை தருக!—எயிற் புறவாயில்
நின்றவ னியானென விளைத்தென் மொழிக்கு
நேருரை வழங்குக, சிறுத்த முறையே;—
“துதாபஜாஸ் துதாநஹி
முகம்மது பஜாஸ் பீரநஹி

விசுவ. கேசவன் பஜாஸ் சகன் நஹி
தேசிகன் பஜாஸ் தேசிகன் நஹி—

சலா. (புன்னைக் கேய்து)
இடக்கிது விடுதி யிஞ்சியின் காவலைக்
கடக்க லாவதோர் கட்டுரை கழுதி!

விசுவ. “மக்காபஜாஸ் மாவாநஹி
பர்வேர் ஹாநே ராஹா சோடியே”

சலா. அச்சா!

விசுவ. தோழி! அதித்தது வைகறை;
இச்சா ரெமுந்தியா மேகச் செய்க!

(சலாபத்கான் வெளியே செல்ல)
அரசன் புதல்வி யாதவிற் கொய்ப்பினைக்
குரகத மூருதல் கூடு மாயினும்,
ஆனுரு வழைந்தனை! அன்னதற் கேற்பக்
கானுமா றெவருங் காப்பதுன் கடனே!

(சலாபத்கான் உள்ளேவந்து)

சலா. நாதனே! குதிரைகள் நயந்து நின்றன!
போதுக நண்பொடும் போலந்தொடி யோடும்!

காஞ்ச. செம்மலு நியுஞ் செய்தன மறவேம்!
அம்ம! எங்க ஜனிநகர்க் கேகுதும்!
விடையுங் தருதி!

நார்ஜு. விவங்கிமை! செல்லுக!
குடைகெழு வேந்தன் கொடிமதில் கடந்தே!

(சலாபத்கான் நார்ஜலூஞேடு செல்ல)

விசுவ. துன்னுலாம் வருக! தோகையே!
செந்தெலுங் கண்ணலுஞ் செழித்துள நாடே!
களம்—4. முற்றும்.
அங்கம்—3. முற்றும்.

அந்தம்—4

களம்—1.

இடம்—விழுயங்கரம், அரசன்கோலுமண்டபம், காலம்—நண்புகல்.

[கிருஷ்ணதேவராயர், குருபக்க, சாலுவதிம்மன், இராமராஜன், அச்சுதப்பன், விசுவநாதன், ஜீவராய் முதலானவர்கள் வீற்றிருப்பு] (பாண்டிவாசியோருவன் சபையை வழன்து).

நேரிசையாசிரியப்பா.

பாண்டி. நானிலம் புரக்கு நாயக ! நாகமன்

செனையோ டெமுந்து சேகரச் சோழனை

மாளிகை தன்னிலே மாய்வுறச் செகுத்து

மீனிபோல் மதுரை மேஹிச் சந்திர

சேகரன் றனக்குச் சீர்முடி புனைந்தனன்.

சாகரஞ் சூழ்ந்த தராதல மெல்லாம்

இன்பக் கடலி லேமாந திருந்தது.

மன்பதை யோங்கி மகிழு நாளில்,

வள்ளுவ வென்றாள் மாநகர் வீதியில்

உள்ளங் கலங்க வொருபறை சாற்றினன் ;

யாதெனக் கேட்டேம் ; “ இறையித் தெறினுன் ;

ஆதலிற் சிறையிட் டாதன மேறினும் ;

என்று முரச மெற்றுக யாவரும்

‘இன்றே யுணர்’ வென்றார் கட்டளைப்

படிடம் டாம்டாம் படம்டம் டாம்டாம்

அடிப்ப னென்றனன், அரச ரேரே!

இடியே றண்ட நாக மேப்பக

கொடியோன் சாற்றங் கூற்றுக் கஞ்சினைம் ;

பாண்டியன் செய்த டாவம தாகுக ;

ஈண்டிவ னேனு மின்னரு ஞடனே

அரச புரிவனே வறிகுவ மென்றே

இரசி யொழினைம் ; வீணிவ ஸ்தி !

கிருஷ். ஆ! ஆ! கொடிதே! அரிய நாதனை
 ஏவாக் கொண்ட விவங்செய விதுவோ?
 நூன் சிகாமணி! நந்தா விளக்கு!
 மானமே பூணை மதித்து நடக்கும்
 சீரியன்! செய்கையுஞ் சின்தையு நல்லான்!
 ஆரியன்! நாதனை யருங்குல மகனுயப்
 பெற்ற தந்தையும் பேதுற வாகுமோ?
 கொற்றுமோ? நீதியோ? கோன்மொழி நிற்றலோ?
 கூறுத திம்மவோ! கொடிது! கொடிது!

திம்ம. ஊறிய ஒசுழினுப்! ஒன்னலர்ச் செகுத்து,
 வீரமும் வாகையும்வேர்ந்து, வளைந்த
 ஓப்ரணிப் படையின் பெருமிதங் கொண்டு,
 ஊரரா முடிபுனை யொருவ னுண்ட
 காரஞ்சுப் பொழிலு நீரஞ்சுத் தடமும்
 ஷகர ராகுதி பொழிதரு சாலையும்
 வாசநா ரேதியர் வத்யுமா லயமும்
 அழகுறப் பொருந்தும் வழுதினா டதனைத்
 தன்னடிப் படுத்திய தன்மையாற் றுணைவர்
 இன்னுறை கொள்ளுப் பீதந்தேர் கிலனுப்
 பிருந்தனன்; செல்வ மெழுதரு மாயின்,
 திருந்திய நீதியுஞ் தெய்வமும் பேணேன்;
 சுற்றமுங் துணையுஞ் சொல்லுங் கொள்ளான்;
 வெற்றியே கருதுவன்; வெம்பகை யெண்ணேன்;
 என்பதில் வுலக வியல்பா மென்பர்!
 தன்புகழ் துடைத்துத் தரணிப்! நினக்குப்
 பழியுஞ் தந்தனன்.

இராம. செழியன் பித்தே
 வழுதினா டான வழியைத் தந்தது.
 நாகமன் பித்தோ நமக்கு வெற்றியும்
 வாகையுஞ் தந்து வழுதிபத் தொழிக்கும்!

குருபக்க. அப்ப! நின் மொழிமிகச் செப்ப முடைத்தே!

கிருஷ். செப்பரும் பகைவர் சிற்றமிக் குடைய
 துருக்கா தாமெனத் துணிந்து நின்றேன்;
 விருப்புடை யாரும் விரோதி யாயினர்!

கண்மணி காஞ்சனை கடுஞ்சிறைப் பட்ட
எண்ணருந் துண்பாம் இரிந்ததிக் குரிசில்
நாதன் புரிந்த நன்றியால் ; நாகமன்
ஏதங் களைந்திவிவிடரினைத் தொலைத்தவன்
தலையைத் துமித்துத் தருபவ ரிலரோ ?

(சபையோர்கள் மேளனமாயிருப்ப)

விசுவ. அலீகட அடுத்த வவனியைப் புரக்கும்
இறைவனே ! யவையி லிலரோ வொருவரும்
அறநெறி கடந்த பகைவளைய யடக்க ?
பேசா திருப்பது பெருமை யுடைத்தோ ?
கூசா தரசன் கொடுத்த வாணியைக்
கடந்த வெந்தைபைக் கடிந்து கொணர்வீன்
படர்ந்து செல்வன் படையுடன், பார்த்திப !

கிருஷ். இன்னதே வீரம் ! இன்னதே வார்த்தை !
இன்னதே பெருமை ! இன்னதே புகழும் !
இருந்தா ரஹவயோர் ! எதிர்மொழி கூறிலர் !
இருந்தார் மார்ப னிவனலா தொருவர்
இப்பெருஞ் செயலை யிழூத்த லொண்ணுமோ ?
ஒப்பரு மனமச்ச !

(திம்மனும் அரசனும் தனித்துரையா—)

திம்ம. உயர்மதி யுடையான்,
நல்வழி பிறதான், நாதன் ; ஆயினும்
செல்வழி யொன்னலர் சேர்ந்தவன் மதினயக்
கலைப்பர் ; கலைத்தாற் கல்லுங் கரையும்.

கிருஷ். துலைமுக மொத்த தூமதி யுடையான்,
ஆதலி னுத னயன்மொழி கொள்ளான்,
போதலே நன்கு !

திம்ம. போதக மனையான்
அறந்தலை நிறுத்தி யப்பளைத் திருத்தித்
திறமுற வெற்றித் திருவொடுந் திரும்பும் !

கிருஷ். (சபையோரை நோக்கி)
நாதனே செழிய னகர மேக
மேதகை யோனென விளம்பின னமக்சன் ;
எமக்கு மதுவே யென்னம் ; அவையோர்

தமக்கு மிதுவே தழைத்த கருத்தெனத்
தோற்றும் ; ஆதலின், (விசுவாதனை னோக்கி)
ஓரூண்றலே ! யின்னை

ஆற்றற் படையுட னணிவசுத் தேருக,
உந்தை மறத்தொழி லொறிந்து,
செந்தமிழ் நாடு சிறப்புற் ரேங்கவே !

களம்—1. முற்றும்.

களம்—2.

இடம்—சோழவந்தான்புறத்து இறுத்தபாசறை. காலம்—மாலை.
நிலைமண்டிலவாசியப்பா.

விசுவ. (தனியேநின்று)

உலகெலாம் புகழு வுடம்பெடுத் தவர்கள்
அலகிலா விளோயாட்டாடுமோ ரீசன்
அணைத்த வறநெறி யாற்றினின் ருடே
சமைத்தமா தவரெனச் சாற்றும் பெரியோர் !
அடியேற் குலக வனுபவம் பலவாம் ;
முடிதரித் துலக முறையினே டாஸும்
மன்னவ ரவையு மாந்த டீட்டமுந்
துன்னலர் படையுஞ் சூழ்சியும் வஞ்சகர்
கூட்டமுஞ் சீரியர் குழுவும் பற்பல
நாட்டி னியற்கையு நன்குணர்ந் துள்ளேன் ;
மாக்க ஞானும் வல்லிருட் கானில்
ஊக்க முடனிருந் துலவுகா மாதி
வருத்தும் ; அப் பேய்கள் வசப்பட் டார்பலர்.
கருத்தற நெறியிற் கலந்து தூண்ட
நன்மையை யிழைத்தவர் நல்லவ ரெண்பதே
என்மனத் தெழுந்த விசைப்பருங் காட்சி !
ஆதலின், யானு மன்னவர் காட்டில்
போதர லமைந்தும், புன்னெறி புகாமல்
நன்னெறி நாடி நலங்கொளக் கருதினன் :—
என்னவென் றுறைப்பேன் ? எழிலார் மாடமும்
தோரண வீதியுஞ் தோகைவாழ் பொழிலும்
ஆரண மோது மந்தனை ரிருக்கையும்

தமிழ்லை வளர்க்குஞ் சாலையுஞ் செறிந்த
அமிழ்திலு மினிய வகன்புனல் வைகை
வளநா டீற்ற வாண்பெருஞ் செல்வம்
உளநா டீற்றதா இயரறந் துறந்து
மன்னவ ரைணயு மறந்து சரண்புகு
தென்னவன் ரைணயுஞ் சிறையிடை வைத்தான்
தந்தை ; அன்னவன் ரைணயடக் கென்று
கந்தடு களிற்றுக் காவல னென்னை
விடுத்தனன் ; வந்தேதன் . வெம்போர்க் களத்தில்
படுத்துவ தோவெணப் பயந்த நங்தையை ?
துறப்பதோ வாணை ? தொன்மை யறத்தை
மறப்பதோ கொடிது ! மன்னவன் பார்த்தனை .
தந்தையுங் நமயனுங் தம்பியர் பலரும்
விந்தைகற் பித்த வில்லா சிரியனும்
ஆர்வ மிக்க வரசரு நிறைந்த
போர்முனை நின்று பொருவ தொழிற்து
வருந்த வன்னவன் மயக்க மொழிந்து
திருந்த, மாபவன் செப்பிய மொழியை
யாவரே மறப்பர் ? ஆதலி னவனி
காவல னிட்ட கட்டளை ; படியே
நிற்ற லறனென சிளைந்து நின்றனன் !—

(ஓர்வீரன் பிரவேசம்)

வீரன். வெற்றிவே விறைவு ! னிழுந்துணைப் பெற்ற
தாய்மணிச் சிவிகை தனிலமரந் திங்கு
வாயிலில் இறங்கி வரவுரை யென்றனன்.

(மங்கம்ம உள்ளேவர)

விசுவ. (பணிந்து)

அம்ம ! வருக ! அலகிலா நாட்க
ஞும்மைப் பிரிந்தேன்.

மங்க. உணைப்பிரி துயரால்
நாலும் வருந்தினன், நாதனே ! மதுரை
மாநக ரூரூது வழியிடை னின்றைன ;
எனிது ? தந்தையு மிரங்கி னின்றனன் !

விசுவ. கோனைழிற் படைதளைக் கொண்ட ஜீவரஷ்
தந்தையைப் பொருது தரும நெறிமூர்

புஞ்சியிற் புலப்படப் புகல வந்தனன் ;
அவனுடன் போந்தன என்னையே !

மங்க. அப்பனே !

எவனுடன் பொருவது ? எவனவன் பொருவது ?
எனவன் பொருவது ?

விசுவ. எந்தை நன்னையி

தானகன் ஒனைனாத் தராபதி கேட்டுச்
சீவ ராயனைச் சேரினபோட்டுப்பினன்.

மங்க. ஆவ தென்னினி ?

விசுவ. அரும்போர் விளையும் !

மங்க. நியும் பேருடை நிற்ற வையுமோ ?

விசுவ. ஆயே ! அறநெறி யாற்றுவேல கடனும்.

மங்க. தந்தைக் கறண்வழி தனையன் பகர்வதோ ?
விந்தை ! விந்தையே ! வேண்டாம் ! கொளாய் !

உலகியல் முற்று முன்னிலு மறிந்தவர் ;—

நலனைனக் கொண்டு நயந்து செய்தனர் ;

ஆதனென, போக்கதோழி வகற்றி யுன்றன
தாநைதீயா டிணங்கித் தாரணி காக்குஞ்
செல்வம் பெறுதி.

விசுவ. (சேவியப்போத்தி) சிவசிவ ! போதும் !

கல்வியு மதியுக் கைவரப் பெற்றது

அறநெறி விட்டு வாணவத்த மானதோர்

மறநெறிக் கீதுவாம் வாழ்க்கை பெறுயோ ?

தந்தைதாய் மொழியைத் தாங்குத லெனக்கு
முந்தையோர் மொழிந்த முழுமறை யாயினும்
அறனலா தியற்றற் கடியேன் பொருந்தேன் !

மங்க. விற்பனை மதலாய் ! வெற்றி மடந்தையும்

அரசச் செல்வமு மாக்கமும் பெயரும்

விரசவார் வணங்கும் வீரமுங் கீர்த்தியு

நின்னுடைச் செல்வமாய் நிலைக்கக் கண்டு,

மன்னவன் ரூயென மாநிலங்கு ரூ

நல்வினை யென்வயி ஞடிய வன்றே,

மல்வலித் தின்டோண் மகனை ! பாக்கியம்

அடைந்தவ நாடேவன் ?

விகவ.

அம்மணி ! யஷபேன்

கடைப்புறங் காவல் காவலர் செலுத்தப்
 பாவலர் புகழப் பனிச்குடை யதன்கீழ்
 எவல ரீறைஞ்சும் இறைமக னயின்
 பாக்கியம் படைத்துப் பலபல போகமும்
 ஆக்கிய வின்பழு மடைந்து மகிழ்வையோ ?
 அன்னையே ! விஜய நகர மதனில்
 மன்னவர்ப் பயந்த பாதவப் பொன்டிர்
 நின்வயின் மிக்க நீய முடையர்
 இன்பழு நலமு மெண்ணாருஞ் செல்வழும்
 ஆடையுங் கலஞு மரிவைய ராயழும்
 மேடையு மாடழு மென்மலர்ச் சோலையும்
 சில்லென்க் குளிர்ந்த சீதன செக்கையு |
 மெல்லென மேனி வீச தென்றலும்
 இன்னிசை யின்பழு மெதிர்ந்தன வாயினும்,
 நன்னிலை தங்னயுள நாடிற் றிலைபால்,---
 என்றவர் கூறின ரென்றுநீ பசர்ந்தன
 அன்றே மறந்தனை யன்னுப் !

மங்க.

பாலக !

நின்மொழி யற்மே யாயினு மாகுக ;
 என்னுரை கேட்டியேல், இவனுறு தாளையோ
 டணிமதிற் கூட லடைந்தில வரசாய்
 மணிமுடி மன்னவர் வணக்கவீற் றிருப்பாய் ;
 அரசதந் திரமு மன்னடை !

விகவ.

அழகிதே.

அரச தந்திரம் ! ஆருனக் குரைத்தார் ?
 பேதைமை கொண்டு பிதற்று கிண்றைன ?
 மோதுறு படையுடன் முனைந்து மன்னவன்
 நாளையே போரில் நலிய வந்திடும்
 வேலோயித் தந்திரம் வெல்லுமோ ? பேதாய் !
 அன்றியு மனுமுறை யாட்சி செய்யு
 மன்றன் மாலை மன்னவர் மதியார்,
 துன்பமே சுற்றும், துரோககிள் தளையால்
 மன்பதை விரும்பார், மாநர கெய்துவம் ;
 ஆதலி னின்னுரை யகற்றற் பாலடே !—
 போதுன !

மங்க. (மிக்கசினங்கொண்டு)

என்னுரை புல்லிதென் றிகழ்ந்தனே !

நல்லது ! போர்த்திறம் நாடினை ! நீவிர்

வெல்வதுங் தோற்பதும் விளங்கு நாளையே !

(மங்கம் மேலியேசெல்ல)

களம்—2. முற்றும்.

களம்—3.

இடம்—சோழவர்தான்பூர்த்து வெற்றிடம்· விசுவநாதன் பாசறை.
காலம்—மாலை.

[இரண்டேபோர்வீரர்கள் ஓர் புலவனை யிழுத்துவந்து]
நேரிசையாசிரியப்பா.

1-ம் வீர. நீவிரோ புலவர் ? நீவிரோ புலவர் ?

ஓமணிய களிகையும் விதானச் சிவிகையும்

விருதுரைப் பாரும் விரன்மோ திரமும்

அரைதனிற் பட்டும் அமைந்தமுன் டாசம்

மன்னவு நியாரு மதித்தன ராசி

யன்னவு ரனித்ததோ ராரமுங் தாசம்

அவண்கொலோ வைத்தீர் ? ஏட்டுச் சுவடியுங்

தவறிய தெங்களே ? தப்பறை யுரைத்தீர்,

நீவிரோ புலவர் ? நேரவர் விடுத்த

ஏவல னீயோ ! யெம்படை யாற்றலு

நேர்மையுங் கண்டு நிருபற் குரைக்க

நீர்த்திவண் வந்த நீவிரோ புலவர் ?

நாகமக் குரிசில் நலமே ? சந்திர

சேகரன் ரூதுஞ் சிறைதனிற் சுகமே ?

வஞ்சமுங் களவும் வயங்கு சூழ்ச்சி

நெஞ்சடை யொற்ற நீயோ புலவன் ?

புலவ. அன்புமிக் குடையீர் ! அடியோ பொறுக்கிலன்,

முன்புனி வீவந்தர் மூவரும் வழங்கிய

வநிசையா அயர்ந்தென் வானிதி பெற்றேன்

புரங்க யாளையும் புரவியுங் தேருங்

காணியு மில்லமுங் கைவரக் கண்டேன் ;

வாணியுங் கமலையு மருமகள் மாமி

யானதோர் வழக்கா ஸடியன் பொருளொலாம்
போனவா கண்டேன் ; பொல்லா வறுமைனோய்
வந்தெனைப் பற்றி வாதை கண்டது.
நொந்தனன், மனைவி நுவல கிற்றிலள் ;
குழங்கியுங் தாய்முகங் குழைந்து நோக்க,
பழனினை கொடித்து ! பரிந்தெனை மனைவி
நொக்க, நம்மிறை நொய்தினென் மிடியைப்
போக்கு மென்றிவன் போந்தனன், பாரீர் !
இந்திர னிருந்தன னிடையிற் கலையாய் ;
வந்திரு விழிகளில் வருண னமரந்தனன் ;
தேடுவும் வயிற்றினைத் தேடிப் புக்கணன் ;
வாய்வே யன்றி மற்றுண வறியேம் ;
தீரங் குறைந்து தேய்ந்தவில் வுடலைச்
சார மற்றதாச் சமனும் வெறுத்தான் ;
நிருதி போலு னிலவிய கொடையான்
நிருதுடை நாதன் விரும்பிக் குபேர
ஞக்கு மென்றிவ ணைடந்தனன், கேண்மின் !
தாக்கினிர், நாலோன் ! தவறுமோ வீசன்
னிதிவலி ; நிவிர் வேறூ யெண்ணினிர் !
பதமுறப் பாடும் பாவல னறிமின் !

(பாசறையிருந்த மற்றேர் புலவன் வெளிவந்து)
கச்சிப்புல. பாரடா வெளியே ? யாத்தா வரவும் ?

போரது முடிந்ததோ ? புகலுமின், இவரார் ?

2-ம் வீர. புலவராம ! தமிழைப் புந்தியாம் புளையால்
நிலையுறக் கண்டவர் ! நெருநல் வந்தவர்,
இப்புலங் துண்ணி யின் விசை பாடிக்
செப்பரு மிடிகெடச் செல்வமும் பரிசும்
பெற்றுள மகிழுப் பெருந்தகை யருளை
முற்றினு நாடி முன்னினர் ! யாங்கள்
போர்க்கள முற்ற பொருந்தார் தாதென
வீர்த்து வந்தனம், இருங்கவி வாண !

கச்சிப்புல. வம்மின் ! புலவீர் ! வறுமைனோய் துய்த்துக்
கம்மிய குரலுங் கந்தைச் சிதாரும்
இளைத்த மெய்ய மெந்திய கையுமாய்க்
களைத்து வந்தீர் ! காவலன் கண்டால்

இரங்கும் வருந்து மேழுமை யகற்றும்
அரங்க மேற்றி யன்புரை கூறும்.
மதுரைப்புல. மன்னவன் புகழை மருங்கிருந் துரைக்கும்
பன்னரும் புகழ்சால் பாவல் ரேறே!
இன்னுரை கேட்டேன் ; இன்னல்
என்னைவிட் டோடும், இன்ப நாடுமே !
(தானைமாலை)

பொன்முடி யரசவை பொலிதரும் புலவ !
மின்னெனி வடிவேல் வேந்தன் பெருமையைப்
போர்முனை யறிந்தேன், புகலுவன் கேண்மின் !
கார்முனைந் தெழுந்து காலாந் தரத்திற்
பீப்ரெர்லி யிட்டுப் பிறங்கு மாறுபோற்
பாருளோர் திகைக்கப் பலைக்கை நிட்டிக்
களிற்றின மொருபாற் கலந்து பிளிற,
ஆவித்தெழு நுரையொடு துள்ளு மலைபோற்
பாய்ப்பரிப் பந்திகள் படர்ந்து களைக்க,
வேய்வளர் மலைகள் விசையுட ணெழுந்து
தாக்குதல் போலத் தடங்தேர் முட்ட,
ஆக்கையிற் கூட்டி நடுங்க வெய்து
நாரியிற் கூட்டி நடுங்க வெய்து
வாரியைக் கலக்கு மந்தரம் போல
வீரர்க ணொருபால் வீரம் பகர,
கார்கடங் தப்பாற் கற்பக மாவி
விண்ணகர் திரிந்து விரிசிறை யுதறி
வண்ணம் பலவாய் வயங்கும் பறவைபோல்
கண்ணகன் களத்திற் காவலர் கொடிகள்
நண்ணியாந் தரத்தி நடகம் பயில,
ஓங்கலிற் றண்மதி யுதித்தெழு மாறுபோற்
ஹங்கலில் வெண்குடை துலங்கிமீ தோங்க,
வெள்ளாநீர்த் தரங்கம் விரிதலிற் கவரி
வெள்ளிவெண் கோட்டு வேழுமேற் றவழு,
செங்கிறக் குருதி சேண்படிந் தென்னப்
பொன்னிறக் கதிரவன் பொலஞ்சட ரளைந்து
களிற்றெடு புரவியுங் காலாட் படைகளும்
நனித்துறு தன்மையா னிலத்தெழு பராகாந்

திரள்விரிந் தாழிச் சிவந்து காட்ட,
 பரவையின் பரப்பிற் படியுங் தாரகை
 யினத்தினாக் கதிரினெதிரொளி போலத்
 தனித்தனி வீரர் தாங்கிய படைகள்
 தாஜையங் கடலிற் நவாவொளி வீசு,
 மேனிவந் தெழுந்து விரிதிரை போர்க்குங்
 கற்பாந் தத்துறு கார்முழுக் கென்ன
 விற்பால் விளக்கும் வீறுடைச் சங்கும்
 பேரியு முவகை பெரிதுறக் காட்டுங்
 தாரியம் பலவுந் துழியுஞ் சின்னமுங்
 கலந்து மயங்கிக் கல்லெனக் கறங்க,
 லீலமும் விசம்பு நிலைதடு மாற,
 நாகமன் சேணையு நாதன்
 வேகவெம் படையும் விரைந் தெழுந்தவே !

(வஞ்சிமாலை)

மழுங்க படைக விருகட லெதிர்ந்தெனப்
 புழுங்கு சினத்துடன் புருங்து பொருதவா !
 சொல்லவும் பெறுமே ? குலிருங் கொண்மூ
 கல்லகம் பொழியுங் கனமழை கடுப்பப்
 பெருங்கணை மாரி பெய்தனர் வீரர் ;
 மருங்குறு வாளை வாங்கிச் சிலவர்
 எதிர்ந்தோர் தம்மை யிருக் கூக்கினர் ;
 அதிர்ந்து நடந்தங் கறைகூ வினரைத்
 தண்டாற் புடைத்துத் தள்ளினர் சிலவர் ;
 கண்டார் கலங்கக் களத்தவிந் தார்பலர் ;
 அற்றகை வாங்கி யருத கைக்கொடு
 செற்றனர் சிலரைச் சிங்க வேறன்னார் ;
 தலையற் றனர்பலர் ; தாளற் றனர்சிலர் ;
 சிலையற் றனர்பலர் ; நிலையற் றனர்சிலர் ;
 தோள்பட் டனருந் துடைபட் டனரு
 நாள்பட் டனரும் வாள்விட் டனரும்
 பரிகெட் டனரும் படைகெட் டனருங்
 கரிகெட் டனருங் கணக்கிறங் தார்கள் ;
 வாலிமுந் தோழின வாம்பரி சிலவால் ;
 காலிமுந் திட்ட கலினமா பலவால் ;

துதிக்கை யிழுந்த தும்பிகள் கோடி ;
 ததுப்பின் மிழுந்த கரியினங்க் கோடி ;
 பாரோடிடங் தழிந்தன பலபல தேர்கள் ;
 ஆரோடிடங் தழிந்தன வலகிலா ஷிரானம் ;
 தட்டொழில் தனசில தடங்தேர் ; ! கொடிஞ்சிப்
 பட்டொழில் தனவாற் பற்பல திகிரி ;
 புகையொடு பரந்தவும் பொங்கெரி கான்றவுங்
 ககனமேற் சென்றவுங் களத்திற் பட்டவும்
 பரியினைப் பிளங்தவும் பதாதி சாப்த்தவுங்
 கரியினைத் துளைத்தவுங் காலெனச் சென்றவுங்
 தலைகளை யுடைத்தவுங் தரியலர் படையின்
 விலைகளைங் தனவும் நெடுங்குழாய் கான்ற
 கரும்பொற் குண்டுகள் கணக்கிறந் தனவால் !
 அருங்கவிப் புலவ ! ஆயிர நாவுடை
 யனந்தனும் புகல வாற்ற லிலானேல்,
 மனந்துணி வெய்துமோ ? மற்றுது கோடியால் !
 அடுத்தில் விருவ ரமர்க்களாந் தானை
 யெடுத்துமேற் செலவே, மிளைத்தோன் படைகள்
 வென்னிட, நாகம விலங்கு
 மன்னவன் வலையில் வந்தகப் பட்டதே !

[விசுவநாதனும், அரியாநாதனும் உள்ளே பிரவேசிக்க]

(வாகைமாலை)

வந்தகப் பட்ட மதுரை மன்னன்
 தந்திர மிழுந்தனன் ; தனயன்—இவரே
 ஆகுதல் வேண்டும்—அரும்போர் கடங்தோய் !
 சாகரஞ் சூழுந்த தராதல மெல்லாஞ்
 செங்கோ லோச்சஞ் செல்வம் பெறுவோய் !
 எங்கோன் ! என்னுயிர் ! எங்குறை தீர
 வெழுந்தகற் பகமே ! ஏதிலார் பகையே !
 தொழுந்தொறு மன்னவர் தொங்கன் மவுளி
 தோய்வுறத் தேய்வுறுந் தொடுகழுல் வீர !
 பாய்திரை யுலகிற் பழயநல் றறங்கள்
 நிலைபெற வந்த நிதியின் னிலயமே !
 விலையொரு காசு மேவப் பெறுத
 அன்னற் சிதாருங் தொடர்ந்த வறுமையு

மின்னற் படுத்து மேழையேன் வார்த்தை
யின்னுரை யருந்து மிருசெவிக் கேற்றங்
தன்னைப் பயக்குமோ? தமிழி புலவரைத்
தாங்குந் தண்ணவித் தடக்கை வள்ளால் !
வாங்கு வரிசிலை வயவர்தந் திலக !

ஆயினுங் கேட்டி! யரும்போர் விளைத்த
பெய்குனித் தாடும் பெரும்போர்க் களாந்தான்
சனைவளக் குன்றுகுழ் சோழவங் தானென்னும்
புனல்வளச் சிற்றார்ப் புறத்து வெற்றிடம் ;
சோழமா விகையிற் குழ்ப்பைட தொலைத்துச்
சோழனைச் செற்றுத் தோழமை கொண்ட
பாண்டியற் குரிமைப் படித்திய தாக
வாண்டினோர்க் கிதமுற வழிநயக் காட்டிக்
கண்ணிநாட்டதைனக் கவர்ந்த வீரனு
மன்னவன் பகைவன் ; வருதினி வாரிதி!
போர்த்திற மெம்மாற் புகல வொண்டுமோ ?
பார்த்தவர் திகைப்பர், பரிதிவா னவனுங்
கீட்டிசை யுதித்துக் கிளர்ந்து மேற்றிசீக்
கோட்டினை யடுத்துக் குறுகும் வரையில்
வெம்போர் விளைத்தனை ; விசம்புவோர் வியந்தார் !
கம்பித் துலகங் கடத்துறு கலம்போற்
சமுன்றது ! பகைவர் தூகிப் படைகெடத்
தழல்விழிப் பரியினந் தாவுறச் செலுத்தினை ;
அணிவகுத் திட்ட வனிகங் குளைந்திடக்
கணிப்பருங் குண்டுகள் களத்தி னுப்த்தனை;
குறுவ தென்னினி? குருதியா ரோடப்,
பாறுகள் சுற்றப், பல்பினைக் குன்றி
லலகைநின் ரூட, வலுகிநாய் தொடர,
நிலைபெயர்ந் தெங்கு நேரலர் தானை
பின்னிடைச் தோடப், பெட்டியிற் குறுநில
மன்னவர் வணக்கி வாலக்கையைச் சூடத்,
திருப்புயங் தன்னிற் றிருவிருந் தாட,
விருப்பொடு முரசொலி வெற்றியை விளக்க,
நாற்கடற் றூளை நாகமன் ரேள்வலி
தோற்புற் றன்னுய்த் துவண்டு நிறப்,

இன்றுநீ பெற்ற வியம்பரு வெற்றியைக்
குன்றிருந் தாங்கு குறிப்புட னேக்கினன் !
கண்டவா பகர்ந்தேன், காவல் ! வுன்னை
மண்டலம் பரந்த வாண்புகழ் சேர,
எண்டி சை மதிக்கு மிழைவு !
ஆண்டின என்னை யம்புயப் பொன்னே !

கச்சிப்புல. (விசுவநாதனைநோக்கி)

கவித்திற முடையார் கல்விமிக் குடையார்,
புவிக்கொரு திலக ! போரிடைக் கண்டநின்
ஞற்ற லைனத்து மழுகுறப் பாடினர் ;
ஏற்றன னிபானு மிழுசெவிக் கழுதாய் ;
துளையுப்பாடிக் தமியலர் மேற்செல
வேளைப் வாகையு மெழிலுறப் பாடினர் ;
ஆதவிற் பலவு ரநுவிய மாலையைக்
காதவிக் தவரைக் கண்ணியஞ் செய்க.

விசுவ. (புன்னகை செய்து)

புனைந்தனை காலை, புகழுந்தனை பெறிதா ?
அனந்தனி எறிவு மருங்கனிக் திறனும்
பெற்ற பெற்றியாற் பேசினை ; பென்பா
ஞற்றதோ வென்னில் ; ஒருசிறி தில்லேன் !
மதுரமே பெருக மனத் தினைக் கவர
இதழுற வந்திங் கின்னிசை பாடினை ;
கேட்டனன், நானுங் கேட்பக
கூட்டுற வாகக் கூடி வாழ்கவே !

(சேவகர் வெளியேறிறப் புற்றவர்பாசறைபுக)
காம்—3 முற்றும்.

காம்—4.

இடம்—பாண்டியன் கோலுமண்டபம். காலம்—காலை.
[விசுவநாதன், அரியநாதன், நாகமன், சந்திரசேகரபாண்டியன், குணவீரவர்மன், சோக்கலிங்கன் முதலானவர்கள் தம்தம் ஆசனத்தில் முறையே வீற்றிருப்ப.]
நேரிசையாசிரியப்பா.

விசுவ. (எழுந்து நாகமனைப்பணிந்து)

எந்தையே ! யித்துணை யேதிலார் போலுன்

சின்தை புண்படச் செய்தன பொறுப்பாய் ;
 அரச னைண்டு மற்றென்றித் துணிபும்
 விரதமாக் கொண்டேன் ; வினைப்பயன் கொடிது !
 சிறப்புற விருத்திச் சேவடி பணிந்து
 பிறப்பித் தவணைப் பெரிதுறப் போன்றுஞ்
 செய்தவ மிழங்கீதன் ? சின்தையு நொங்கேன் ;
 கொய்யுளைப் பரியினாங் கொணர்ந்தா லொருவன்
 கூறிய பொய்க்கதை கூடிய தென்பால் !
 ஏற்கூ தவழு மிருங்கடற் றுறைசேர்
 நகரமொன் றதனில் நாய்க்கி லொருவன்,
 பகர்விலை தனக்குப் பண்டம் விற்பவன்,
 அன்னவன் றனயன் அருங்கலை பயின்றேன் *
 மன்னவன் சுல்தான் மனத்தினில் மகிழ்ந்து
 தன்னகர் நிதியங் தலைவர்க் குதவி
 இன்னவா ஞைகன விசைந்தவன் ; ஒருநாள்
 பட்டினம் புகுந்து பற்பல வாணிகர்
 கட்டளைக் கல்லையுங் கைத்துலைக் கோலையும்
 முத்திரைர் படியையு முழுக்கோல் தனினையும்
 உப்ததறிந் தேகினைன் ; ஒருசா ஏமர்ந்த
 தந்தையை நோக்கித் ‘தனபனே யாமெனச்
 சின்தை செய்திடேல் செய்திற முணர்வான்
 ஆதலீன் முகத்த வளத்தற் கருவிகள்
 எத முருதன வேற்றிடு வர’ யெனப்
 பக்கத் துள்ளார் பகர்தரு காலையில்,
 நக்கனன் வலைகன் ; நனுங்னன் புதல்வன்,
 வாம்பரி பிழிந்து வந்தவன் கடையி
 லாம்பல கருவிக வாய்ந்தனன் ; பிழையெனக்
 கண்டனன், சின்தை கலங்கி யவற்குத்
 தண்டனை விதித்தனன் ; ‘கரும தேவதை
 தந்தைதா யெனவுங் தன்கிலை யெனவுஞ்
 சின்தை செய்யுமோ ? சிறிதுந் தன்னிலை
 தவறுமோ ? தந்தை ! தாளினை பணிந்தேன் ;
 எவரை யாகிலு மிப்பணிக் கிறைவன்
 ஏவிலன், இத்துய ரிட்டன ஜென்வழி !
 ஆ ! விதி தன்னை ஐயந் பொறுத்தருள்,’

என்ற தொழுதனன் ;—எனது நிலைமையும்
இன்றது சான்றதால் ! என்பிழை பொறுப்பாய்.

நாகம். மைந்த ! நீ வருந்தல் ; வாய்மை காத்தனை ;
உந்தையைக் காய்ந்ததா வொருவரு மேசார் ;
ஆண்டு முதிர்ந்து மாசைப் பெருக்கால்
எண்டிறை யானையை யிகந்தனன் ; நீயோ
தாங்கினை ; தவறாக தாய்மொழி தள்ளினை ;
பாங்குறு மரிய நாதன் பகர்ந்த
நன்மொழி கொண்டிலேன் ; நாத நின்சையல்
நன்கெனக் கொள்ளு நானிலம் !

இவ்வரா. நாகம்!

பிள்ளீசீய வியற்கை! பின்னது நினைந்து
குழுமவுறு வாரேற் குற்றங் தவிர்ந்தார்
மாந்த ரென்றே மாநிலங் கூறும்!
ஏந்தலுங் காட்ட வியற்றிய வினைதான்
தீதெனக் கண்டனை, தெரிந்த தன்மையால்
கோது மகன்றது; கொற்றவன் பொறுப்பான்!
ஆதலி னின்னக ரசா மிவரை
யாதன மேற்றி யமைவன செய்து
பெருமையோ பெறுந்து பெருநகர்க் கேக
வொருமையா யுன்னுதும்.

நாகம். (பாண்டியனை நோக்கி) ஒளிமணிப் பூணினும்!
சிறியேன் செய்த சிறுபிழை யாவும்
பெரியோப் பொறுத்தி!

சந்திர. பெறலரும் புதல்வணைப்
பெற்ற பெற்றியோய்! பிழை செய்திலை.
உற்றதை விலக்க வொருவரா லாகுமோ?
என்விதி யென்றே யெண்ணுத லொழித்து
நின்வயி னிகழ்த்த னியாய முளதோ?

விகவ. (அரியநாதனை நோக்கி)
அருமைத் தோழு! அகன்பொழில் சூழ்ந்த
விசிசனடைப் பெருமான் விளங்குங் கூடல்
நகரணி செய்து, நல்லதோர் நாளில்
தகைமைசா வரகைத் தமனியப் பிடந்
தன்னி லமர்த்தித், தாரணி மன்னவர்

மன்னவன் மகிழு மணிமுடி கவிப்பான்
கருதினன், கருதிய காரியங்கைவரத்
தருதிமன் வைற்குத் தக்கதோர் ஆணையா
யமைந்திவ ணிருத்தி, யணிநகர் நோக்கித்
தமருட னேகுவன் தாழ்த்திடல்.

அரிய.

கணப!

அன்னதே செய்கை! யாற்றுவன்
மன்னவர் மன்னை மாநிலங் தொழுவே!

களம்—4. முற்றும்.

களம்—5.

இடம்—விழுயங்கரம், கன்னிமாடம், காலம்—எந்பாடு.
(காஞ்சனையும், மதிவிலாசனையும் கழல்விளையாடிப்பாட.)
ஆசிரியத்தாழிசை.

காஞ்ச. உலகுறு முயிர்கண்மே லொறுத்திடு மவுனர்க
ணிலையுறு ரான்முன்னென் ரூடாப் கழல்
நிலையறிற் ராஞ்சவரென் ரூடாப் கழல். (1)

மதிவி. துஞ்சினு லென்னையவர் தொல்குலக் கிளைக
ஸாஞ்சலி லெழுந்திடுமென் ரூடாப் கழல்
இத்தகைய ரேதில்ரென் ரூடாப் கழல். (2)

காஞ்ச. தன்பகை யவர்ப்பொருது சாடி-ஞங் கருத்துறு
மன்பர்க் கெளியவனென் ரூடாப் கழல்
அண்டங் கடந்தானென் ரூடாப் கழல். (3)

மதிவி. நண்ணூர்க் கிடர்ப்பின்தா ஞுகிலுங் தனையெவர்
நண்ணினு மருள்பவனென் ரூடாப் கழல்
நாடுகள் புரப்பானென் ரூடாப் கழல். (4)

காஞ்ச. முண்டகக் கண்டிறந்து முப்புர மழற்படப்
பண்டுநின் ரூடினெனென் ரூடாப் கழல்
பாரியை தனக்கித்தனென் ரூடாப் கழல். (5)

மதிவி. பற்றல ரிரிந்துபாத பங்கயம் பணிந்திட
வெற்றிழுண் டிட்டானென் ரூடாப் கழல்
விச்சுவ நாதனென்றே யாடாப் கழல். (6)

நேரிசையாசிரியப்பா.

காஞ்ச. (பேருமுச்சேறிந்து)

எதடி ! மானே ! எவ்வர்பெய ரூரைத்தனை !
போதடி புனைந்தும் போதனை எருளிலள் !
புங்கவன் மனத்திற் புக்கிருங் தவனும்
ஏங்கரம் பற்றிலன், ஏழூயேன் விதிவசம்
ஏப்படி. விருங்குமீமா ? எந்திஷூழ யறியேன்.

(தனது மலர்க்கரத்தால் மதிமுகத்தை மறைத்துத் தேம்பியழி.)
மதிவி. செப்படி ! யெவ்வர்பெயர் செப்பினன் பேரை !

கைவளை கழன்றது ! கருங்குழல் சரிந்தது !
மெய்னியர்ப் புற்றது ! மின்னிடை மொளிந்தது !
மீமனி பரந்தது ! மெல்லவே யுன்னிறை .
மானமுங் கவர்க்கு மனத்தினிற் கரந்த
கள்வனு ரூரையாய் ?

(முர்த்தியம்மனும், கிருஷ்ணதேவனும் உள்ளே பிரவேசித்
தோதுங்கினின் ரூரையாட..)

மூர்த்தி.

கண்ணிதன் னுளத்தி

ஊள்ளுறை காதல னெருவளைச் சொல்லெனக்
கேட்டார், வருக ! கிஞ்சகச் செவ்வாய்
வாட்டடங் கண்ணி வார்த்தையா லறிதீர் !

**கிருஷ். இவண்மைறந் திருப்பேன் ; ஏழூநி மூண்ணாரே
இவள் கருத் திசைத்திலீ!**

**மதிவி. (காஞ்சனையேநோக்கி) ஏழுதரு மேனியாய் !
வஞ்சித் திதுவரை மறைத்து வைத்தனை !**

காஞ்ச. (நேடிதுயிர்த்து)

வஞ்சியே ! நெஞ்சனை வள்ளலை யுணர்கிலை !
மன்மத ஏழுகில் ! மதியினிற் சிறந்தோன் !

என்மனத் தெழுந்த வெழிலார் கற்பகம் !
ஏனியவர்க் கிரங்கி யின்னருள் புரிவோன் !

களிரெனத் தகையன் ! கல்வியிற் பெரியன் !
ஆற்றலின் முருகன் ! ஆடவர் திலகன் !

மாற்றமென் னுரைக்கேன் ? மதிவிலா சனி ! நீ
எவையெவை கூறினு மென்மனத் தெழுந்தார்க
கவைய்வை பொருந்தும், அணிவளைத் தோழி !

நாதனுர் பெயரை நங்கையர் நவில்வரோ ?

ஆதலி னவரே யார்வலன் ! (வேள்கித்தலைகுணிய)

மதிவி.

விசுவ

நாதனுர் பெருமையை நவில் வொண்ணுமோ ?

காதல் னவனே ! கலந்து வாழ்க !

காஞ்ச. (மிகுந்த ஆர்வங்காட்டித் தோழியைக்கடைக்கணித்து)

அவரையே மணக்கு மரும்பெரும் பாக்கியை

தவறு தெய்துமோ ? தையலே மலர்மகள்

இன்னரு டருமோ ? எனக்கு

மன்னவ னன்றி மஹாமக னெவனே ?

விருத்தம். (சோர்ந்து தறையிழ்சாய)

மூர்த்தி. வெங்கரீமத் தழுப்படிந்து வேகின்ற பசங்காடியே

விழுதுவை பெங்கள்

மங்காத செல்வத்துக் குறைவிடமே மாதரசே

மணியே போன்னே

இங்காரும் புகழ்ந்தேத்து பேங்கலையே மணக்குநல
மெய்தி நாறாஞ்

சிங்காரம் பகடத்துலகிற் றிருமாலுங் திருவுமெனச்
சேர்ந்து வாழி.

(என்றுகூறித் தன்தோழியைத் தறையினின்றேதேத்துத் தழுவினன்.)

மதிவி.

நேரிசையாசிரியப்பா.

மூர்த்தி ! யேதடி ! மொய்குழல் சோர்ந்தனள்,

வேர்த்த முகத்தாள், வேதனை யொழிந்து

காய்கண லடங்கக் கண்ணியை

ஆய்மலர் தூவிப வமனிசேர்த் துவமே !

(மூர்த்தியும், மதிவிலாசனியும் காஞ்சனையை யேதேதுச்சேல்ல.)

நேரிசையாசிரியப்பா.

கிருஷ். (தனியே)

அறியா திருந்தே னழுகியின் காதல் !

வெறியார் மாலையன் விசுவ நாதனை

விரும்பினள் ; விரும்பிய விருப்பின் படியே

பெருமண முடிப்பன் ; பெருந்தகை சாலவுழு

ஏற்ற முடையோன், எழிலோன் ;

ஆற்றலு முடையோன் ; ஆரவ னிக்ரே ?

(வெளியேசேஸ்ல)

களம்—5. முற்றும்.

களம்—6.

இடம்—விஜயங்கரம். இராஜஸபை. காலம்—காலை.

[கிருஷ்ணதேவன், சாலுவதிம்மன், அச்சதன், இராமராஜன், துருபக்க, சபையோர்கள் முறையே தம்தம் ஆசனத்தில் வீற்றிருப்ப]
நேரிசையாசிரியப்பா.

கிருஷ். ஆணவரீ ! கேண்மின். ஆணைமேற் கொண்டு,

சுவைமதுத் துளிக்குஞ் சோலையிற் றம்பி

தமிழினைப் பாடுந் தமிழகஞ் சார்ந்து,

கமையுட னிருந்து காலவற் கரசைத்

தந்து, தன் நந்தையைத் தன்னுடன் கொண்டு

வந்தனன் வாகை மாலை மார்பன் ;

நாத னின்குன் நாகம தீஞ்சும்

போதரும். அவர்கள் போதரு காலையில்,

நாகம னினழுத்த நவையினைக் கருதா

தோகையி னெழுந்துநல் ஊரைகளைப் பகர்மின்.

அன்னவ னிடத்தி லற்றதென் தீற்றும் !

(விசுவாநாதன், நாகமன், ஜீவராய் உள்ளேவரு)

இன்னே வந்தனர்—எழிலார் தடக்கை

நாத ! வருக ! நாகம ! வருக !

ஏதங் களைந்த னிராயால் வருக !

(முவரும் கிருஷ்ணதேவனை வணங்கின்றப)

என்னுரை யிகவா தெழுந்துமேற் சென்று

தென்னவ னுரிமை திருத்திய தீர !

அழகினின் மதன ! அறிவினிற் சேட !

இழழுத்திடுங் கைம்மா றென்னுள தம்ம ?

இவனைநன் மகனு யேற்றிடச் செய்த

தலையே பெரிது ! தானையின் றலைவ !

இவனுறு மாதனத் தினிதி னமர்க !

நாகம. பவத்தொழில் புரிந்தேன் ; பார்த்திவ னுணையைக்

கடந்தவ ஞேனன் காவல ரவையி
கீடந்தரப் பெறுத லேற்குமோ ?

கிருஷ். நாகம !

செண்றது கருதேல் !

நாகம. செப்தது பொறுத்தி !

இன்றி. பணிந்தேன் ! எளியென் மனமிக
நொந்தனன். ஐய ! னோதலைத் துடைத்தி.

கிருஷ். சிந்தையிற் கலவை சிறிதுங் கொள்ளேல் ?

பன்னெடுங் காலம் பழகினென் ; பகையை
உன்னுடை வளியா லொழித்தனன் ; உயர்ந்தேன் ;
அத்துளை நன்மைபை யறியா திருப்படேனு ? .

இத்துளை யெளிமை யிழசத்தனை வீர !

இன்னருள் வேண்டிலை ; யென் நூற் வளித்தனன்.

குருபக்க. இன்னருள் புரித ஸிறைமருந் கியற்கை

எண்பதற் கேற்ப விண் னுரை காறிலை ;

நின்னருள் வாழி ! னேயனும் வாழி !

திம். னேயனுந் துண்ணல் னேர்ந்த காலையில் .

ஆபநற் றலையனு மரும்போர் முனையிற்

சிங்கவே ரண்ன சிறந்த தலைவனுந்

துங்கபத் திறையுந் தூக்கையு நாணை

நகரங் காக்கு நற்றூழி அடையனும்

புகழ்தரும் புண்ணியப் புதல்வளைத் தந்த

தந்தையு மான தானையின் றலைவ !

சிந்தையிற் றவறிச் செப்த பிழைத்தனை

இன்றே மறந்தி ; இறைவ னருளினன் ;

நன்றே ! தனிசில் நாமை வமர்க !

அச்ச. (நாகமைன ஆசன்த்திலமர்த்தி)

பிழையெனப் படுமோ ? பெரியோப் ! புதல்வன்

தமழுறும் புகழுத் தரணிகொண் டாடச் :

செய்தனை ; யிழிவு செய்ததாக்கண்ணீர்

பெய்தனை ; நின்செயல் பிழையெனப் படுமோ ?

இராம. வழங்குறு கலங்களில் வண்புனால் வார்த்து

அமுக்கினைப் போக்குத் தலவனியோர் செய்கை !

அன்னது நிகர்ப்பவில் வாண்டகை குறையைத்

துன் னுகண் னீரினுற் றடைத்தன னவையீர்!

கிருஷ். (சிம்மாகனம் விட்டிறங்கி நாகமனைத் தழுவி.)

என்னுயிர்த் தோழு! வெழுந்தியா மேகித்

துன் னுதுங் கதிரவன் சுடர்களைத் துரத்து

நீழுந் தன்னமையு விலங்கிய சோலையின்

குழலில்; பகருஞ் சொற்களுக் கினிய

மாற்றங் கூறுக; வனிதை சாஞ்சனைக்

(சபையோர்கள் எழுந்துநிற்ப.)

தேற்ற நாயக னெய்தினன்; அவனும்

அணங்கிதுக் கணங்காம், அழுகிதுக் கழகு;

குணங்களுக் குறைவிடம், கோலமார் வஞ்சி,—

கடிமனாஞ் செய்யுங் காலமு மெதிர்ந்தது;

மடவரற் கேற்ற மனமகற் றேடுதல்

நம்பெருஞ் கடமை; நாகம! நினைந்து

வம்பவிழ் சோலை வழியே செல்லுதும்!

திம்ம! நீ வருத!

இராம. • திருவுளப் படியே

அம்மணிக் கானவோராடவ னமையும்!

(கிருஷ்ணதேவன் திம்மன், நாகமன் இவர்களுடன் வெளியேசேல்ல.)

துருபக்க. இளமை தொடங்கி யிந்நாள் வரையும்

உள்ளினிப் போடு மொற்றுமைப் பட்டாள்,

ஆடலும் பாடலு மருங்கலைப் பயிற்சியும்

ஏடவிழ் மலர்ப்பொழி வினிதுலாங் தன்னமையும்

ஒருங்குடன் பெற்ற வொண்டொடி நல்லாள் ;—

இருங்கலை விநோதன் எழிலார் நாதன்

தன்னையே சல்லால் தரணியி வெவரை

யுன்னுவ னுதனுப்? உலகம் புரக்குஞ்

தேவனு மிதனைத் தெரிந்து நன்மனைம்

யாவரும் விரும்பி யானார் நன்னகர்

வீதியிற் றேரணம் விழைவுடன் பொருத்தி

வேதிகை திருத்த விரைவினின் முடிக்கக்

கருதினன் அவையோர் கருத்து மன்னதாம் ;

குரிசில்! உன் கருத்துஞ் கூறுக!

அச்சு.

பெரியோம்!

என்னருந் தோழு னேற்றமிக் குடையோன்
நன்னலந் திகழு நங்கையை மணக்க
வேண்டு மென்றே விரும்பின னெடுநாள் ;
ஈண்டுரை தந்தீர் ; என்மனங் களித்தேன் !

பக்க. அவையிர் ! கேண்மின் ! அவளிகா வலவன்
அவிரின்மூ நங்கையை யாண்டகை நாதற்
கெழின்மணம் புரிய விசைந்தனன் ; அவ்வுரை
வழங்கென, மகிழ்ந்துரை வழங்கினன் ; நிலிர்
களிப்படு ஆங்கள் கடிமணம் போலத்
திளைத்துள மகிழ்ந்து திருமணங் காண்க !

அச்சு. (விசுவாதனை நோக்கி)

நாதனே ! வருக ! நாழும்
போதுலாம் பொங்களிற் பொழுதுபோக் குவமே !

(சபைக்லைய.)

களம் - 6. (முற்றும்.)

களம் - 7.

இடம்—பூங்காவனம். காலம்—எற்பாடு.

(அச்சதனும், விசுவாதனும் பளிங்குமேடையிலிருந்து
உரையாட)

அச்சு. நேரிசையாசிரியப்பா.

நாத ! நண்ப !—நஸ்து மென்மொழி
ஏதா ! நின்செவி யேறிடக் காணேன்—
தனிலையிலிருந்து தன்னுளத் துடனே
இனிலையிற் பேசி யிருக்குஞ் தருணம்
இதுவே யாதவின், ஏகு கிண்றனன !—
(அச்சதன் பிரிந்துசெல்ல)

விசுவ. (தனியே)

மதினிகர் முகத்தாள் மதுரமென் மொழியாள்
முத்தநேர் முறைவன் முருக்கிதழ்ச் செவ்வாய்
நத்தினை யொத்த நகுமணி மிடற்றுள்
செவ்வரி படர்ந்து சேலினை மருட்டிப்
பவ்வமே சாலும் படைநிகர் கண்ணுள்

நங்கை காஞ்சனை நந்தாக் காதல்
 பொங்கிடவென்னைப் பொருட்டாக் கருதினள் !
 பாக்கியம் படைத்தேன் ! பாவைபா லெனக்கும்
 ஆக்கிய காத வைமங்குள தாயினும்,
 வாக்கினுற் புலப்பட வார்த்தை கூறிலன் ;
 தோக்கினுற் குறித்திலன் ; நுவலருங் காதல்
 தன்னிலே வளரத் ததும்பி நின்றனள் ;
 கண்ணியின் மனதைக் கவர்ந்திடற் கான
 இங்கிதங் காட்டியிருப்பனேற் குற்றங்
 தங்கு மென்வயின் ; ஷதயீலா டென் ரும்
 அத்தகை நடந்தில ஞயினும், அவஞக்
 கித்துக்கீன் யார்வ மிபற்கையி னமைந்தது !
 அங்கைன யன்னின லாக்கப் பட்டனன் !

(மூர்த்தியுள் வேவந்து)

மூர்த்தி. பொங்குதென் பொழியும் பொலந்தார் மார்ப !
 பங்கய மலர்த்திப் படியினிற் புதுமையாய்
 இங்கொரு சுதிரவ இனகினன் கொல்லோ ?
 தலைவியின் மனதைத் தன்னுடன் கவர்ந்திவ்
 விலைமரப் பொதுமப் பிடைவெளிச் சென்ற
 கள்வ ஞெருவனீக் கண்டீன கொல்லோ ?
 புள்ளிமா னன்ன பொற்றெழுதி வருந்த
 எயினர் பதியென வேவினீச் செலித்தியில்
 வயிஞெரு மதனன் வந்தனன் கொல்லோ ?
 பெண்மைக் கிரங்கும் பெருந்தகை ! யென்பால்
 உண்மையைப் பேசக !

விகவ. ஒன்று மறியேன் ;

இவ்வழி யொருவரு மேகிடக் காண்கிலன்;

மூர்த்தி. எவ்வும் படைத்தென் னேழையை வருத்திய என்வளைக் கண்டேன்! கள்வனு நீயே!—

புள்ளிலை யாடும் பெரங்கரி னின்றுகின்;

உருவிலும் மொத்தமீண், யுள்ளஞ்சறை வஞ்சலீண்

திருமுகங் தோற்றுத் திருடனி வின்றுளை,

கார்முகத் தழும்புன் கைத்தலங் கண்டனன் !

வார்குழற் றலைவிமுன் வய்மின், உட்டமை

விட்டனிச் செல்லேன் !

விசுவ.

விளக்கினழி ! பழித்

னிட்டனை, யினியெனக் கிளமாக்கி திக்குந்
தண்டனை யெதுவோ ?

மூர்த்தி.

தன்னரு வன்பாங்

திண்ணையிரி நிட்டிச் சிந்தையாஞ் சிறையில்
வைத்துனக் கென்றும் வார்த்தையா முணவைப்
பொய்த்திடா தனிக்கும் ! போதுக !—

(காஞ்சனைபிரவேசிக்க)

தலையியும்

வந்தனள், அம்ம !—மார ! நீ மங்கையின்
சிந்தையிற் படுதல் செவ்விதே !—செல்வன் ,

(மூர்த்தி வெளியே செல்ல.)

காஞ்ச. கருங்கலோ மனமும் ? கருணைதா னிலையோ ?
அருங்கலை பயின்றும் அழகுறப் பொலிந்தும்
நற்குணம் படைத்தும் நாடொறும் பழகியும்
ஏற்குற காதலை யிவர்தரச் செய்தும் .

உனையலா தொருவ னுறுதுணை வேண்டா
னினைவெனக் கருளியும் நெடுநாட் காதலை
வெளிப்படை குறிப்பின் விளம்பிய தையலைக்
களிப்புறச் செய்யாக் கைதவங் கொடிது !

விசுவ. வேந்தன் புதல்வியே ! விளைதருங் காதலை
ஸந்தன னென்றும் ! இடையருப் பழக்க
நேர்ந்தை யன்றி நேரிழை யறியேன்
சார்ந்ததோர் குற்றம்; தையலே ! யுன்றன்
தங்கறயு முனக்குத் தகுமண முடிக்கச்
சிந்தை செய்தொரு செங்கோ ஹரிமைச்
கிறுவற் களிப்பன் !

காஞ்ச.

செங்கோ ஹரிமைச்

கிறுவ னெவனே, சிங்கவே றனையாய் !
வின்பொருட் குரியோன் ?

விசுவ.

நிலமுழு தானு
மன்னவன் செல்லி ! மன்னவர் குலத்திற்
பிறந்து வளர்ந்தனை ; பெரும்புக முரசரிற்

சிறந்துளோ னெருவனைச் சேர்ந்திட லக்னி
எனியனை மணத்த வேற்ற மாகுமோ?
ஒளிமணி மாலை யுயர்முடி மன்னவன்
விதித்த வழியின் மெல்லியல்!
மதிதனைச் செலுத்தின் மனுள னெய்துமே!

காஞ்ச. (புண்ணகைசேய்து)

நேரிசையாசிரியப்பா.

நண்பரா நாதர் நடுநிலை பகாந்தார்,
பெண்பா விரங்கிப் பெருமதி யுரைத்தார் ;
ஷிரினைச் செய்யுங் திருவும்
பூர்த்திவர் தன்மையும் பகாந்தரக தேவனமினே !

நேரிசையாசிரியப்பா.

திருவெனத் தகுவது திருவளர் புயத்தோய !
ஒருவழி நில்லா தோடுஞ் சகடம் ;
விழியினைக் கட்டி வினையாட்டயரு⁵
தொழிலினேர்க் குறுபொருள் ; தொடுகடற் றவழும்
வெண்டிரை ; ஆதலின், வேநடை !
உண்டுகொல் நிலைதான் ? உள்ளாந் தெளிகலே !

நேரிசையாசிரியப்பா.

பார்த்திவர் தன்மை பகரக் கேண்டேயா,
பார்த்திவர் வியக்கும் பல்படை வினோத !
நகரமுஞ் செல்வமு ஸண்ணார் ஈரக்கொலப
பகரருந் துன்பம் பற்றினர் திரிந்தார்,
பொன்முடி துறந்தார், போர்ச்களத் தனிந்தார்,
மன்பதை யொறுக்க மாண்டனர், விடத்தால்
மாப்ந்தனர், ஆதலின், மன்னவ,
ஆய்ந்தறிந் திதனை யகத்திற் நெரிகலே !

நேரிசையாசிரியப்பா.

ஆதலி னரசு மாக்கமும் பிறவும்
போதக மனையாய் புற்றுத் திகர்க்குப் !
அன்னவை வேண்டேன், ஐய! நின் காதலி
என்னவே மாநிலம் இசைக்கும் பாக்கியம்
ஒன்றையே வேண்டினன், உதலி புரிக.

விசுவ. மன்றலங் கூந்தல் மங்கையர் திலகமே !
உன்பிதா வொருவற் குவங்தளிப் பாணேல்,
வண்படு முன்னாம்? ஏ மழுந் நவில்வாய் !

காஞ்ச. எறிப்பாற் பதிவுடனே! எரியிலைடர் புகுவுடனே!
எறிதொரு வகையாற் பிரிப்புடனே வாவி!

விசுவ. பேதை! நீ கொண்ட பேதாற லொழிக் !
தாகை யெனக்கே தருவதா யெண்ணினன் !
பாவையே! யுன்றன் பணித்தலைக் கொள்ளுஞ்
செவக ணயினன் !

காஞ்ச. செவக ணீயோ ?

என்பெருந் தாலை ! என்பெருஞ் செல்லா!
என்பெரு முயிரே ! என்பெருஞ் காதல !
என்பெரும் பிறப்பே ! என்பெரு மரசே !
என்பெருமூடலே ! என்பெரு மனமே !
என்பெரு மதியே ! யிருவரின் துயிரும்
ஒன்றனார் சேர்ந்ததோ ருயர்மணங் கண்டோம் !
தூருயிர்க் கிரண்டுட வூற்ற தகிசயம் !

[மூர்த்தியம்மன், கிருஷ்ணதேவன், குருபக்க, நாகமன், தீம்மன் இவர்கள் அங்கேவந்து நாதனு—ன் நின்ற காஞ்சனையைக்கண்டு.]

கிருஷ் காரிகை வாழி ! காதலன் வாழி !

நாகம. நங்கையும் வாழி ! நாதனும் வாழி !

ஏனையோர். மங்கையு நாதனும் வாழி ! நீ மே !

குருபக்க. (தனியே)

காதலன் காதலி களித்ததைக் கண்டு

ஆதரத் தமர ரல்மழை பொழிக !

காவ மெழுக ! காவுங் தளிர்க்க !

(தேவாங்பூமழை சோரிந்து கானஞ்செய்ய.)

நாகம. வானகத் திருந்து மலர்மழை பெய்ததும்
இன்னிசை யெழுந்தது மிசைப்பரும் விர்தை !

குருபக்க. கண்ணி தனக்கிசை காதல ஜன்று
விண்ணவர் தாமும் வியந்தனர் போலும் !

(மூர்த்தியம்மன் ஒருசார்மழைந்துகோளா, மற்றவர்
வேளியே செல்ல.)

விசுவ. (தரையிற்கிடந்த ஒரு மலரையேடுத்துக் காஞ்சனைக்குத் தந்து.)

கண்மணி ! யிம்மலர் கற்பகக் கானிற் குத்த நறுமலர் ; பொவினினைப் பாராய் !

காஞ்ச. ஏத்தரும் புகழோய் ! இனிதிற் செல்லுதும் நித்திலை மாலைக் ணிலவிய பத்தியிற் குயிற்றிய பன்மணி மாடமே !

(இருவரும் வேளியேசெல்ல.)

மூர்த்தி. [காதலன், காதலியிருவருக்கு நிழலைத்தந்த பூங்கோம்ப ரூக்குத் தனது முத்துமாலையைச் சாத்தி.]

நேரிசையாசிரியப்பா.

அலர்த்தனைத் தாங்கி யசைந்திடுங் கொம்பே !

உலகினி விவர்போ லெருமனப் பட்டார்

அரிதெனக் கண்டு, நியசர்தலர் சொரிந்தாய் !

பெரிதென மாலையைப் பேதையே னளித்தேன் !

(மதிலிலாசனியுள்ளேவந்து.)

மதிலி. என்னடி ! பேதை ! யிரம்மலர்க் கொம்புடன் பன்னு கின்றன பலபல மொழிகள் !

அனைவரும் மிப்பக வதிசய மூற்று நினைவொரு நிலையி னின்றிடா ராகிக் களித்திடற் கான காரிய மென்னை ?

மூர்த்தி. களித்திடுங் காரணங் காரிகை கீகளடி !

காதலிற் காவலன் கண்ணியை

நாதனுக் களிக்கு நாளொநன் மனைமே !

ஆனந்தக்களிட்டு.

நல்ல மனமிது பெண்ணே !—சகி—

நாதனை யேபதி யாகர் பெறுமனம்.

(நல்ல)

காமப் பெருங்கடன் மூழ்கி—உறு—

காசினை வீசியே கண்ணியைத் தேடிப்

பாமரர் செய்மண மென்னே ?—புகழ்—

பாரக மேவப் படைத்தவன் செய்மணம். (நல்ல) (1)

மங்கை தனக்குயர் செல்லும்—வர—

வாஞ்சையிற் றேடி வரித்திடு மங்கலம்

மங்கல மாகுமோ ? மாதே!—மட—

மானையிம் மன்னவன் மாலையி டும்மணம். (நல்ல) (2)

மன்மத ணமுகினி லென்று—மண—

· மகளையோர் விளைனைத் தேடி மடுத்தல்
நன்மண ஓமா ? புகழ் மன்னன்—மக—

ஞைதனை நாளை நயந்திடு மாமணம். (நல்ல) (3)

படித்தவ ஞைரன்று தேடி—ஒரு—

பண்பு மிலாவெறும் பேசைதயை நாடிக்
கொடுப்பதோ நன்மணம் ? சேஷி !—யெழிற்—

கோமக ளைப்புகழ் மாமகன் செய்மணம். (நல்ல) (4)

உள்ள மொருநிலை கொண்டு—முயர—

செல்வமுங் கல்வியு மொத்திடக் கண்டெங்
கொள்ளுந் திருமணம் ! பண்டு—பயில்—

கோதில் தவமெவர் கூடின துண்டு. (நல்ல) (5)

(இவ்விதம் இருவரும் ஆனந்தக்களி யாடி வெளியேசேல்ல)

காட்ட—7. முற்றும்.

காட்ட—8.

இடம்—விழுயங்கரம். இராஜாவீதியிலுள்ள ஓர் மாளிகையின் நிலா
முற்றும். காலம்—மாலை.

நேரிசையாசிரியப்பா.

மதுரைப்புல. (தனியே)

கார்வளர் சோலைக் கண்ணிநன் ஞடும்
வார்புனல் பரந்த வளவன் பதியும்
கண்டிவண் வந்தேன் ; கனக மாடமும்
விண்டெடாட நிவந்த வியன்மதிற் காவலும்
பற்பல சிறப்பும் பயிலுமின் நகர்க்கு
விற்பன ருவமை விளம்ப வாகுமோ ?
இந்நகர் தண்ணி விருந்தநாட் சிலவே !
பண்ணெடு நாளிற் பாருளோர் கானும்
காட்சி யனைத்தையுங் கண்டன ஞதலின் :

மாட்சிமை மிகுந்த மார்த் பலவும்
 திரிந்து கோக்குதல் திருத்திடுக் கருத்தை
 விரிதரச் செய்யும் விலக்கபில் மனதை
 நாற்றிசை மாந்தர் நடையடை பொழுங்கையும்
 பேரற்றிடு வழக்கையும் புலப்படக் காட்டி
 அறிவைப் பெருக்குமென் ஒன்றே ராண்மொழி
 சிறிதும் பிழைப்பாக் செயலினை யறிந்தேன் ;
 ஆடவர் திலக ஏரும்பெறு எங்கையை
 ஆடகத் தொடியணி யண்ணமெல்லையை
 மனம்புரி செய்கையின் மாநகர்க் கெழுந்த
 தனிப்பறு ஏறவைகையைச் சாற்றுவ தரிதாம் !
 பண்மனீ ரிஷித்த பலவாக் கானிரிடு
 மின்படக் குழித்திய விதானமன் டபத்தின்
 நாப்ப ணமைத்த நகுமணித் தவிசில்
 காப்புடன் றிகழுங் கண்ணிகாஞ் சளையை
 நானிலம் புசழு நாதன் றனச்சு
 வானவர் வாழ்த்த வன்னிமுன் பாக
 நறும்புனைல் பெர்து நயந்து தந்தனன் ;
 உறுங்கினை மகிழ்ந்தார் ; உத்தமர் விபந்தார் ;
 மங்கல வாழ்த்தொலி மங்கையர் மாடச்
 சங்கினம் பொங்கத் தனித்தனி பல்லியம்
 கறங்கின ; அவ்வாயிற் காவலன் களித்து
 மறையவர் பொனர் வன்கவிப் புலவர்
 எழையங் பலரு மின்புற ரிதியறைந்
 தாழ்த்திறங் திட்டவர் தாலே கொள்கொன
 விடுத்தனவ ; கண்டதை விவககர் மாந்தர்
 கொடுத்தனர் தாழூங் குறைவிளாச் செல்வம் ;
 இன்னுறை கூறிய எழையர் தமக்குப்
 பொன்மணி மாரம் பூண்மினைன் றளித்தார் ;
 தெய்யுடன் பருப்பு தெகிழ்ந்த வுண்டியுந்
 தெப்பவெண் மதியெனத் திசழுதயிர் பெய்து
 வெண்ணெயுங் கலந்து விளங்குவெண் சோறும்
 பண்ணுறும் பலவிதப் பணியா ரங்கனும்
 இளிப்புறு கணிகளும் இருவீழி பிரசம்
 நனிசொரிக் திட்டு நன்மணங் கமழ்ந்த

பாயச வெள்ளமும் பாலடைக் கட்டியும்
 வாய்ந்த வறுவலு மாங்காய் முதலிய
 ஊறுகாயு முண்பவர்க் குன்னம்
 ஏறிட வுவகை விருப்பிறப் பாளரும்
 மற்றுள்ளார் தாழும் வயின்வயி னுசரப்
 பெற்றன ராகிப் பெருமகிழ் வெய்தினர் ;
 சந்தனம் பணிநீர் தாம்பு லாதிகள்
 தந்தனர் ; நறுமலந்த் தாமஞ்சு குட்டினர் ;
 ஏந்ததுக் கெய்திய வின்பங் கண்டு
 மாந்த ரிபாவரு மனங்களிப் புற்றுர் ;
 ஆட்டலும் பாடலு மணமந்ததின் நகரில்.
 ஏடனிழ் மாலை விளைஞ்சு மேழையர்
 தாழும் பெருங்களி தாங்கு கிண்றனர்.
 ஏமம் பண்டத்தன விருங்களி யாலோ ;
 வாம்பரித் தொகுதி வா நுளை யசைத்து
 மேம்படு மகிழ்வை விளக்கி நின்றன ;
 பாகருங் கவித்தார் ; பதாதியுக் களித்த ;
 வேவகநல் வீரத் வீரருங் கவித்தார் ;— •
 மன்னீனைக் காணவும் மனவினைக் காணவுங்
 துன்னின ரசர் ;—தொடுகடல் தவழும்
 உரியநாட் ட்ரசம் உறுபொருள் வகிகம்
 புரியு மெற்றிசைப் போர்த்துகற் றலைவனுங்
 கோலகுண்டாநகர்க் குட்புஷா நானும்
 ஒலமார் கடல்கு முதய கிரியின்
 காப்புடைப் ப்ரதாப ருத்ர சஜபதி
 மாப்புகழ் வீரனு மலயமா நாட்டிச்
 சேரன் நிறுவடிச் செம்மாலுங் குன்றிற்
 காருலாங் கொங்குறை காவலன் ஏறனுஞ்
 சந்திர கிரியின் றலைவனும் பொதியச்
 சந்தனங் கமழுங் தண்டமிழ் வழுதியும் ;—
 குறுவில் மன்னர் குழுவங் கூடினர் .
 குறநூறு முன்னர்க் கொண்ட விநாயவன்
 அண்ட முறைதரு மணிவயி நேப்பக்
 கண்டன னிந்கர் ; கருங்குழன் மாதர்
 கர்வரக் கண்ட களிமயி னிகர்ப்ப

ஆர்வமுற் றனரா யனிபல பூண்டு
 மணமக ளொப்ப மனமகிழ் வெய்தினர் ;
 தினிதோட் கிருஷ்ண தேவ ராயனும்
 சின்னு தேவியுந் திருமலை யம்மனும்
 மன்னாச் சுதனும் மகிழ்வர தம்மனுஞ்
 சுற்றமு மந்திரச் சூழ்சிக் கிழவரும்
 உற்றன ருவகை, உயர்மளை திருத்தினர் ;
 பழமணல் போக்கிய் புதுமணல் பரப்பினர் ;
 கழையினை நாட்டிக் கட்டினர் தோரணம் ;
 வாழையுங் கழகும் வயின்வயின் பொருத்தினர் ;
 காழகிற் புகையைக் கமழ்தரப் போக்கினர் ;
 சீண்ணமீ மலருந் தூவினர் ; தூண்டா
 வண்ண விளக்குகள் வாயிலின் வைத்தார் ;
 பூரண கலசம் பொலிதர வைத்தனர் ;
 நாரியர் வீதியி னலதூறக் கோலம்
 இட்டனர் ; நகர மெழிலுறப் பொலியக்
 கட்டமு கமைந்த காஞ்சனை தன்னெடும்
 பொலந்தே ரேறிப் புதுமணக் குரிசில்
 நலமுற விவ்வழி நகர்வலம் வருவன் :
 ஆதலி னியானு மருங்கனிப் புலவன்
 காதலன் கச்சிக் கனிவலா னுடனே
 புகுந்து காண்பன் பொன்னெடு
 நகுமணி மாட நகர்வலச் சிறப்பே !

வாழ்த்து—வேண்பா.

மங்கையுடன் வாழ்க மகப்பெறுக மாநிதியங்
 தங்கிரலஞ் சூழ்கத் தரணியெலாங்—திங்கட்
 குடைவளர்க நாதன்செங் கோல்பெறுக மாலை
 முடிபுளைக பைம்பொன் முடி.

களம்—8. முற்றும்.

அங்கம்—4. முற்றும்.



களம்—1.

இடம்—விஜயநகரம் வெங்கடலிலாஸம். காலம்—காலை.
[அச்சதன், திம்மன், சுகளராஜதுமாரன், விசுவநாதன், அரியநாதன்,
இராமராஜன், சின்னவேங்கடாத்தி, ஜீவராய், சதாசிவராய்
முதலானவர்கள் தம் தம் ஆசனத்தில் முறையேல்றிருப்ப].

நேரிசையாசிரியப்பா.

அச்சு. மந்திரத் தலைவ ! மன்னவர் செருக்கைத்
தந்திரங்கொண்டு தகைந்திடு மாறு
தென்றிசை நாடித் திரிந்தநா விள்க
வென்றிசூழ் சுகரம் விளக்க முற்றிதோ ?
மறையவர் நியமம் வழா அது நடந்ததோ ?
குறைவிலா வறங்கள் கடினா கொல்லை ?
நால்வகை வருணமும் நந்தா துற்றிதோ ?
கோல்வழி நோக்கிக் குடியமர்ந் தன்றோ ?
வானவ ருவப்ப மாமக நடந்ததோ ?
நானமுந் தருமமுந் தழைத்தவோ ? எங்கும்
மாமழை பொழிந்ததோ ? மானிலங் தளிர்த்ததோ ?
கொழி சுரக்கக் கொண்டதோ வழுதம் ?

திம்ம. வெற்றிவே விழைவ ! வெங்கடாத் திரியின்
கொற்றவைன் குடையில் குவலை மெங்கும்
இன்பமே பொருந்தி யிருந்தது ; மாநகர்
மண்டபது மகிழ்ந்துநல் வாழ்வு பெற்றனர் ;
செல்வம் பெருகித் திருநகர் செழித்தது.

அச்சு. கல்விமிக் குடையிர ! காகினி புரந்த
அடியன் முன்னவன், அரும்பெறன் மகவாய்ப்
படிகுழுங் திடவேணைப் பரிவொடு வனாந்தவன்,
திருமுடிக் கிருஷ்ண தேவரு மன்னவன்
அரும்பதஞ் சென்ற வற்றைநா ஓடைந்த
துயரங் துடைத்தேணைத் தூழி. தாங்கி

உயரற நிறுத்தென, வுரைவழி நின்றனன்.
 அன்ன காலையில், ஆயிரங் கதிரவன்
 தன்னிலை யொடுங்கத் தமந்திரண் டென்னக்
 குறுநில மன்னவர் குழுமிப் பஶந்தனர் ;—
 உறுப்பை யடக்க வொருதனிப் படையுடன்
 எழுந்தனன் ; சந்திர கிரிசென் றெய்தினன்,
 தொழுதனன் வேங்கடம், தூய காளத்தி
 மலையினை வணங்கி, மாயவன் விளங்குந்
 தலமாம் விஷ்ணு கஞ்சியிற் ரங்கி,
 அண்ணு மலையா ராநினிப் பெற்று,
 நண்ணிய வேட்டுவர் நட்பினைக் கொண்டு,
 கண்களிழூட்டுங் காவிரி யாற்றின்
 தண்ணெனக் குளிர்ந்த தடங்கரை மருஷ்த,
 தரங்கமுத் தெறியுந் தண்புன லாறுகுழ்
 அரங்க மாநகரை யடைந்து தங்கினன் ;
 நாகமன் படையால் நானிலந் துறந்த
 சேகரன் பின்வரு சென்னியாம் நம்பி
 திருவிதாங் கூரிறை திருவடி சரண்புகுந்
 திருந்தனன். அவனை யெதிர்த்திடச் சகலா
 விராஜ குமார னேகினன் ; எதிர்ந்து
 விராவிய சேனையை வென்னிடத் துரத்திச்
 சோழனைப் பினிக்கச், சோர்ந்த திருவடி-
 தோழமை வேண்டித் தொழுதெளை யடைந்தான் :
 உடன்பா டிழூத்தவற் கொற்றுமை காட்டினன் ;
 திடமுறத் தென்னவன் றிருவடிக் குயர்வாம்
 பதம்பெற வைத்தனன் ; பாய லரங்களை
 இதம்பெற வேத்திக் கொங்குநா டெய்தினன் ;
 படையொடு புகுந்துசீரங்க பட்டணம்
 அடைந்தனன் ; துறைவ வரசர்க ஸிறுத்த
 திறையினைப் பெற்றுத் திரும்பு காலையில்,
 மறவினை புரியும் மாற்றலன் வடபால்
 ஆனகா வதநா டச்சவ பதியின்
 தானமே யென்று தருக்குடன் பேசுப
 பொங்குதல் கேட்டுப் போந்தனன் விரைவில் ;
 திங்களின் மரபைத் திருத்திய துணைவ !

அன்னவர் விடுக்க வடைந்த தூதனை
முன்னர்க் கொணர்க.

திம்ம. (சதாசிவ ராயனை நோக்கி)

மூர்க்கன் விடுத்த

தூதனைத் தருக. (சதாசிவராயன் வெளியே செல்ல)

தொன்றுதொட்ட டிவர்கள்

பேதமை கொண்டு பிதற்று கிண்றனர் ;

நாடு நமதென நாட்டினம் பலகால் ;

கேட்குதும் மதியினர் கேட்கில்ல படுவார் !

(தூதன் பிரவேசித்து.)

தூத. மன்னவ ரேறே ! வந்தனங் தந்தனன் !

என் ஒழுது கேண்மோ ! எம்மிழை காவத

நாட்டி ஒரிமையை நாட்டு கிண்றனன் ;

கேட்டுகீர் மறுப்பின் ; கொங்கிடும் போரெனக்

கூறுக வென்றிரு கொடிப்படை கூட்டிச்

சிறிய மாலுவைச் சீரைத் தலைவனுப்

அமைத்தரண் சூழ்ந்த வடற்கரும் ரேய்ச்சுர்

இமைப்பொழு தேவென வியம்பினன் ; அவனும்

புதுந்தன னியாலும் போந்தன ஒஹரத்தேன் !

நகுமணி மாலை நரேந்திர பூபதி !

அச்ச. (சினங்கோண்டு)

நன்கு ! நன்குரை ! நாளையே போரென

என்கருத் துரைக்க வெழுதி போதுநி !

(தூதன்செல்ல.)

நாத நமது நால்வகைப் படையை

ஒதக் கடல்ளினர்க் கொருவழிப் பெயர்ந்தெனக்

கூட்டுக ; ரேய்ச்சுர்க் கொடிமதில்

கோட்டுது நமது கொடிப்படை கொண்டே !

களம்—1. முற்றும்.

களம்—2.

இடம்.—ரேஷ்சுர்க் கோட்டையின் வெளிப்புறத்திற்குத்தபாசனம்.
காலம்—மாலை.

(விசுவாநாதனும், மதுரைப்புலவனும் உரையாடிவீற்றிருப்ப)
விசுவ. நேரிசையாசிரியப்பா

பெரும்படை பின்னுறப் பெருவழி கடந்து
பொருங்தோழி லோடி பொழிலிரு மஞ்சுகுக்
தங்கி நிழல்கூடுக் தண்புனற் கிருஷ்ணயாக்
துங்கால் லாற்றிலைத் தோணியிற் கடந்து
நாண்மூனினன் மாலுவும்; நாமெதிர் புருந்தவன்
வண்ணிலாத் தானை யிரிக்கு பின்னிடத்
தாக் குது மிதுவே தகுதி! இவ்வயின்
ஒக்கட்டீம காட்டினம்; உயர்மதின் முற்றுகை
வெற்றி பயந்தது; வீரனு மாரியன்
மற்றது முடிக்கும்; மதுரைப் புலவ!
சேக்ளையோ டெமுவன்; சேர்ந்து வருதியோ?
· · · (கக்சிப்புலவன் பிரவேசித்து)

கச்சிப்புல. மாண்வேல் வீர ! வாண்புக முரிய
நாதன் விடுக்க நண்ணினன் ; வீரன்
ஏதிலா ராஜை பெண்ணிலாக் குண்டுகள்
ஏறிக்கு தகர்த்த கிடைவழி செய்து
செறிந்த படைதானைச் சிக்கெனச் செலுத்தி
உம்மது டாவின் ஈ பர்படை செகுத்து
நம்மதென் ஹரண்மே னுட்டினன் கொடியை;
அன்னதோர் வெற்றியை யறிவி யென்றனன்.

விசுவ. முன்னரே யுரைந்தேன் மொய்ம்புடைக் கொடியால்;
ஆரிய நாதன் ஆற்றலே பெரிது !

கச்சி. சிரிய சிந்தையோப் ! செய்வினை பணிக்க.

விசுவ. கோட்டையைப் பிடித்துக் குறுஙவர் தானையை
வீட்டிய வாரியன் வீரஞ் செப்புக !

கச்சி. ஆரது புகலு மாற்றலுள் எார்கள்
நேரது நோக்கிய நிகழ்ந்தவா கூறல்
அரிதாம்; ஆயினு மையான் பணியைப்

பெரிதெனக் கொண்டு பேசவன் ; மலைமுடை
 பதுங்கு மிருளோப் பரிதியின் கடர்கள்
 கதுமெனக் கவ்விக் காய்ந்த தன்மைபோல் ;
 ஆயியன் படைக ஏரைணச் சூழ்ந்தன ;
 பேரிடி முழுக்கெனப் பெறுங்கா லடிப்பாக்
 கடையுகத் தெழுந்த கடனுங் கனாலும்
 புடைப்பர் தெங்கும் பேர்க்கிட வருந்தும்
 மன்னுயிர் போலவும், மறவியின் பாசப்
 பின்னலிற் சிக்கிப் பெருந்துப்பர் கொள்ளுஞ்
 சீலைனர் போலவும், சேண்மதிற் பட்ட
 பாவகற் கீந்த பகந்தனர் ரண்யார்
 பகத்தத் து வருந்தனர் ; பார்ப்பவர் பயங்கரைக்
 குந்தவரிச் சிலையிற் கொடுக்கலை போக்கெனம் ;
 துந்தா விப்பலை கொடுபி குறுந்தடி
 சிந்தா குலமுறச் செலுத்தனம் ; கவண்டுக்
 கற்களை யெறிக்கொம் ; கரும்பொற் குண்டுகள்
 பற்பல விடுத்தனம் ; பாயிருள் பாந்த
 வானிலை சிழியும் வயங்கு மின்னாலும் .
 மானவே புவகஷிலை மலிந்தன கட்டுராலி ;
 மண்ணிலை நூங் கல்லி நூங் வாதுக்கா மதிலின்
 வண்ணமிலை முடியுறுப் பிடித்தன சூண்டுகள்.
 தகர்ந்த முடியெலங் தசமுகன் ஸ்ரீகாலை
 திகங்கள் ; ஓவழ நெட்டியுப் புலக்கை
 வாங்கி மதிலின் வலிகெட்டத் தகர்ந்தன ;
 ஆங்கொரு புடையி னரண்டி பறித்தனர்
 பாரைமண் வைட்டிப் படைகளால் வயவர் ;
 ஆரையி தேறியு மகன்றிடப் பின்த
 அரண்வழி நூலைந்து மார்த்தனர் சீரர்,
 பெருந்தீ யிட்டனர் ; பிடித்தனர் சிலரை,
 முடித்தனர் பலரை, முழுக்கினர் பேரி ;
 கொடிப்படை யாரியன் கோட்டையுட் புகுஞ்சு
 வித்தியா ரண்ய வெற்றிக் கொடியினை
 மத்தியி னுட்டினன் மதின்முடி துலங்க ;
 இத்தகை முடிந்த தின்சியின் மற்றுகை,
 எத்தினச யும்புக தீழுந்தலே !

விசுவ.

இனிதாம் !

எண்ணிய வண்ண மியற்றினன் நிறலோன் ;
 நண்ணுக நாதனை ; நாற்பெரும் படையுடன்
 மாலுவின் சேனையை மலையுமா ரெழுவன்
 கோலாநி ராற்றின் குளிர்க்கைப் பாங்கர்.
 இவ்வுணை யுணர்த்தி யிறைவனைச் சுதனை
 அவ்வழிற் ருண்டுமா நரியநா தற்குச்
 செப்புக போதி, செந்தமிழ் வல்லாப் !

கச்சி. ஒப்பருஞ் சீர்த்தி யுயர்படைத் தலைவ !

கச்சையங் கடகரிக் காவலன்
 அச்சுதன் பின்வந் தமர்நோக் குவனே !

காம்—2. மூற்றும்.

களம்—3.

கூடம்.—கிருஷ்ணத்தியின்தேன்கரை. அச்சுதராயன் படைவீடு.
 காலம்—எற்பாடு.

(அச்சுதராயன், ஜீவராய், கச்சிப்புலவன் முதலானவர்கள்
 வீற்றிருப்ப)
 நேரிசையாசிரியப்பா.

அச்சு. வேகவெங் காலென செள்ளப் படையுடன்
 நாகமின் மதிலை நாடிப் புக்கனன் ;
 முற்றுகை முடித்து மூதெயில் கொண்டு
 வெற்றியம் பதாகை மீதுற நாட்டிய
 ஆரிய நாத னரும்போர்க் களத்தில்
 நேரலன் மாலுமுன் னின் றுபோர் செய்யச்
 சென்றன னுதன் சீர்மினென் றுரைப்ப,
 நண்றெனப் போங்தேன் ; நான்வரு முன்னர்
 பெரும்போர் விளைத்துப் பிடுசா லாற்றின்
 களைவழி மாலுவுங் கலங்கித் தாணையும்
 ஒடுமா றிகூத்தன னெருதனிப் படையான் !
 ஒடைமா கவிற்றி னுயர்முடி பிளக்க
 வடிந்திடுங் குருதி வான்பரந் தென்னக்

குடவரை செவ்வான் குலவக் கதிரவன்
மறைந்தனன் ; பகலில் வாளஙர் புரிந்த
திறந்தனை முற்றுங் தெரிந்திட விரும்பினன் ;
நாதனைத் தருமின !

(மதுரைப்புலவனுடன் விசுவாதன் உள்ளே பிரவேசிக்க)
ஸ்தீவரா. நண்பன் வந்தனன் !

தீதறச் செலுத்திய செருவெலாங் கூறப்
போந்தனன் மேதகை.

விசுவ. போர்த்திறங் கூற
வேந்தனே ! யெய்திலன் ; வீரங் குன்றிய
குமரன் செய்தியைக் குறித்தல் வழில்லூ
அமரினை நிறுத்தி யன்பினை வேண்டினன்,
ஆற்றங் கரையின கன்பொழி விருந்தனன் ;
சாற்றுமா றருள்க. தண்புன ஸாற்றின்
தெங்கரை மருவுஞ் செழும்பதி யாவும்
உன்பதி யாக்க அடங்படு வாரேல்
ஒக்குமே யுள்ளம் ?

அச்ச. எயர்தனிச் சிலையோய் !
இக்கரை நாட்டை யிவரே இன்றன்
சுருத்துட தெங்குமென் கருத்தும் ; ஆதலின்
திருத்துக் கேள்வினை.

விசுவ. திக்கெலாம் புகழும்
இறைவனே ! பெகி யிசைத்தவா முடிப்பன்—
துறைபல பாடுஞ் சொற்பயில் புலவ !
அரசனே டிருத்தி.
(விசுவாதன் வெளியேசேல்ல)

அச்ச. அருந்தமிழ்ப் புலவ !
முரசொலி யெழுந்த மொய்ம்போர்க் களத்துத்
தலைவனே டிருந்தனை ; தமரவா ரிதிபோல்
மலைந்திரு சேளையும் வளைந்தவா றியம்புக.

மதுரைப்புல. கடல்கிளர்க் தெழுந்து கடுமிழுன ஸாறுதன்
புண்டவர வெதிர்ந்து புக்கதைக் கொள்ளுஞ்
தன்மைபோல், அரச ! தவாநெடும் படைதான்
வண்மைா துயர்ந்த வளைமதில் ரேய்ச்சுர்

விட்டெழுந் தேகி விரைவினிற் ப்பர்த்து
 துட்ட ஸ்ரும்படை தொலைவுறப் பாய்ந்து
 போரிடப் புக்கது. போர்க்களத் தெழுந்த
 பேரியி ஞேசையும் பேராள் முழக்கமுங்
 கலந்து களத்திற் கம்பலை மிகுத்தது !
 மலைந்திரு சேனையு மயங்கு காலையில்,
 வாறுற வெழுந்து வளர்ந்த பராகம்
 மாநிலத் துடனே மற்றைய நான்கு
 முதமுங் கலந்து பொருந்தின போன்றது !
 ரூதக் கடல்வா யுலவு மாமையின்
 கான்முகங் தெரியக் கருந்தோற் கவசம்
 மீண்முழு தணிந்து வீரவாட் கேடயம்
 கைகளிற் நிரித்துக் கழுவனி வீரர்
 மொய்களங் திரிந்தனர் ! முகிலிரு கூறுகள்
 குவிர்வா னெதிர்ந்து கொட்டுக் காரைபோல்
 வளைந்திரு பட்டக்ணும் வாளிக னோவின !
 பரங்கொண் டெற்றினர் ; பட்டய மோச்சினர் ;
 விரசுவார் தம்னம் விட்டினர் வாளால் ;
 ஆமுபோ அதிர மமர்க்களத் தோடப்
 பாறுகள் அற்றிடப் பதாதியிற் பல்லோர்
 புண்படக் கலங்கியும் பொத்திடு மம்பினுல்
 மண்படக் கிடந்தும் மயங்கியு மயர்ந்தார் !
 ஓனு முதிரமு மூறிய சேற்றிற்
 ரூணீ வீரர்கள் தளர்ந்து தவித்தனர் !
 துதிக்கையா யீயானை தாக்கிவா னெறியக்
 குதித்திறங் தார்சிலர் குருதிவெங் கடலீல் ?
 கரலா கவத்தினுற் களத்திடைத் திரிதங்
 தொருவனே பலர்போ அணர்த்தி நின்றனன் !
 ஆயதோர் காலையி லடையலர் திகைத்து
 மரயமே வல்ல வாட்படை யவுணர்
 புண்டினை பொழிக்கப் புகுந்தமா விவுனே ?
 காண்டிவா பெடுத்துக் காண்டவ மழித்த
 தனஞ்சய னிவுனே ? தக்கன் வேள்வியைச்
 சினங்கொடு தொலைத்த சிவபிரா னிவுனே !
 என்றுரைத் தெங்கு மிரியலுற் றனரால் !

அன்றெரு காலையி ஸரவின மெல்லாம்
 அனலிணடச் செதுத்தி யாற்றிய வேங்கிச்
 சனமே சயன்போற் சமரிடை வீரன்
 தந்தியின் கரங்களைத் தள்ளினன் களத்திற் !
 வின்தொவா மிவன்படை வீரர்க் எஞ்சா
 நெஞ்சராய்ப்புகுஞ்சு நெருக்கிடே ரலரை
 யஞ்சங் கலங்க வடித்தனர் ! மாலுவும்
 ஷிடனன் ; அவனுட னேடினர் துருக்கர் !
 கோடொளிர் கரிகஞங் குதிரையி கீட்டமும்
 கொண்டன மாகிக் கொற்றமும் படைத்தோம் !
 எண்டிலை மதிக்கு மிறைவனே ! யிதுதான்
 போர்த்திறம் !

அக்க. புலவ ! புகன்றனை ; மகிழ்ந்தேன் ;
 பெந்த்தியே ! நாதன் நினைத்தது முடித்தான் ;
 வார்புன ஸாயி வைக்கறைப் பொழுதில்
 நேர்கடன் முடித்து நிற்குதும் ; காலையில்
 உடன்படு நெஞ்சனை யுறவு னாடில்வா ;
 அடைக்கலம் புகுமே லன்பீனைத் தருசோம் ;
 இன்றுயில் கொண்மி னெவருங்
 குஞ்சிலை யுறங்குங் கோளரி போலவே !

காம—3. முற்றும்.

காம—4.

இடம்—கிருஷ்ணாதியின் தென்கரை. அரசன்-படைவீடு.

காலம்—காலை

[அச்கதன், ஜீவராய், சதாசிவராய், இராமராஜன், கச்சிப்புலவன்,
 மதுரைப்புலவன் முதலானவர்கள் வீற்றிருப்பு]
 நேரிசையாசிரியப்பா.

அக்க. இதம்பெற நாத னியற்றின னரிய
 உதவிதான். இதனை மறத்த லொண்ணுமேமா ?
 அரச னாடில்வா வைணவ் திடு முன்னர்
 உரிமையிற் தெரித்தன னுறுமுடன் படிக்கையிற்
 காட்டிய பிபங்தனை காவத்தின் கொண்ட
 நாட்டினைத் தருதலு நயந்த வர்த்தகத்

துறைமுக வழிகலைத் தொடுகட லுலஷம்
நிறைமரக் கலங்கள் நின்று தூயல்வரப்,
பொதுவிட மாக்கலும் பொருஞ்சு மிரண்டென;—
கதுமென வெழுஞ்ச கடும்போர் முடிந்தவா
வியப்பே ! யினியவர் விழைவுமேற் கொண்டு
பெயர்ந்தின் வருவதாப்ப் பேசினர் ; அதுபோல்
வாதில் ரென்னே ?

(விகாவநாதனும் சலாபத்கானும் உள்ளே வர.)

வார்க்கழல் வீணங்த

தக்திரத் தலைவன் ஸன்னுட ஞெருவளைக
கொண்டு வண்வாதனன்

ஜீவரா.

கொற்றுவ ! ஜிவன்ருண்

திண்டிருற் சலாபத் காணென்றுந தெவ்வர்
பாண-யின் றலைவன் ; பரிவுமிக் குடையான் ;
கடைநெடு வெற்கட்ட காஞ்சனை சிறையப
ஸ்ட்குநா யாகவிய பீனி மொய்மபினை.

அச்சு. வாட்பைட வீ ! சில் வர ஏக் குவந்தனன் ;
அமர்க ! சின் னரச ஜீணவயன் காறுக.

சலா. தமருட எரசன் சார்ந்தவ ஒன்றுது
பாசலை லாரியின். பார்த்திவ ! உன்றன
நீசமே நாடிய நிருபணை நின்முன்
அழைத்து வருவதே ?

அச்சு. அன்பனித தருக

(சலாபத்கான் வெளியே செல்ல)

தமழக்திடும் புக்கிடாப் ! நரியலர் தம்மை
வென்னிடத் தூர்த்தி வெற்றியை நாட்டு
என்னில மெவச்சேக பந்தனை யென்பதென ?
நீடிக்குழ் வலயம் நின்றுனின் பெருமைக்
காமிதோர் செயலோ ? அன்ப ! நின் னுற்றல்
யாவரு முனர்வர் யாளினி யுறைப்பதென ?
மேவிய காரிய ஓம்பட முடிந்ததோ ?

விகா. வெற்றிவ ஜீறைவ ! ஜீங்குநீ ராத்திற்
கொற்றமே காட்டுங் கொடிபயில் நாவாப்
செலுந்தியான் செல்கையிற், றிகழிரு கரையும்
சிலைத்திடுஞ் சேலையி தேயப்பே காணப்

பாதலத் துறைவார் பரிசுத்துற் றதுபீங்கள் ;
 காதலுற் றவாநிழல் கழிபுன லக்தத்திற் ;
 கலந்துற வாடின ; காவல ரிருவரும்
 நலந்தனை நினைத்தவர் நன்னேக் குறமுன் ,
 இருவந்தம் டைட்யிருந தெழுநத தூனிகள்
 மருவிக் கலந்தன ; எான்கறை யிரண்டுர்
 துண்ணிய சேளையிற் றுவைத்த பேரியின்
 மன்னிய பேரொலி வான்முக டளாவிச்
 சேர்ந்து மூந்கின ; சேளை யிரண்டிலும்
 தெர்தபல் கொடிகளி னெற்றியைத் தைவரும்
 காற்றினங் கனித்துக் கலந்தன ; காவல !
 சாற்றுவ தெண்ணினி ? சாரதா னம்பெறி
 வந்தனன் மன்ன வன் .

அச்க.

மகிழ்வு மெய்தினன் ;

நந்தங் காலமு நன்மை பயந்தது !

[இஸ்மே லடில்ஷா, மாலூகான், கும்மல்கான், அஹாடாகான்,
 சலாபத்கான், அமீர்பீத், உம்மதுஷா முதலானவர்கள் உள்ளே
 வர,— அச்சதனும் அவன் சபையோரும் எழுந்துநிற்ப;—

இஸ்மேலடில்ஷா முன்வந்து அச்சதனைப்பணிய]

கச்சி. (மதுரைப்புலவனுடன் தனியே)

மதுரைப் புலவ ! மமநூர் யடங்கிர
 புதுக்கொல் பொருநதப் புனைதோ அரிக்கும்
 விடர்பல் விழுநத வெங்கனு கப்போல்
 அடையல் னச்சவ பதிர்க்கட்டரசன்
 நையென வெஞ்சுத் தொப்கா மக்கியைச்
 சிரமுதற் கால்வரை சேர்த்தி விஜய
 நகரா னரச னரேந்திரன் முன்வந்
 தகமிகக் குழமுந்தன் கணிமுடி தாழ்த்திச்
 சலாமிடு கிண்றனன் !

மதுரைப்புல.

சாகரத் திடையிற்

குலாவுறுங் கராவின் கூர்வாய்ப பட்ட
 கரியினைப் போற், ரடைக் கடலிற் பகைவன்
 அரசனச் சதனை யஞ்சகின் றனஞுவ !
 அச்க. அன்பினை வேண்டு மரசனே ! வருக !
 முன்புள வருத்த முழுவதும் போக்கி

இன்றுதொட்ட டிருவரும் இசைந்த மனத்தராய்
இன்றுபட்ட டொழுகுத ஒய்யங்கலம் விளைக்கும் ;
ஆதனத் தார்க !

இல்லோ.

அரச ரேறே ?

ஆதரிப் பாயென் றடைந்தவர் தம்மைப்
போற்றும் பெருந்தகைப் புண்ணிய பூதி !
எற்றமார் நரச இராஜ குமாரனே !

நின்வயி னப்புகழ் விலவுறு கின்றதால் !
அன்புட னிருவரும் அமர்த்திட வினிதாம்.

அச்ச. படைகளின் றலைமை படைத்திர் ! கேண்மின் !

நடுநிலைப் படிஹிர் நாட்டிய நிபந்தனை
யான்வய்ஞஞ் செப்பேட் டெழு துமின் ! யாங்கள்
ஆவலின் முத்திரை யகனி விடுவோம் —

அன்பனே ! யச்சுவ பதினாட்ட ரசே !

இன்பமே விளைக்கு மெழிலார் சோலையின்
வம்பவிழ் மலராஸ் வயங்கு நதிக்கரை
நம்படை குழந்தை நாங்களிக் திருந்து
விருந்துண் டவரவர் வெற்றித்
திருநகர்க் கெழுவோஞ் சீசைகுழ் வரவே !

களம்—4. முற்றும்.

களம்—5.

இடம்—மதுரை. சித்திரவிலாஸம். காலம்—காலை.
[விசுவாதன், குமாரகிருஷ்ணப்பன், காஞ்சனை மூவரும்
உரையாட]

நேரிசையாசிரியப்பா.

விசுவ. மணிமுடி கவித்த மன்னவ னேவ
அணிமதிற் கூட லடைந்தனம். அங்நாள்,
ஏந்தினை ! யிவளை யெழின்மலர்க் கையால்
ஏந்திலீ வந்தனை ! யிளாவலுக் கிஞ்நாள்
ஆண்டுபத் திரட்டி யாயின. வெற்றியைப்
சூண்டதோர் விஜய நகரிற் புகுந்த
கலக்கமுந் துண்பமுங் காதினை கேட்டோம் !
விலக்குமா ரேருவரும் வேண்டினை நில்லை.

வேங்கடாத் திரிக்கு விரோதமே செய்து
 பாங்குறு வராக்குயர் பதங்களை வழங்கும்
 மந்திரி திம்மன் வஞ்சகங் கண்டு
 சிறைத கலங்கித் திருநகர் ரூள்ளார்
 சினந்திடத், திம்மன் சிறுவளைக் கொன்றனன் !
 மனங்கொதித் தின்நகர் மாந்த ரிருவகைப்
 பட்டன ரெண்ணப் படையொடு புகுந்து
 கிட்டின னிப்ராரிம்; கெடுமதி யமைச்சன்
 எட்டிலக் கம்பொன் னீந்தவ னேக
 விட்டனன். ஆயினும் வியனகர்க் குழபபம்
 அடங்கில தென்றவ் வழில்லா தன்னை ஓய
 தொடங்குக போரெனத் தூண்டினன். அவினும்
 வந்தது கண்டு மன்குலத் தவர்கள்
 சிறைதகண் றினராய்த் தீயவன் கொள்ளா
 ஜம்பதி எக்க மரும்பொன் னவித்து
 நும்பதிக் கேகென நாவன்றனர் ; சென்றுன்.
 அன்னோதார் காலையி லஹமச்சீன பொறுக்க
 அந்க ரூள்ளார ரணைவருந் திரண்டு .
 சதாகிவ னிராம ராயனுந் தந்நகர்ட்
 பதாதித் தலைவரைப் பரிந் கு வேண்ட
 வளைந்தன ரமைச்சன் வளமளை. அவனும்
 உளாந்தலார்ந் தினிநமக் கொருதுஜை ஏலையென
 விலத்தினிற் கத்தியை நிறுத்தி யதன்மேல்
 வலனுறப் பாய்ந்து மார்பகங் கிழிய
 மாண்டனன், ஆந்தோ ! வந்சகத் தொழிலே
 தூண்டிடங் கேடெனச் சொல்லுவார், கல்லாய்!
 மாநக ரமைதி மன்னிய காலையில்
 கோணிவ னென்னாக் குடியலோ மேற்றா,
 இராம ராயனே யிறைவ னூயினன் !
 விராமிய படையுடன் மேவலன் வருகையும்
 அமைச்சன் றீமையு மனிநகர்க் குழப்பமும்
 அமையுமோ, யானு மாநக ரிருந்தாள்?
 மந்திரி செய்த வஞ்சளை யாலுந்
 தந்திரத் தடில்லா தாக்குத லாலுந்
 தம்பொரு டம்முயிர் தம்மனை தமதென

நம்புத லீலராய் நகருவார்க் கெய்திய
விதிகொடி தென்ன வேலைகுழ் போர்த்துகற்
பதிநூல் வல்லோன் பர்னே நூனில்
எழுதிய சிருப மெதிர்ந்தநாண் முதலாப்
பழுதிலா நகரும் பழுதுபட்ட டதென
வருத்த ரெய்தினன்..

காஞ்ச. மன்னவ ! ஈசன்

கருத்தை யெவர்கொலோ கடந்திட வல்லா? ?

(சிலபிராமணர்களும், ஜீவராயனும், அரியாதனும் உள்ளேவர)
ஜீவரா. நாட்டினுக் கென்று நல்லறம் புரிந்தது

கூட்டுறும் பயனைக் குறித்திடாக் கோவே !

அறமே டுரிந்தனே ; ஆதலி னின்பா

லறத்தின் மூர்த்தி யருஞ்சராக் தவனும்

அரசனைக் கொண்டுனக் கரச தந்தனன்.

விரவிய சீர்க்குண வீர வர்மன்

மாண்டது கூறி மதுரை வாசிகள்

வேண்டின ருங்ளை வேந்தெனக் கொள்ள !

மன்னவாங்மகிழ்ந்து வான்புனர் கங்கை

நன்னீ ராட்டி நளிர்முடி சூட்டு

வாரும்படி விடுத்த வந்தனன், நண்ட!

அருமறை நஷிலு மந்தன ! தம்மால் .

புனித மாக்கிய பொன்னுருக் கொண்ட

துனிதருங் கூரவேற் தூர்க்கையும வந்தனள்!

விக்வ. காக்குங் தொழிலுடைக் கண்ணிவந் தனனோ?

நோக்கருண் மாது நோன்றினுற் றலனோ?

(வேளியே ஐனங்கள் கூட்டங்கூடி நின்றார்த்து)

ஐனங்கள். ஜெய! ஜெய! ராம ராஜ! தெய! ஜெய!

விக்வ. வியன்பெரு வீதியில் விழைவாலி யென்னே?

அரிய. மாந்த ருறைப்படி. மன்னவ னிராமன் ,

சந்தன னென்ன விருங்கனி யெய்தினா!

விக்வ. நாரணி யிந்த நகர்வாந் தாளொனப்

பேருவப் பெய்தினன்.

அரிய. பேசுவன் கேண்மின் ! .

மேவிய புகழோன் வெற்றிவேற் சிருங்னா

தேவன் செங்கோல் செலுத்து நாளோயில் .

நவராத் திரியெனு நன்னண் முடிவில்
 தவரு தரசனுக் தன்குலக் கிளைஞரும்
 கொடிமதில் காக்குங் குமரிமுன் சென்றவ
 எடிபணிக் தலரால்ருச்சனை புரிந்து
 பகட்டினை நிறுத்திப் பார்ப்பவர் வெருளத்
 தகட்டுரு வாய தனிவா ளெடுத்தோர்
 வெட்டினிற் கழுத்தை வெட்டிப் பலியிடல்
 இட்ட தேவதைக் கினியதோர் பூசை!
 வெட்டெடான் றிற்றலை வீழ்த்தப் படாதேல்,
 நட்டமுந் துன்பமு நகருக் கெய்தும்!
 ஆதலி னிப்பலி யாண்டுக டோறுங்
 காதலி னரசர் கைவிடா திபற்றுவர! . . .
 ஆண்டொரு நாளி வல்விதப் பூசை
 சண்டிப் காலையில், இறைவன் வேட்டமேற்
 சென்று கானகங் திரிந்து, மைந்திறக்
 குன்றுகால் பெற்றுக் கொண்டவின் முழுங்கிக்
 கொம்பினுற் றருக்களின் கோடுகண் முறித்துப்
 பம்பிய கானிற் பாய்ந்து குளம்பினுற்
 பாரினை யெற்றிப் பராக மெழுப்பி
 கேரமுக மாக நிற்பது போல
 விற்கும் பகட்டி னேர்மையைக் கண்டனன் ;
 விற்குனித் தெய்யும் வேடறைக் கூவி
 “வலையினை வீசுமின் ! வளைந்து நெருங்குமின் !
 நிலையுறக் கொணர்மின் ! நிவிரிக் கணம்” என
 எயினர் வளைந்தனர் ! வறைமுந் துறுமி
 வயின் வயி ஞேடி வளைந்தவர் தம்மை
 முட்டித் தள்ளி முழுங்கு மெல்வையில்,
 கட்டிக் கொணர்ந்த கழலோ னிவன்காண் !
 வேந்தன் கிருஷ்ணன் வியந்து குலம்
 எந்திய கையா ளேற்றிடு நற்பலி
 இதுவென நகர மெய்தி, நாளையே
 கதுமெனர் சென்று காளிச்சன் னதியிற்
 பலியிடு வோமெனப் பறையறை வித்தனன்.
 வலிமிகு பகட்டை வாளினை ஞோச்
 செகுப்பவ ரெவரெனத் தினகத்தனர் வீரர் !

நகுமிளாங் கதிரவ னண்ணிய காலையில்,
 ஆயுத சாலையை யடைந்தனன். ஆங்கன்
 போயித மான பொரும்படை துருவி
 வின்ற நாதனை நெருங்கித் “தோழு !
 இன்றிவண் வந்ததற் கேது காரணம்” ?
 விளம்பெனக் கேட்டேன் ; விசுவா நாதனும்
 உள்படு கனவை யுரைத்தனன். அதுவும்
 இரவினிற் கண்ட வெனது கனவும்
 விரவிப தன்மையால், வியந்தனன். தேவி
 கூறிய வண்ணங் கூவா ளெடுத்துப்
 பாறுகுழந் திட்ட பலியிடஞ் சென்றேம்.
 ஆங்க ஸரச னவலமுற் றவனுய்
 ரங்கிதைக் கொல்வா ரெமுந் தில ரென்று
 வருந்துங் காலை, யில் வாட்கை வீரன்
 திருநத வே சின்று கிகழிரு கொம்பின்
 வளைவினிற் படாமல் வாளினைச் சாய்த்து
 விளையாட் டாக விளங்கின் கழுத்தைக்
 துண்டித் தெரிவதனன் ; துண்ணொன வியந்தார் !
 மண்டலம் புரந்த மன்னவன் களித்தான் !
 காளியும் பூசையைக் களிப்புறக் கொண்டாள் !
 பீளிமொயம் பனுக்கு வெற்றிபே யுதவி
 என்றும் பிரியா திருந்த தெய்வம்
 இன்றிங் கெழுந்தனள் ; ஏமம் படைத்தனன் .

விசுவ. வாய்மையே யுரைத்தான் ; வாகையுஞ் செல்லமுந் தாய்தர வந்தன !

[வேளியேலுனங்கள் மற்றேர்முறை யார்த்துச் சோக்கலிங்களை முன் சேலுத்தி]

ஜனங்கள். **தாழ்க்கிலம் ! தாழ்க்கிலம் !**

இன்னே யிறைவற் கெழின்முடி சூட்டத்
 துன்றுதி ! போதி !—தோன்றலே ! வாழி !

விசுவ மற்றேரு முறையு மாநகர் மாந்தர்
 உற்றுரு மொக்க வுயரொலி ஜிப்பினர் !

(சோக்கலிங்கன் உள்ளே வந்து)

சோக்க. னவுகைநா டோங்க வந்த பூபதி !

கைகளைக் குவித்துக் கடைப்புற சின்று

பொன்முடி புனைகணப் புகன்றனர் மாந்தர் :—
தென்னவன் குலத்திற் சிறுவ ரின்னமயால்
மன்னவ னிராமன் மதித்த வண்ணமே
இன்னே மவுவி பெழி இறப் புனைக !

ஆனங்கள். (வெளியே)

புனைக ! புனைக ! பொன்முடி புனைக !
நனைக ! நனைக ! நறும்புனற் கங்கை !
செங்கோல் பெறுக ! சிங்கா தனத்தி
லெங்கோ நென்ன விருந்து வாழி !

விசுவ. (சோக்கலிங்கனைநோக்கி)

அவ்வித மாகுக ! அணிநகர் மாக்களைச்
செவ்விதி னயர்த்திச் செலுத்துக ! போதி!

அரிய. (ஜீவராயனப்பார்த்து)

நண்பனே ! முடிபுனை நன்னு னிதுவெனப்
பண்புறு கணிதர் பகர்ந்தனர் கொல்லோ ?

ஜீவரா. நாளைநன் ஞுவனா நவின்றனர் மேலோர் !

அரிய. வாளைபாய்ந் துழுக்கும் வண்டுன ஞுட்டின்
மாந்த ரணைவரு மாநகர் புதுக்கிப்

நூத்தார் சூட்டிய பூரண கும்பமும்
பெராலம்பா லீகைகழும் பொன்னேளிர் கவரியும்
நலக்திகழ் னினக்கும் நங்கைய ரெடிப்பச்
செய்வன செப்திதி தேசினைத் தலைவ !
னமந்நிகர் தந்திமேல் வார்மூர சேற்றி
நாளையே முடிபுனை நல்விழா நடத்தும்
நாளைநனச் சாற்றி நகருக் குணர்த்துக !

சோக்க. இத்துணை பாணையை யேற்றேன் ! மகிழ்ந்தேன் !
மெய்த்தவ மிருந்தவா !—மெதினி யள்ளர்
களிப்பர், தினைப்பர், களியாட்டயர்வர் ?
ஓளிப்பரு முவகையா லோடித் துள்ளுவர் !
ஆதவின், ஐய ! சின் ஞுணைமேற் கொண்டேன்,
போதுவன். (சோக்கலிங்கன்வெளியேசெல்ல)

விசுவ. கேண்மின் ! பொன்முடி புனைந்து
செங்கோல் தரித்துச் சேணிலங் குடையிற்
றங்குமா ஸிருந்து, தந்திரத் தலைவரும்.

மந்திரத் தலைவரும் மன்னருள் சூழ
 இந்திர னிகர்ப்ப விருந்து, மங்கையர்
 பல்லாண் டிசைப்பப் பார்ப்பன ராசி
 சொல்லா லெழுப்பச் சுருதினாற் படியே
 மாவிலங் காத்தல் மதுவிற் குமாகுமோ?
 யானிதற் காளோ? யாமளை கருணையும்
 ஆன்றே ராருஞ் மழைந்தா லன்றி
 ஏன்றிடற் கொண்ணுமோ, இப்புனிப் பாரம்?
 சுமையின் றன்மையைச் சொல்லுவன் கேண்மின்!
 அமைச்சர் முதலா மலையோர் சொற்படி
 நிற்றலும், மாந்தர் னினைத்தவா புரிதலும்
 கற்றவர், விதித்த கதியினிற் போதலும்
 அறன்வழிச் சேரலும் அதற்கு மாரை
 மறன்வழி விலக்கலும் மங்கையர் பாலகர்
 மூப்பினர் முதலா மொய்வளி மிழுந்தார்க்
 காப்பதுங் கள்வரைக் கடிவதுங் காமம்
 ஆதிமுக் குற்றமும் அடக்கலு நகரில்
 சாதிபே தத்தவர் தத்தம் நிலையில்
 தவறு தொழுகத் தக்கவா நியற்றலும்
 இவரலை படரு மிருங்கடன் மீது
 வங்கஞ் செலுத்தி வர்த்தகம் புரிதலும்
 எங்கனும் பயிர்த்தொழி வியற்றி வித்தலும்
 பினிபசி நீக்கலும் பெரும் போர் துடைத்தலும்
 அணிநகர் வீதி யாவையுந் திருத்தலும்
 குளம்பல நிரப்பலும் சூடிகளைப் பெருக்கலும்
 வளம்பட வாலைாம் வகுத்தலும் பற்பல
 கைத்தொழில் வளர்த்தலும் கல்வியை வளர்த்தலும்
 பொய்த்தலை யுவக்கும் பூரியர் பகையை
 நால்வகை வழியா னலிவுறச் செப்தலும்
 மேல்வரு வினையை விரயமா யுனர்தலும்
 நாற்றிசை மன்னவர் நட்டைபக் கோடலும்
 வேற்றுமை காட்டும் வேந்தரோ உறுத்தலும்
 இத்துணைச் செயல்களை யிழைத்த லெளிதோ?
 கத்துவா ரிதிகுழ் காசினி-புரத்தல்
 என்வயி னமைந்தது மீசன் செயலாம்!—

பன்னருங் துணைவர் படைத்துதோள் வசீயும்
மன்பதை யன்பும் மாதவத் தோர்கள்
என்பால் வைத்த விரக்கமும் மீசன்
அருஞுங் தாங்கி யாணைமேற் கொள்ளக்
கருதினன்; சபையிர் காட்டுமி ஞர்வம்
மணிமுடித் தாங்கி மாநிலம்

அணிபெறுப் புரக்கும் அரசனைக் காத்தே!

[வேளியே ஜனங்கள் வாத்யகோஷங்கேய மதுரைப்புலவன்
உள்ளேபிரவேசித்து]

மதுரைப்புல. வாழ்த்து

வாழ்க! மன்னை வையச நின்குடை
வாழ்க! வானவர் மானவர் வாழ்வுறை
வாழ்க! நல்ல மாதவ மோங்கிட
வாழ்க! காஞ்சனை மாதோடு வாழ்கவே!

களம்—၅. முற்றும்.

அங்கம்—၅. முற்றும்.



ஆக அங்கம்—ச, களம்—29-க்கு
இந்துவில் உள்ளபாடல்களின் தொகைக்குறிப்பு

.....உடையதோடு.....

1.	வெண்பா	2
2.	நேரிசையாசிரியப்பா ...	42
3.	விருத்தம்	12
4.	நிலைமண்டில வாசிரியப்பா	2
5.	கோச்சகம்....	3
6.	கும்மி	7
7.	ஆசிரியத்தாழிசை	6
8.	ஆனந்தக்களிப்பு	5



பிழைத்துத்தம்.

.....உடையதோடு.....

பக்கம்.	வரி.	பிழை.	திருத்தம்.
16	31	ருயிந்த	யிருந்த
26	5	சேபதன்	சேப்தன்
55	2	குறைகழல்	குரைகழல்
62	16	வாழியரோ	வாழியரே
88	23	நீர்ந்திவண்	நேர்ந்திவண்
124	23	விசநாவதன்	விசவநாதன்

